

திருவள்ளுவர் திருக்குறள்

மணக்குடவருடைர.

அறத்துப்பால்.

வ. உ. சி தம்பரம்பின் கீழ்,
பிரம்மூர், சென்னை.
பதிப்புரை

சிரெல்லாம் நிறைந்துவிளங்கும் செந்தமிழ்நால் சனிற் சிறங்கது, “திருக்குறள்” என்று வழங்கும் வள்ளுவர் ஆல். “தருமர் மணக்குடவர் தாமத்தர் கச்சர், பரிமே லழகர் பருதி-திருமலையர், மல்லர் கவிப்பேருமாள் காளிங்கர் வள்ளுவர்ஞாற், கெல்லை உரையெழுதி ஞோர்.” அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வரையைச் சிலவருடங்களுக்கு முன்னர் யான் பழக்கத் தொடங்கினேன். அப்

பொழுது மற்றைய ஒன்பதின்மாி உரைகளையும் பார்க்க வேண்டு மென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. அது முதல், தமிழ் நால்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன்.

அம்முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற் றில் மணக்குடவ ரூரைப்பிரதி ஒன்று. அது வள்ளுவர் கருத்துக்களைத் தெள்ளென விளக்குவ தாகவும், இனிய செந்தமிழ்நடையில் எழுதப்பெற்ற தாகவும் தோன்றிற்று. அதுபற்றி, யான் அதனை அச்சிட்டு வெளிப்படுத்தக் கரு திச் சென்னை அரசாட்சியாரது கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள மணக்குடவ ரூரைப்பிரதியோடு ஒத்துப்பார்த் தேன். அரசாட்சிப் புத்தகசாலைப்பிரதியில் அதிகரப் பெயரும் முறையும் பரிமேலழகரையைப் பின்பற்றி பதிப்பு ரை

மிருக்கின்றன. அன்றியும், அதில் சில குறள்களின் மூல மூம் உரையும் சிறைத்தும் குறைந்து மிருக்கின்றன.

பின்னர், மஹாமஹோபாத்தியாயர் மகா ஈ-ஈ-ஸ்ரீ. உ. வே. சாமிஸாதையரவர்களிடத்துள்ள மணக்குடவ ரூரைப்பிரதியைத் தருவித்துப் பார்த்தேன். அது, மேற்கூறிய அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரின்தது. ஆயினும், அதனையும் ஸ்ரீ. சகஜாநாஸ்த சுவாமி யவர்களையும் துணையாகக் கொண்டு, எனது பிரதியில் ஸ்ரூஷ்டி ஸ்திதி ஸ்ம்ஹாரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவரையை ஒரு வாறு பூரணமாக்கி அச்சிற்கும் கொடுத்தேன்.

அஃது அச்சாகிவருங்காலையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்கூர் ஸ்ரீமான் தி. செல்வகேசவராய முதலியாரவர்களும், சென்னைப் பிரிஸ்டியன் கல்லூரி சுதேசபாஷா அத்தியக்கூர் ஸ்ரீமான் த. கனக சுந்தரம் பிள்ளையவர்களும் அதனைப் பலமுறை பார்த்துச் சீர்படுத்தித் ,ந்தார்கள். அவர்களது அவ்வுதவியாலும், தென்னுபிரிக்காவிலுள்ள இந்திய சகோதரர்களது பொரு ஞதவியாலும், அறத்துப்பால் அச்சாகிமுடிந்து இப்புத்தக வழிவமாக வெளிவருகின்றது.

மணக்குடவரும் பரிமேலமுகரும் அதிகார முறையிற் சிறிதும் குறட்பாக்களின் முறையிற் பெரிதும் வேறு பட்டிருப்பதோடு, பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டும், பலபல குறள்களுக்கு வெவ்வேறு பொருள்

iv

பந்த படு கை

கள் உரைத்து முள்ளனர். இவ்வோ * நாமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு, குறள் கழங்க்கு, இருவரும் உரைத்துள்ள பொருள்களைக் கீர்தாக்கப்பார்க்கவும் புதிப்பொருள்கள் உரைக்கவும் முயலுவர். அவர் அவ்வாறு செய்யவேண்டு மென்னும் விருப்பமே, யான் இவ்வரையை அச்சிடத் துணிந்தற்கு முக்கிய காரணம்.

ஆண்பாலாரும் பெண்பாலாருமான வித்தியார்த்

கிள்கள் இந்துலை எனிதில் கற்குமாறு இதன் மூலத்தையும் உரையையும் மணக்குவர் கருத்திற்கு இயைந்தபடி சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளேன். உரையில் யான் சேர்த்து எனது சொந்தச்சரக்குகளை [] இவ்வித இணைப்பகரி, குறிக்களுக்குள் அமைத்துள்ளேன். இப் பதிப்புரையின் பின்னர் அறத்துப்பாவின் அதிகார அட்டவலை யொன்று சேர்த்துள்ளேன். குறள்களின் முதற் குறிப்பகராதி முதலியலை நாலின் முடியில் சேர்க்கப்படும்.

இந்துலை யான் அச்சிடுதல் சம்பந்தமாக மஹா மஹாபாத்தியாயர் மகா-ஈ-ஸ்ரீ. உ. ஸோ. சாமிங்கதைய ரவர்களும், ஸ்ரீ. சகஜாநந்த உவாமியவர்களும், ஸ்ரீமான் தி. செல்வகேசவராய் முதலியாரவர்களும், ஸ்ரீமான் த. கணகந்தரம் பிள்ளையவர்களும், தென் ஆபிரிக்காவி வூள்ள இந்தியசோதரர்களும் எனக்குச் செய்த மேற் குறித்த ஸ்றிகள் “காலத்தினுற்செய்த” வையும் “எழு

▼

பதி படுரை

மை எழுபிறப்பும் ” உள்ளத்தக்கவையு மாகும்.

இந்தாலின் ஒய்வொரு பாலும் அச்சாகி முடிந்தவுடன் வெளிவருதல் நலமென்று எனக்கு இப்பொழுது தோன்றுவதனால், இன்றுவரையில் அச்சாகி முடிந்திருக்கிற அறத்துப்பாலை இப்பொழுது வெளியிடுகின்றேன். போருட்பாலும் காமததுப்பாலும் விரைவில் அச்சாகி வெளிவரும்.

இந்துலை யான் அச்சிடுத்தொடாடங்கிய பின்னர்க்

காகிதத்தின் விலை மிக எறியிட்டதால், இதற்கு முன் குறித்த விலை ரூபா இரண்டை ரூபா முன்றுக ஏற்றி, அதனை அறத்துப்பாலும்கு ரூபா 1-0-0 ம், பொருட்பாலும்கு ரூபா 1-1-0 ம், சாம்துப்பாலும்கு ரூபா 0-1-2-0 மாக விதானம் ஏச்சுதுவன்னோன்.

திருவள்ளநவர் திருக்குறைனைக் கற்கும் ஒவ்வொருவரும், தத்தமச்சுக கிளை க்கும் உரையளைத் துணையாக வைத்துக்கொண்டு, குறள் ஸின் பொருள்களை, நாமே ஆராயவேண்டு மென்பது என் விருப்பம். பரிமேலழை, ரூரைபயயும் அதன் வழிவந்த உரைகளையும் தவிர வேறு உரைகளையாரேலும் காண்பாராயின், அவ்விவரத்தை எனக்குத் தெரிவிக்குமாறு அவர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

பிரம்பூர், சென்னை.

பிங்கள ஞா வ. உ. சிதம்பரம் பிள்ளை.
சித்திரை மீ 13 எ.

vi

அறத்துப்பாலின் அதிகார அட்டவணை.

அ திகாரம்.

பாயிரம்

க கடவுள் வாழ்த்து

உ வான் சிறப்பு

ங நீத்தார் பேருமை

ஈ அறன் வலியுறுத்தல்

இல்லற வியல்

இ இல்வாழ்க்கை

ஊ வாழ்க்கைக்குளைநலம்

எ மக்கட்பேறு

ஏ அன்புடைமை

ஐ விருந்தோம்பல்

கி வாய்மையுடைமை

கக செய்ந்நியறிதல்

கு நடவுநிலைமை

கங போறையுடைமை

- കഷ ഓമുക്കമുട്ടെമെ
 കട്ട പിന്നില് വിസ്ത്രയാമെ
 കക്ക വേക്കുളാമെ
 കണ ഇൻതുചേധ്യാമെ
 കച്ച കോല്ലാമെ

vii

പക്കമ്.

ക
 ട
 അ
 കു_

കക്ക
 ഉം
 ഉണ
 ഉക്ക
 ഉക്ക
 ഉച്ച
 ഉച്ച
 കു_

சாநு
சாகூ
குல
நுகூ
நுகூ
கூல

அறத்துப்பாவின் அதிகார அட்டவணை

ககூ புலான் மறுத்தல்

உடி கள்ளாமை

உக தீவினையச்சம்

உல ஓப்புரவறிதல்

உங ஈகையுடைமை

உச புகழுடைமை

நுறவறவியல்

உஞ அஞ்சுடைமை

உகூ இனியவைக்டறல்

உள் அடக்க முடை மை
உஷி தவமுடை மை
உகூ கூடாவோ முக்கம்
நடி அழுக்காறு மை
நடக் வேஃகா மை
நடவ் புறங்கூறு மை
நடந் பயணில் சோல்லா மை
நடத் திலையா மை
நட்டு துறவுடை மை
நடக் மேய்யுணர்தல்
நடள் அவாவறுத்தல்

ஊ பூி யல்

நடவி ஊழ்

ஸ்ரீ
ஸ்ரீ
எ_
எ_
எ_
அ_

அ_
கு_
கு_

கா_ சு_

திருவள்ளுவர்

திருக்குறள்.

மணக்குடவரை.

அறத் துப்பால்.

பாயிரம்.

[பாயிரமாவது, நான்முகம்.]

முதலாவது.—கடவுள் வாழ்த்து.

[கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து.]

அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதன் பொருள் :—எழுத்தெல்லாம் அகரம் முதல - எழுத்துக் களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன ; (அவ்வண்ணமே), உலகு ஆதிபகவன் முதற்று - உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து.

உலககாரனன் ஆதிபகவ னென்றார்.

கற்றதனு லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றுள் தொழா அர் எனின் ?

பாயிரம்

இ - ள :—கற்றதனுஸ் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தி னுனிய சொற்களையெல்லாம்) கற்றதனு னுனிய பயன் (வேறு)யாது, வால் அறிவு ஸ் நல் தாள் தொழார் எனின் - விளக்கின அறிவினை யுடையவன் திருவுடியைத் தொழாராயின் ? [கொல் - அசை.]

சொல்லினாலே போருள் அறியப்படு மாதலான், அதனைக் கற் கவே மெய்யுணாங்கு வீடு பெறலாகும். “கற்பக் கழிமட மங்கும்” என்றாரு மூளா.

மீண்டும் வரைக்கம் கூறிய தெற்றுக் கென்றாக்கு, கற்றதனுஸ்

பயங் இது வெங்பதும், வேறு வேறு பயன் இல்லை யென்ப துறம் கூறிற்று. 2.

மலர்மிசை யேகினுன் மாண்டி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.

இ - ள :—மலர்மிசை ஏகினுன் மாண் அடி சோஞ்தா - மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வடியைச் சோஞ்த வரன்றே, நிலமிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வாரா. [சேர்ந்தவரன்றே-சேர்ந்தவரே. அந்து - அசை.]

நிலமென்று பொதுப்படக் கூறியவதனான், இவ்வளகின்கள் ஜும் மேலுலகின்கண்ணும் என்றுகாள்ளப்படும்.

‘தொழுதாற் பயன் என்னை’ என்றாக்குப் போகம்நுகாதலும் வீடுபெறுதலும் என்றுகூறுவாரா, முற்படப் போகம் நுகாவா ரென்றுகூறினா. 3.

தனக்குவரமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்,
மனக்கவலை மாற்றல் அரிது.

இ - ள :—தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தாக்கு அல்லால் - தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), மனக்கவலை மாற்றல் அரிது-மனத்து உண்டாம் கவலையை மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.]

கடவுள் வாழும் நது

வீடுபெறலாவது, அவலக் கவலைக் கையாற்றின் நீங்கிப் புன் ஸிய பால மென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறத்தது மில்லாததொரு தன்மையை யெய்துதல். [அவலம் - இலேசம். கையாறு - துண்பம்].

வீடு பெறுமென்பாரா முற்படக் கவலை செடுமென்றா, அத னால் எல்லாத் துண்பமும் வருமாதவின். 4.

அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்,

பிறவாழி நீந்தல் அரிது.

இ - ள் — அம ஆழி அந்தளன் தாள் சோந்தாாக்கு அல்லால் - அறமாகிய கடலை யுடைய அந்தளனது திருவடியைச் சோந்த வாக் கல்லது (ழழிந்த போகனுக்கு), பிற ஆழி நீந்தல் அரிது - பிற ஆழியை நீந்தல் ஆகாது. [பிற ஆழி - காமமும் பொருளும்.]

அவலம் நீங்கப்பெறுதல் அரிது என்றவாறு.

இது, காமமும் பொருளும் பற்றிவரும் அவலம் கெடு மென்றது. ④.

வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடி சேர்ந்தார் யாண்டும் இடும்பை யிலர்.

இ - ள் — வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி - இன்பமும் வெகுளியும் இல்லாதானது திருவடியை, சோந்தா - சோந்வா, யாண்டும் இடும்பை இலா - எவ்விடத்தும் சுன்பம் இல்லாதவா.

காமமும் கோபமும் ஆகா என்றற்கு “வேண்டுதல் வேண்டாமை யில்லான்” என்று பெயரிட்டார். [இன்பமும் வெகுளியும் - காமமும் கோபமும்].

இது, கையாறு கெடுமென்றது. ⑤.

இருள்சேர் இருவினையுஞ் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

ஏ பா யிரம்

இ - ள் .— இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைச் சோந்த நல்வினை நிவினை யென்றும் இரண்டு வினைகளும் சேரா, இறைவன் பொருள் சேர புகழ் புரிந்தார்மாட்டு - தலைவன்தாகிய மெய்ப்பொருள் சோந்த புகழ்ச்சிட சொற்களைப் பொருந்தினா மாட்டு.

இது, புன்னிய பாவங்கள் சேராவென்றது.

பொறிவாயில் ஜுந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிமின்றூர், நீடுவாழ் வார்.

இ - ஸ். — பொறிவாயில் ஜுந்து அவித்தான் - (மெய் - வாய் - கன் - மூக்கு - செவி என்னும் ஜும்) பொறிகளின் வழியாக வரும் (ஆறு - சுவை - ஒளி - நாற்றம் - ஓசை என்னும்) ஜுதின் கண்ணும் செல்லும் மனதிகழ்ச்சியை அடக்கினானது, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றூ - பொய்யற்ற ஒழுக்க நெறியிலே சின்றூரன்றே, நீடுவாழ் வார் - டெடி துவாழ்வார்.

இது, சாவு இல்லை யென்றது.

ஆ.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் ; நீந்தார்
இறைவனடி சேரா தவி.

இ - ஸ் — (இறைவன அடி சோந்தவா) பிறவிப் பெருங்கடல் நீந்துவா - இறைவனது அடியைச் சோந்தவா பிறவியாகிய பேரிய கடலை நீக்கி யேறுவா , இறைவன் அடி சேராத்ரா நீந்தாரா - இறை வனது அடியைச் சேராதவா அதனுள் அழுந்துவா.

இது, பிதுவி இல்லை யென்றது.

கு.

கோளில் பொறியின் குணமிலவே, என்குணத்தான்
தானோ வணங்காத் தலை.

இ - ஸ். — கோள் இல் பொறியின் - அறிவு இல்லாத (பொறி ஜோடியூடைய) பாவைகள்போல, குணம் இல - ஒரு குணமும் உடைய

¶

வா ன் சி றப்பு

எவல்ல, என்குணத்தான் தானோ - எட்டுக் குணத்தினை யுடைய வன் திருவழியினை, வணங்காத் தலை - வணங்காத் தலையினையூடைய

உடம்புகள். [வணங்காத என்பது ராகெட்டி ரிள். து.]

அவை உயிருண்டாகின் வண : பும். அவை வணங்காமையால், அவற்றை இழித்து உடம்புக வொன்றா.

இது, வணங்காத உடம்புகள் பினங்க வொன்றது.

க. 40.

உ-வது.—வான் சிறப்பு.

வான் சிறப்பாவது மழையினது தலைமை. இது கடவுட்செய் கைத் தாதலான், அதன்பின் கூறப்பட்டது. இஃது என்டுக் கூறி யது என்னையெனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துற வறமும் இனிது நடப்பது மழையுண்டாயின் என்றற்குப் போலும். அன்றியும், வானத்தின் பொருட்டு வணக்கம் கூறினு ரெனினும் அமையும்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல், வானேர்க்கும் ஈண்டு.

இ - ள - வானோக்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது - தேவாக்கும் இங்குச் சிறப்புச் செய்யப்படுகின்ற விழுவு பூசனை கடவாது, வானம் வறக்குமேல் - வானம் புலருமாகின்.

மழை பெய்யாக்கால் வரும் குற்றம் கூறுவாரா, முற்பட (நால் வகைப்பட்ட அறங்களில்) பூசை கெடு மென்றா. கக.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்,
வானம் வழங்கா தெனின்.

இ - ள :—வியன் உலகம் - அகன்ற உலகத்துக்கண், தானம் தவம் இரண்டும் தங்கா - தானமும் தவமு மாகிய இரண்டறங்க ஞம் உளவாகா, வானம் வழங்காதெனின் - மழை பெய்யாதாயின்.

இது, தானமும் தவமும் கெடு மென்றது.

க. 41.

ஏ

நீரின் ரணமயா துலகென்னின், யார்யாக்கும்
வானின் ரணமயா தூருக்கு.

இ - ள : — ரீ இன்று உலகு அமையாது எனின் - நீரையிங்றி
உலகம் அமையாதாயின், யாரா யாக்கும் வான் இன்று ஒழுக்கு
அமையாது - யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.

ஒழுக்கம் - விரதம். [அமைதல் - விரம்புதல்.]

இஃது, ஒழுக்கம் கெடு மென்றது. இவைகுன்றினாலும் நாலுற
மும் கெடு மென்று கூறினார். கந்.

விண்ணின்று பொய்ப்பின், விரிநீர் வியங்குலகத்
துண்ணின் ரூடற்றும் பசி.

இ - ள : — விள் நின்று பொய்ப்பின் - வானமானாகு நிலைநிற்
கப் பொய்க்குமாயிங், விரி ரீ வியன் உலகத்துள் - விரிந்த நீரினை
யுடைய அகஸ்து உலகத்திடத்தே, பசி நின்று உடற்றும் - பசியா
னது நின்று வருத்தாசிற்கும் (எல்லா உயிர்களையும்).

பொய்ந்தல் - தன் தொழில் மறுத்தல். [நிலைநிற்க-நிலையாக.]

இப், சீவியாற்று பொசுப்பா-ச் கூறியவூனா, மக்களும்
விலங்குகளும் பொருள்கூடும் காமத்தையும் துய்க்கங்களாற்றுத் துண்ப
முறுமென்று கூறிற்று. கந்.

விசுய்பின் துளிவீழின் அல்லால், மற் றுங்கே
பசும்புல் நலைகான் பரிது.

இ - ள : — விசும்பின் துளி வீழின் அல்லால் - வானின்று துளி
வீழின் அல்லது, ஆங்கு பசும் புல் தலை காண்பு அரிது - அவ்விடத்
துப் பசுத்த புல்வின்று தோற்றுத்தையும் காண்டல் அரிது.

‘ஆங்கு’ என்பதனை அசையாக்கினும் அமையும். [மற்று-அசை.]

இஃது, ஓரறிவுயிரும் கெடு மென்றது. கந்.

சீ

வான் சிறப்பு

ஏரின் உழாதுர் உழவர், புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

இ - ள் :— உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரின் உழுதலைத்
தவிர்வார், புயல் என்னும் வாரி வளம் குன்றியக்கால் - புயலா
கிய வாரியினுடைய வளம் குறைந்தகாலத்து. [யகரம் கெட்டது.]
இஃது, உழவா இல்லை யென்றது. கசு.

நெடுங்காலும் தங்கீர்மை குஞ்சும், தழிந்தெழுவிலி
தானல்காதாகி விடின்.

இ - ள் :— நெடும் கடலும் தன் நீர்மை குன்றம் (நிலமேயன்றி)
நெடிய கடலும் தனது தங்மை குறையும், தழிந்து எழிலில்கா
தாகிவிடின் - மின்னி மழையானது பெய்யாவிடின். [தான் - அசை.]
'தழிந்து' என்பதற்குக் 'கூறுபடுத்து' என்று பொருளுறைப்
பாரு முளர்.

இது, நீருள் வாழ்வனவும் படுவனவும் கெடுமென்றது. இவை
நான்கினாறும் பொருட்கேடு கூறினார். பொருள் கெட இன்பம்
கெடுமென்பதனால், இன்பக்கேடு கூறிற்றிலர். கன.

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றுங்கே
எடுப்பதும் எல்லாம் மழை.

இ - ள் :— எல்லாம் கெடுப்பதும் - (ஞான் பெய்யாது) எல்
லாப் பொருள்கல்லையும் கெடுப்பதும், கெட்டார்க்குச் சார்வாய் -
அவை கெடப்பட்டார்க்குத் துணையாய், எல்லாம் ஆக்கே எடுப்ப
தும் மழை - (தான் பெய்து) பொருள்க ணேல்லாவற்றையும் அங்கிலை
டத்தே உண்டாக்குவதும் மழை.

இஃது, இவ்விரண்டினையும் செய்யவற் றென்றது. கா.

துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாவ தூஉம் மழை.

இ - ள் :—துப்பார்க்கு துப்பாய் துப்பு ஆக்கி - (பிறவற்றை) உண்பார்க்கு அவர் உண்டற்கான உணவுகளையும் உண்டாக்கி, துப்பார்க்கு துப்பாவதும் மழை - (தன்னை) உண்பார்க்குத் தானே உணவாவதும் மழை.

இது, பசியைக் கெடுக்கு மென்றது.

கு,

வானின் ரூலகம் வழங்கி வருதலால்,
தானமிழ்தம் என்றுணரும் பாற்று.

இ - ள் :—வான் நின்று உலகம் வழங்கி வருதலால்-மழைவளம் நிலைநிற்றலானே உலககடை தப்பாது வருதலான், தான் அமிழ்தம் என்று உணரும் பாற்று-அம்மழைதான் (உலகத்தார்) அழுத மென்று உணரும் பருதியது.

இஃது, அறம் பொருள் இன்பங்களை உண்டாக்குதலானும், பல வகைப்பட்ட உணவுகளை நிலைநிறுத்தலானும், தானே உணவாதலானும் மழையினை மற்றுள்ள பூதமாத்திரையாக நினைக்கக் கூடாதென்று அதன் நிலைமை கூறிற்று.

20.

ஒ-வது.—நீத்தார் பெருமை.

நீத்தார் பெருமையாவது குறந்த முனிவரது பெருமை. இது, கடவுளரை வணக்கினாற்போல முனிவரையும் வணக்கவேண்டு மென்பதனானும், மழையையும் அவர் அடக்கத்தக்கவ ரெஸ்ற கருத்திலும், அவையிற்றிஃபின் கூறப்பட்டது.

ஓமுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

இ - ள் :—ஓமுக்கத்து நீத்தார் பெருமை - ஓமுக்கத்தின் பொருட்டு (எல்லாப் பொருள்களையும்) துறந்தாரது பெருமையை, பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் - நால்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும். [விழுப்பம் - மேன்மை].

ஶ

நீத்தார் பெருமை

யாதானும் ஒரு பொய்யைச் சொல்லும் நாலும், தன்னை எல்லா கும் கொண்டாடுதற்காகத் துறந்தார் பெருமையை நன்குமதித்துக் கூறும். அதனாலே, யானும் சொல்லுகின்றே என்றது இது. २५.

துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்
திறந்தாரா யெண்ணிக்கொண் டற்று.

இ - ள். - துறந்தார் பெருமை துணை கூறின் - (காமம் முதலாகத்) துறந்தாரது பெருமைக்கு அளவு கூறின், வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டால் அற்று - உலகத்துப் பிறங்கிறந்தார் இத் துணையென்று எண்ணி யறியலுற்றுத் போனும். [ஆல் கெட்டது.]

அவாபெருமைக்கு எல்லை கூறுதல் அரிதாயினும், சில சொல் லெப் புகாங்கின்றே என்றது இது. २६.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்,
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

இ - ள். - உரன் என்னும் தோட்டியான் ஓர் ஜுஞ்தும் காப்பான் - அறிவாகிய தோட்டியானே பொறியாகிய ஒப்பற்ற யானை ஜுஞ்சினையும் (புலன்களில் செல்லாமல்) மீட்பவன், வரன் என்னும் வைப்புக்கு ஓர் வித்து - மேலாகிய இடத்தே ஆதற்கு (இவ்விடத்தே இருப்பதாகிய) ஒரு வித்து.

அவன் பெருமை சொல்லுவாரா, முற்பட அவன் மக்கட்டன்மை மனுய் இவ்வுலகின்கண் வாழ்வன் அல்லன், தேவருள் ஒருவன் என்று கூறினா. २७.

சுவைவூளி ஊரேரூசை நாற்றமென் கைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

இ - ள் : - சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று ஜுஞ்சின் வகை - சுவை முதலாகக் கூறிய ஜுஞ்து புலன்களின் வகையை, தெரிவான் கட்டே உலகு - ஆராய்வான் கண்ணதே உலகம்.

பாயிரம்

எனவே, இவற்றின் காரியம் வெளிற்றுகத் தோன்றுமல்ல சே; அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காண அவற்றின் காரணமும் தோற்றும்.

[வெளிற்றுக - உலகமாக. அவ்வாறு - அவ்வைக்கு புலன்களாக. அவற்றின் காரணம் - அவ்வைக்கு புலன்களையும் உணரும் அறிவு.]

ஆதலால், உலகம் அறிவான்கள்னாதா மென்றார். உச.

இந்தவித்தான் ஆஸ்றல், அகல்விசம்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி.

இ - ள : - ஜாது அவித்தான் ஆஸ்றல் - நுகர்ச்சியாகிய ஓங்களையும் துறந்தானது வலிக்கு, அகல் விசம்பு ளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற விசம்பி ஹன்னார்க்கு நாயகனுகிய இந்திரனே அமையும் சான்று.

இந்திரன் சான்றென்றது, இவ்வுலகின்கள் மிகத் தவம்செய்வார் உள்ரானால் அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுக்கு மாத்தான்.

இது, தேவரினும் ஜாதவித்தான் வலிய நெய்க்காது. உநி.

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டு...!

பெருமை பிறங்கிற் றலகு

இ - ள : - இருமை வகை தெரிந்து - பிறப்பம் வீடும் என்றும் இரண்டினது கூறுபாட்டை ஆராய்ந்து, ஈண்டு அறம் பூண்டாரா - இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவராது, பெருமை உள்ளில் பிறக்கிற்று; பெருமை உலகத்தில் மிக்கது. [மிக்கது - மேம்பட்டது.]

இஃ:து, எல்லாராஜம் அவர் பெருமை போற்றப்படு மென்
தது. உசு.

க0
நீத்தார் பெருமை

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

இ - ஸ். —நிறை மொழி மாந்தா பெருமை - நிரம்பிய கள்வி
யையுடைய மாந்தரது பெருமையை, நிலத்து மறை மொழி காட்டி
விடும் - அவரால் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காங்கள்
மந்திரங்களே காட்டும்.

இஃ:து, அவராணை நடக்கு மென்று கூறிற்று.

உ.

குணமென்னும் குன்றேறி நின்றூர் வெகுளி
கணமேயும் சாத்தல் அரிது.

இ - ஸ் - குணம் என்றும் குன்று ஏறி நின்றூர் வெகுளி - குண
மாகிய மலையை மேற்கொண்டு நின்றூரமாட்டு உள்ளாகிய வெகுளி
யால் வரும் தீமையை, கணமேயும் காத்தல் அரிது - சிறிதுபொழுதா
யினும் வாராமல் காத்தல் அரிது.

அவா சாபத்தால் நகுடன் பாம்பாயினும்

இஃ:து, அவா பலுகுளியைப் பொறுத்தல் அரிவிதன்று
கூறிற்று.

உ சு.

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

இ - ஸ். —செயற்கு அரிய செய்வார் பெரியர் - செய்தற்கு அரிய
யனவற்றைச் செய்வார் பெரியோ ரென்று சொல்லப்படுகா, செய
ற்கு அரிய செய்கலாதா சிறியர் - அவற்றைச் செய்யமாட்டாதா (துறக்காராயினும்) சிறியோரென்று சொல்லப்படுவர்.

செயற்கியன், இயம் ஸியம் முதலாயின.

இவ்விதிகாரம் “நீத்தார பெருமை” என்னப்பட்டதாயினும், தீத்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார், செயற்கு அரியனவற்றைச் செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவார்

கக பா யிரம்

என்று இது கூறிற்று.

உக.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக ஸான்.

இ - ள :—அந்தணர் என்போர், அறவோர் - அந்தணரென்போ ரும் துறங்தோராகக் கொள்ளப்படுவா, எவ் உயிர்க்கும் செந்தண் மை பூண்டீ ஒழுகலான் - அவா எல்லா உயிர்க்கும் செவ்விய தட் பம்செய்தலை மேற்கொண்டு ஒழுகலானே. [மற்று - அசை.]

பீமல், துறங்தயர்களிலும் சிறியா உள்ளென்று கூறினா. ஈண்டு, குறவாதாரினும் பெரியா உள்ளொன்று கூறினா. இவை எட்டானும் துறங்தார் பெருமை கூறப்பட்டது. உ.ஏ.

சு-வது.— அறன் வலி யுறுத்தல்.

அறன்யல்லியுறுத்தலாவது, அறம் யலிமையெடைத் தென்பதைனோ அறிவித்தல். இதனாலே அறத் தப்பால் முன்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது, மேற்கூற்று முனிவரால் கொண்டுப்பக்கப்படு தவின் பின் கூறப்பட்டது.

விறப்பேனும் செல்வமும் ஈனும் அறத்தினா க
காக்கம் எவ்வேலே உயிர்க்கு?

இ - ள .—சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் - முத்தியும் தரும செல்வமும் தருமாதலால், அறத்தின் ஊங்கு உயிர்க்கு ஆக்கம் எவன் - அறத்தின்மேல் உயிர்கட்கு ஆக்கம் தருவது யாது? [ஓ - அசை.]

பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறனே
அதனை உண்டாக்கும் வலியுடைத்தென்று இது கூறிற்று. நக.

இல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும்வாயெல்லாம் செயல்.

கூ.

அ ற ன் வ ஸி யு று ந் த ஸ்

(இ) - ஓ .—இல்லும் உகையால் - தமிழ்கு இயலும் திறத்தானே, அறவினை ஒவாதே - அறவினையை ஒழியாடத், செல்லும் வாய் எல்லாம் செயல் - செய்யலாம் இடமெல்லாம் செய்க.

இயலும் திறம் - மனம் மொழி மெய்க்கும் பொருளும். செல்லும் வாய் - அறம் செய்தற்குத் தக்க பல இடங்களும். ஒழியாதே - கான்தோறும்.

அறம் வலிதென்று அறிந்தார்கள் அத்ஸ இவ்வாறு செய்க என்று கூறிற்று இது. நக.

அன்றறிவாம் என்னு தறம்செய்க : மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

(இ) - ஓ .—அன்று அறிவாம் என்றாது அறம் செய்க - பின்பே அறிந்து செய்வோம் என்றாது முன்பே அறி, நைச் செய்க : அது பொன்றுங்கால் பொன்றா குணை-அது சாம் காலத்தினும் சாகாதே ஸின்று பிரக்கும் இடத்திற்குத் துணையாம்.

தூப்பு, அறம் செய்யுங்கால் விரைஞ்சு செப்பவேண்டுமேல் ஹம், அது மறுமைக்குத் துணையா மமன்றும் கூறிற்று. நக.

அறத்தா றதுவென வேண்டா ; சிவிகை
பொறுத்தானே ரேந்தான் இலை

(இ) - ஓ .—அறத்து ஆறு இது எனவேண்டா - அறத்தின்பயன் இத்தன்மைத் தென்று நீங்கள் (கேள்வியால்) அறிவேண்டா, சிவிகை பொறுத்தானேயும் ஊந்தான் இடை - சிவிகையைக் காவுவா

ஞேடு செலுத்தவானிடை (க்காட்சியால்) அறியலாம்.

பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயவாறு காட்டித்து இது. நட.

அறத்தான் வருவதே யின்பம்; மற் ரெல்லாம்
புறத்த புகழும் இல.

கால பாயிரம்

இ - ள :—அறத்தான் வருவதே இன்பம் - அறத்தால் வருவது (மாதொன்று அகு) வே இன்பழும் புகழுமாம் : மற்று எல்லாம் புறத்த புகழும் இல - அதனால்நில வருவனவெல்லாம் துன்பமாம் புகழும் இலவாம்.

எல்லாப் போகதுகரச்சியும் இதனுடே வரு மென்றது. நஞு.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின், அஃதுதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் வஸ்.

இ - ள .—வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - ஒரு நாள் இடைவிடாமல் நன்றமையைச் செய்வானுயின், அஃது - அச்செயல், ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கஸ் - ஒருவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை அடைப்பதோ கஸ்லாம்.

இது, வீட்டைத் தரு மென்றது. நட.

செயற்பால தோரும் அறனே ; ஒருவற் குயற்பால தோரும் பழி.

இ - ள . - ஒருவற்கு செயல் பாலது அறனே - ஒருவற்குப் பழியும் பகுதியை அறமே ; உயல் பாலது பழி - நப்பும் பகுதியை பழியே.

மேல், அறம் வகுப்பைப் பிறப்பது மென்றா , அத்மனுடி பாலம் செய்யின் அருட்டாங்கற்கு இது கூறினா நட.

அறத்தினாக் காக்கமும் இல்லை : அதனை
மறத்தவினாக் கில்லையாம் கேடு.

இ - ள் :— அறத்தின் ஆக்கு ஆக்கமும் இல்லை - (ஒருவறைக்கு)
அறம் செய்தவின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை ; அதனை மறத்த
வின் ஊங்கு கேடு இல்லை - அதனைச் செய்யாமையின் மேற்பட்ட
கேடும் இல்லை. [ஆம் என்பது அசை.]

இது, அறம் செய்யாக்கால் கேடு வரு மென்று கூறிற்று. நகு.

கங்

அ ற ன் வ வி யு று த் த ஸ்

அழுக்கா றவாவெகுளி இன்னுச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.

இ - ள் :— அழுக்காறு - மனக்கோட்டமும், அவா - ஆசையும்,
வெகுளி - வெகுளியும், இன்னுச்சொல் - கயிஞ்சொல்லும், நான்கும்
இழுக்கா - என்றும் நான்கினையும் ஏழிற்று, இயன்றரு அறம்' - எட
த்த (அது யானோன்று) அஃது அறமென்று சொல்லப்படும்.

பின்னர் செய்யலாகா தென்று இங்றால் கூறுவனவெல்லாம்
இங்கான்கினுள் அடங்குமென்றும், அறம் எதிர்ந்துமைத்தென்றும்
இது கூறிற்று.

நகு.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறண் ;
ஆகுல நீர பிற.

இ - ள் — மனத்துக்கண் மாசிலலுதல் - (ஒருவன் தன்) மனத்
தின்கண் குற்றமில்லாதலே, அனைத்து அறன்-எட்டா அறமுமாம்.
பிற ஆகுல நீர - (அதில் குற்ற முண்டாயின்) மேல் செய்வனவெல்
ாம் ஆரவார ரீமையன்.

பிறர் அறியவேண்டிய செய்தானு மென்றுயிற்று. மேல் காலு
பொருளைக் கடியவேண்டு மென்றா. அவை ஈரங்கும் மனமொட்டு
மாம் தூயதாகப் போமென்று அதன்பின் இது ஒரு கூறினா. சாப்.

இல்லற வியல்

இல்லறமாவது இல்லின்கள் இருந்து தானம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் இருபதினும், இல்லாழ்வான் வாழும் நிறம் ஓரதிகாரத்தானும், அதற்குத் துணியான மனைவி சிலட்சனம் ஓரதிகாரத்தானும், அதன்பின் இல்லறப்பகுதியான பிரம்மசரியம் காருகத்தம் என்னும் இரண்டிலுள்ளும் பிரமசரியத் திற்கு ஆதாரமாகிய மக்கட்பேறு ஓரதிகாரத்தானும் கூறி; காருகத்த இலட்சனம் கூறுவாரான், நல்கூர்ந்தார் நல்குர வினீங்கியார் செல்வர் வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்பு டைமை முதலாக ஓழுக்கமுடிடமை ஈருக நல்கூர்ந்தாரால் செய்யப் படுவன ஏழும், பிறனில்லிழையாமை முதலாகத் தீவினையச்சம் ஈருக இவரால் தவிரப்படுவன ஏழும் பதினாலதிகாரத்தாற் கூறி; இவற்றேறுஉங்கூட ஒப்புவறிதல் நல்குரவி ஓங்கினாரால் செய்யப் படு மென்றுகூறி; இவற்றேறுஉங்கூட ஈகை செல்வரால் செய்யப் படுமாறு கூறி; இவற்றேறுஉங்கூடப் புகழ் வள்ளியோரால் செய் யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும். இல்லறம் முற்படக் கூறியது, துறவுறங்கில் நின்றுரையும் ஓம்புதல் இல்லாழ்வான் கள்ள தாதலான்.

டு-வது.— இல் வாழ்க்கை.

இல்லாழ்க்கையாவது, இல்லின்கள் இருந்து வாழ்வார் வாழும் திறன். மேல் அறம்செய்க என்றார், இது முதலாக அறம் செய்ய மாறு கூறுகின்ற ராதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.

இல்வாழ்வான் என்பான், இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றில் நின்ற துணை.

குளி
இல்வாழ்வக்கை

இ - ள .—இல்வாழ்வான் என்பான் - இல்வாழ்வான் என்று சொல்லப்படுமென்று, இயல்புடைய மூவர்க்கும் - இயல்புடைய மூவாக்கும், நல் ஆற்றில் நின்ற துணை - ஒல்ல வழியிங்கண்ணே நின்ற நூரு) துணை.

தானமானிய இல்லாற்றுதைச் செய்துமை ஸ், நூற்றியில் பாற்பட்ட- விரத்த்தை மீற்று காண்டு ஒழுகாநின்ற பிரம்மாரிக்கும், தவத்திலோ சீமற்றுக்காண்டு ஒழுகாநின்ற வாளப்பிரத்த சங்கியாசிக்ஞக்கும், தத்தம் நிலை குலையாமல் உரைவு முதலாயின ஏகாட்டத்துப் பாதுகாத் தலின், அவாக்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற ஒரு துணையென்று கூறினா. துணை யென்ப, இடையூறு வாராமல் உய்த்துவிடுவாரை.

இது, மற்றைய மூன்று ஆசிரமிகளுக்கும் இல்வாழ்வான் துணை யென்றது.

துறந்தார்க்கும் நுல்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

இ - ள .—துறந்தார்க்கும் - (வருளை டாமங்கயாத்) துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் - துறவாது நல்குரவாளராய் உண்ணப் பெறுதார்க்கும், இறந்தார்க்கும் - (பிறராய் வந்து) செத்தாக்கும், இல்வாழ்வான் என்பான் துணை - இல்வாழ்வான் என்று சொல்லப் படுமெனே துணையாவான்.

மேந்கறிய மூவரும் வருணாமங்களைத் துறவாமையால் அவரை “இயல்புடைய மூவர்” என்றும், ஈஸ்டுக் கூறிய இவர் அவற்

நைத் துறந்தமையால் இவரைத் “துறந்தா” ரென்றும் கூறினார். செத் தார்க்கு இவன் வேண்டியவ ஞாயினான், அவரைப் புறக்காட்டியத் தல் முதலியன செய்யவேண்டுதலின்.

இது, மேற்கூறியவர்களே யன்றி இவர்களுக்கும் இல்லாம் வான் துனையென்று கூறிற்று. சூ.

கள

3

இல்லற வியல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாம் எனக்கும்புலத்தார் ஒம்பல் தலை.

இ - ள :—பூதன்புலத்தார தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஜம்புலத்தாரா—பிழிரா தெய்வா புதியராயவந்தாரா சுற்றி, தாரா தான் என்னும் ஜம்புலத்தாரையும், ஜம்பல் தூண்—ஒம்புத் தூண்மூலா யை இல்லாம்க்கை.

தனக்கு உண்டான அபாருமா ஆறு கூறுக்கி, ஒருசுறு அரசுற் குக் கொடுத்து, ஒழுக்க ஜம்பு கூறியும் தூண் கொள்வது ஒரு கூறு என்றாலும் மன்றாயும் சீசாத்து என்றாலுமா. தெமல் கூறிய அதுவும் விருந்தின் வகையினைர்த்து கொள்ளப்படுவா.

இது, தீவியான இல்லாம்க்கை வாழும் திறன் கூறிற்று. சா.

பழியஞ்சிப் பாத்துனன் உடைத்தாயின், வரம்புக்காம வழியெஞ்சல் எஞ்சுரான்றும் இல்.

இ - ள .—வாழுக்கை பழு அஞ்சி பாத்துனன் உடைத்தாயின்— ஜம்பும்க்கையாகிய நீல பாவு நீற அஞ்சிப் பாத்துப்பட்டல் உடைத்தாயின், வழி எஞ்சல் எஞ்சுரான்றும் இல்— நீற வை ஒழுங்கு ஜுன்ட பருதல் எக்காலத்திலும் ஜுப்பீஸ். [ஒழுங்கு—நீற...]

பேர்ஸ் பகுக்குமாறு கூறிவாவா, ஈஸ்புப் பகுத்தாரும் பழுக் கஞ்சுதலாஷும் எப்பும் பயன் கூறினா.

அன்பும் அறஞும் உடைத்தாயின் இல்லாழ்க்கை,
பண்பும் பயஞும் அது.

இ - ள :—இல்லாழ்க்கை அன்பும் அறஞும் உடைத்தாயின் -
இல்லாழ்க்கையாகிய நிலை (யாவாமாட்டும்) அன்புசெய்தலையும்
அறம்செய்தலையும் உடைத்தாயின், பண்பும் பயஞும் அது - அதற்
குக் குணமாவதும் பயஞுவதும் அவ்விரண்டினையும் உடைமதானே.

காலி

இல்லாழ்க்கை

பயன் வேறு வேந்டா ; தனக்கும் பிறர்க்கும் உங்டான
முகமலர்க்கிதானே அமையும்.

பழியொடு வாராத உணவை நுகர ஏற்பார்மாட்டு அன்பு
செய்ய வேண்டு மென்பதும், தான் சீலஞ்சிக் கொடுக்கவேண்டு
மென்பதும் இது கூறிற்று. சாலி.

அறத்தாற்றின் இல்லாழ்க்கை ஆற்றிள், பிறக்காற்றிள்
போடுய்ப் பெறுவ தூவன் ?

இ - ள :—இல்லாழ்க்கை அறத் த ஆற்றிள் ஆற்றின் - இல்ல
ாழ்க்கையாகிய நிலையை அறைநியிலே செலுத்த வல்லவானுமின்,
புறந்து ஆற்றின் போப் பெறுவது என்ன - புறவெறியாகிய தவத்
கில் போய்ப் பெறுவது யாதோ ?

மேல் சீலஞ்சிக் கொடுக்கவேண்டு மென்றவா, ஈண்டு அவ்வாறு
செய்யின் அதுதானே தவப்பயணையும் நரு மென்றா. சாக.

ஆற்றின் ஒழுக்கி அறனிமுக்கா இல்லாழ்க்கை,
நோற்றவின் நோன்னை உடைத்து.

இ - ள —ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்லாழ்க்கை -
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பன்னித் தானும் அறத்தின்பால்
ஒழுகும் இல்லாழ்க்கை, ரோற்றவின் ரோன்னை உடைத்து - தவங்
செய்தலினும் வலி உடைத் த.

ஒழுகப்பன்னலாவா அவர்க்கு வேண்டிலை அமைதல்.

இது, தவத்தினும் இல்வாழ்க்கை வலியுடைய தென்றது. கள்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,
முயல்வாரு ஜெல்லாம் தலை.

இ - ள் :—இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் -
நெறியினானே இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான், முயல்வாருள்
எல்லாம் தலை - முயல்வார ரெல்லாரினும் தலையாவான்;

கசு

இ ஸ் ல ற வி ய ஸ்

முயல்தல் - பொருட்டு ரூயல்தல். [பொருள் - மெய்ப்பொ
ருள்.]

இது, மெய்ப்பொருளை அடைய முயல்வாருள் இல்வாழ்வான்
தலையாளவ என்றது. சுஅ.

வையத்துள், வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இ - ள் :—வாழ்வாங்கு, வாழ்பவன் - இல்வாழ்க்கை வாழும்
பழியிலே வாழுமவன், வையத்துள் வாள் உறையும் செய்வத்துள்
வைக்கப்படும் - உலகத்திலே தேவருள் ஒருவனுக்க மதிக்கப்படுவன்.

இஃது, இல்வாழ்வான் எல்லாராலும் நன்குமதிக்கப்படுவான்
என்றது. சுகூ.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை ; அஃதும்
பிறன்பழிப்ப ஜில்லாயின் நன்று.

இ - ள் :—அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே - அறன்
என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே : அஃ
தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அதுவும் பிறன் ஒருவ
னுல் பழிக்கப்படுவ நொன்றை உடைத்துன்றூயின் நன்றும்.

பழிக்கப்படுவ தூ.ந.து இழிகுணத்தாளாகிய மகிழ்வானோ.

இனி வாழ்க்கைத் துணையும் கூறுகின்ற ராதவிள், இஃது
ஈண்டுக் கூறப்பட்டது.

ஞ.

கூவது.—வாழ்க்கைத் துணை நலம்.

வாழ்க்கைத் துணைல மாவது, இல்லவாழ்க்கைக்குத் துணையாகிய
மனையாளரு பெங்கமையிலட்சனம். இல்லவாழ்க்கைக்கு மனையாளர்
இன்றியமையாத துணையாதலாள், இஃது அதன்பின் கூறப்பட்டது.

மனைத்தக்க மாண்புடைய எாகித்தற் கொண்டாள்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

20

வாழ்க்கைத் துணை நலம்

இ - ள் — மனை தக்க மாண்பு உடையளாகி - தான் பிறந்த குடிக்
குத்தச்சு ஒழுக்கத்தை உடையாளாய், தான் கொண்டாள் வளம்
தக்காள் - நன்னீக் கொங்டவரேது வருவாய்க்குத் தக்க செலவினை
யுடையவள், வாழ்க்கை துணை - இல்லவாழ்க்கைக்குத் துணையாளன்.

இது, வாழ்க்கைக்குத் துணையின் இலட்சனம் கூறிற்று. ஞ.

மனைமாட்சி இல்லாள்கள் இல்லவியின், வாழ்க்கை
எணைபாட்சித் தாயினும் இல்.

இ - ள் — மனைமாட்சி இல்லாள்கள் இல்லாயின் - குடிக்குத்
தக்க ஒழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், வாழ்க்கை எணை
மாட்சித் தாயினும் - இல்லவாழ்க்கை ஏத்துணை நன்மைகளை உடைத்தா
யினும், இல் - ஒரு நன்மையும் இன்றாம்.

இஃது, அவளிடம் நன்மை யில்லையாயின் இல்லவாழ்க்கையின்
எல்லா நன்மைகளும் கெடு மென்றது. ஞ.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? ரகளிர்
நிறைகாக்கும் காப்பே நலை.

இ - ள் — சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் - (மகளிரைச்)
நிறைசெய்து காக்கும் காவல் யாதிசீச் செய்யும்? மகளிரா நிறை

காக்கும் காப்பே தலை - மகளிரது கற்புக் காக்கும் காவலே நலையான காவல்.

இஃது, அவள் தனது கற்பால் தன்யைக் காத்தலே காவலா மென்றது. ஞா.

பெண்ணின் பெருந்தக்க யாவுள், கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்.

இ - ள். — பெண்ணின் பெருந் தக்க யா உள் - பெண்பிறப்புப் போல மிக மேம்பட்டன யாவை யுள், கற்பு என்னும் திண்மை உண் தூக

இ ஸ் ல ற வி ய ஸ்

டாக பெறின் - கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறில் ? [திண்மை- உறுதிப்பாடு.]

இது, கற்புடைய பெண்ணின் பிறப்புப் போல மிக மேம்பட்ட கைவ இல்லை யென்றது. ஞா.

புகழ்பூரிங் இல்லீஸேரா ; : இல்லை, இசர்வார்ஜுன் எறுபோல் பிடிடு சொ

இ - ள் — புகழ் புரிந்த இல் இலோக்கு - புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு, இகத்தாராமுன் ஏறுபோல் டீடு நடை - தம்மை இகழ்ந்துசெப்பாராமுன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை, இல்லை - இல்லையாம். [பிந்த என்பது ராற்று அகரம் கெட்டு விண்றது. ஏது - ஏறு ரது]

ஓடுநடை = அவை ஏம் தலையெடுப்பும் பொருந்திய நடை.

இது, கற்புடையா என்ற புகழைப் பெய்த மனையாளை இல்லாதாளை எல்லாரும் இகழ்வ ரெளந்து. ஞா.

இல்லதான் இல்லவள் மாண்பானால்? உள்ளதான்
இல்லவள் மானும் கணா_?

இ - ள் — இல்லவள் மாண்பானால் - (ஒருவறைக்கு) மனோயாள்
மாட்சிமை யுடையாளானால், இல்லது என் - இல்லாதது யாது?
(எல்லாம் உளவாம்). இல்லான் மானுக்கடை - (ஒருவறைக்கு) மாயாள்
மாட்சிமை யில்லாளானால், உள்ளது என் - உள்ளது யாது?
(ஒர்தும் இல்லை).

இது, நற்புண... மனோயாளை உடையவன் எல்லாம் செல்வக்
களையும் உடைய மினங்ரது. நிக.

தற்காத்துத் நற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சோற்காத்துப் சோர்விலாள் பெண்.
ஒல்

வாழ்க்கை கற்குத் துணை ஸலம்

இ - ள் — ரன் காத்து தங் கெடாண்டான் பெணி - நன்கொயும்
காத்துத் தன்னைக்கொண்ட கஸவயனயும் பீபவரி, தகை சான்ற
அசால் காத்து சோரவு இலாள் சூ... - ஏன்றை அழைந்த புகழ்க்கொ
யும் பயட்டத்துப் சோரவின்மை யுடைய வளே பெண்களான்று சோ
ரப்புவள். [சோரவின்மை - ஓம்ரூ நிறம் நாளாவின்மை.]

இது, பெண்களிற் சிறந்துளது இங்க்கணம் உடறி, ருள.

தெய்வம் தொழுாதுள், வெகாழுநஸ் கிருமுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இ - ள் .—தெய்வம் தொழுாள் - தெய்வத்தைத் தெய்வமென்று
அதாழுாளாய், கொழுநன் தொழுது எழுவாள் - தெய்வமும் தங்
கஸவகளான்றே கருதி அவன் நாள்தோறும் தொழுது எழுவாள்,
பெய் என மழை பெய்யும் - பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
எழுநஸ் - உறங்கி டயருநஸ். |தொழுது எழுவாள் - தொ

முக்காண்டே எழுதின்றவள்.

(இ) டி. கணவன் குலங்கியூம் நனவியூம் டி.தி.ப்பா. மனத் துறை முயற்சி வரும் ஆணைக்குப் பூத்துவக்ஞம் கூறப்பட்டது. (ஏ). (ஏ).

பெற்றூர்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேசிர் வாழும் உலகு.

இடு - ஸ். - பெண்டிரா பெற்றா பெற்றின் - பெண்டிராவா (தம் கை மக்களியலியராகப்) பெற்றவரையே (தமக்குத் தலைவராகப்) பெற்றின், புத்தேளிரா வாழும் பெரும் சிறப்பு உலகு பெறுவர் தேவா வாழும் பெருஞ் சிறப்பிண்ணயுடைய உண்டதைப் பெறுவா [தலைவன் - கடவுள்.]

இது, கணவன்கள் தெய்வமாகக் கொண்டவள் அடையும் பயன் கூறிற்று. (கு.)

85

ଓ) ল ল ন ও য ল

புங்கலப் பெண்ட மனைமாரி_தி : ம.ப.உ.கோ

நூற்குலம் நூற்முக்கி : சேவ.

இ - ன் — மனைமாட்சி - மாநாயாள் ஒழுக்கமுடைய ளாதலீஸ், மங்கலம் என்ப - (திருவறைக்கு) அழகெண்று சொல்லுப ஸ்ல்மக்கள் பேறு அறஞ்மற்று நன்களம் என்ப - நல்ல மக்களைப் பெறுதில் அவ்வழகின்மேலே நல்ல அணிகல் மென்று சொல்லுப (ஆன்டோ). [என்ப என்பது பின்னரும் கூட்டப்பட்டது.]

இது, நல்ல மனவியும் மக்களும் ஒருவறைக்கு அழுகும் அவையுமா மென்றது அடித்த அசிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தது மாம்.

எ-வது.—மக்கடபேறு.

அஃதாவது, மக்களைப் பெறுவதனு லாம் பயன் கூறுதல். இப்பு ஏழ்வான் கடன்களுள் தென் புலத்தார்க்குச் செய்யப்படுவது மக்களால்ஸ்தி இதுக்கழுதியாமையின் இஃது ரண்டுக்கூறப்பட்டது.

**பெறுமலற்றுள் யாமறிவு தில்லை, அறிவுடைய
மக்கட்பேறல்ல பிற.**

இ) - ஓன் - பெறும் அவற்றுள் - (ஒருவன்) பெறும் பொருள்களுள், அறிவுடைய மக்கள் பேறு - அறிவுடைய மக்களைப் பெறுதல் (போலப் பயன்படுவது), அல்ல பிற - ஒழிந்தபொருள்களுள், யாம் அறிவுது இல்லை - யாம் கண்டறிவது இல்லை. [கண்டறிவது - பொறி களால் அறியும் பொருள். ஒழிந்த - மக்கட்பேறல்லாது.]

இஃது, அறிவுடைய மக்களால் பெற்றோ சிறங்க பயனை அடைவதற்காக,

**எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழுபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.**

உறுபு மக்கட் பேறு

இ) - ஓன் - எழுபிறப்பும் நீயவை நீண்டா - எழுபிறப்பிலும் ஸ்பங்கள் சாரா, பழுபிறங்கா பண்புடை மக்கள் பெறின் - (ஒரு பிறப்பிலோ) பழியின்கண் மிகாத குணத்தினையுடையாழக்களைப் பெறுவாராயின். [பிறங்காத என்பது ரு கெட்டு நின்குது.]

இந்த, நன்மக்களைப் பெற்றா எழுபிறப்பிலும் துண்புரு ரென்கு.

ஈடு.

**தம்பொருள் என்பதம் மக்கள், அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.**

இ) - ஓன் - தம்மக்கள் ம் பொருள் என்ப - தம்மக்களைத் தம் முடைய பொருள் என்று சொல்லுவா (உலகத்தா), அவா பொ

ரூள் தம்தம் விளையால் வரும் - அம்மக்களாலே பொருள் தம்தம் முடைய விளையால் வருதலான். [அவாபொருள் என்பது இருபெய ரொட்டுப் பண்புதலதாகை.]

இது, தம்மக்கள் தம்பொரு னளன்று.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

(இ) - ஓ - தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம்முடைப மக்கள் சிறுகையாலே அளைந்த கூழ், அமிழ்தினும் ஆற்ற இனிது - (இனி மே யுடைத்தாகிய) அமிழ்தினும் மிக இனிது. [ஏகாரம் - அசை.]

இது, தம்மக்கள் கையால் அளையப்பட்ட உணவு தமக்கு மிக்க சுலை நல்கு மென்றது. சூசு.

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் : மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

(இ) - ஓ . - மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் + தம்மக்கள் தமது உடம்பினைச் சாாதல் தம் உடம்பிற்கு இன்பமாம். அவா

ஒடு

4

இல்லறவியல்

சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவா சொற்களைக் கேட்டல் பற்ற செவிக்கு இன்பமாம். [மற்று - அசை.]

இந்து, தம்மக்கள் தம்முடம்பில் சாாததும் தம்மக்கள் போல் தம்செலவியில் படுததும் தமக்கு இன்பம் பயக்கு பொமன்றது. அரு.

குழல்ளி தியாழினி தெள்பதம் மங்கள் மழலைச் சொற் கேளா தவர்.

(இ) - ஓ . - தம்மக்கள் மழலை; சொல் கெளாதவா - தம்மக்களது மழலைச் சொற்களைக் கெளாதவா, குழல் இனிது யாழ் இனிது

என்ப - குழலோகை இவிது யாபோகை இவிது என்று சொல்லுவா. (தீக்ட்டவா அவை இனிமீதங்கு ஏரால்லார என்றவாறு.)

இது, தம்மக்கள் சொல் அவ்விரண்டினும் இன்பம் பயக்கும் மன்றது.

கூடு.

தம்மின்தம் மக்கள் அறிவுடை கூட, மடிலுத்து மன்னுயிர்ப் பெல்லாம் இவிது.

இ - ஓ .—தம்மக்கள் அறிவுடை - மை - தம்மக்கள் அறிவுடையா ராம், தம்மின் மாதிலத்து மான் உயிர்க்கல்லாம் இவிது - தம்மைப் போல உங்கத்து உயிர்கட்ட கல்லாம் இவிதாம்.

இது, தம்மக்கள் அறிவுடை மையால் உலகமும் இய்பறுது அமன்றது.

கூடு.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச் சான்றேரன் எனக்கேட்ட நாப்.

இ - ஓ .— ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - நான்பெற்ற காலத்தினும் மிக மகிழும், தன் மகனை சான்றேரன் எனக்கேட்ட நாப் - தன்மகனைச் சான்றேரு வென்று பிறா பசால்லக் கேட்ட (காலத்துத்) நாப்.

கூடு

மக்கட்டேறு

இது, மக்கள் புகழூபெய்துதல் தாய்க்கும் இன்பம் பயக்குமென்றது.

கூடு.

தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பப் செயல்.

இ - ஓ :—தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குப் பெய்யும் உபகாரம், அவையத்து முந்தி இருப்ப செயல் - அவை

யகுத்தின்கண்ணே (அவன்) முந்தி இருக்குமாறு (அவனுக்குக்) கள்ளி உள்டாக்குதல்.

இது, மகனைக் கல்வியடைய அக்குதல் தங்கையின் கட வென்றது.

மகன்தங்கை காஸ்றும் உதவி, இவன்தங்கை என்னேற்றுன் கொல்ளன்னும் பொல்.

இ - ஸ :— மகன் தங்கைக்கு ஆஸ்றும் உதவி - மகன் தங்கைக் குச் செய்யும் உபகாரம், இவன் தங்கை என் நோற்றுன் என்னம் சொல் - (இவனைப் பெறுதற்கு) இன் தங்கை என்ன நவம் செய் நான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லிப் படைத்தல். [கொல்-அசை.]

செறியின் ஒழுகுவாரை உலகத்தார் புகழ்வராதலான், மகனும் ஒழுக்கமுடையவ ஞகவேண்டு மென்று இது கூறிற்ற. எ.ப.

ஏ-வது.—அன்புடைமை.

அன்புடைமை யாவது, தன்னைச் சாந்தாமாட்டுக் காதலுடையவ ஞதல். இல்லாழ்வான் தனது வாழ்க்கைத்துணை மக்கள் முதலியாரிடத்து அன்புசெலுத்துதல் அவ்வாழ்க்கைக்கு இன்றியமையாததோன் ஒருதலான் இஃது என்னுக் கூறப்பட்டது.

என்பி வதனை வெயில்போலக் காடுமே,
அன்பி வதனை அறம்.

2-ஏ

இ ஸ ஸ ற வி ய ஸ

இ - ஸ :— என்பு இலதனை வெயில்போல காடும் - என்பு இல்லாச் சீவனை வெயில் சுடுமாறு போல் சுடும், அன்பு இலதனை அறம்-அன்பு இல்லாத உயிரினை அறம். [கொரம் அசை. அறம் - அறக்கடவுள். செய்வா - பிராணியை, உயிரினை - மனிதனை.]

இஃது, அன்பு இல்லாதார துன்பமுறவா என்றது. எ.க.

அன்பகத் திலலா உயிர்வாழ்ச்சை, வன்பார்க்கண்

வற்றல் மரங்களிர்த் தற்று.

இ - ள் - அகத்து அன்பு இல்லாத உயிராழ்க்கை - தன்னி
தத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை, வன் பாக்கன் வற்றல்
மரம் தளிர்த்தால் அற்ற - வன்பாரிடத்து (நடப்பட்ட) உலாங்க
மரங்கள் தளிர்த்தால் போலும். (தளிர்த்தற்குக் காரணம் இன்மை
யால் தளிரா தென்றவாது.)

[இல்லாத என்பது ரறுகெட்டு நின்றது. ஆல் என்பது கெட்
து. வன்பா - பாலைநிலம்.]

இஃது, அன்பு இல்லாதா அழிவு ரென்றது. எடு.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கை
அகத்துறுப் பன்னி வைர்க்கு?

இ - ள் - யாக்கை அகத்து உறுப்பு அலை இல்லாக்கு -
உட்ம்பிற்கு அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாக்கு, புறத்து
உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - புறத்து உறுப்புக்க எள்ளாம்
யாதினைச் செய்யும்? (ஒருபயணையும் ரெய்யா.) [புறத்துறுப்பு -
மெய், வாய், கண், மூக்கு, பெவி, கை, கால் முதலியன. இல்லார்
க்கு என்பது வர ஒற்றுக் கெட்டுநின்றது.]

இஃது, அன்பில்லாதவா அங்கவீனரை ஒப்பா என்றது. எநு.

அன்பின் வழிய துயிர்நிலை : அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.

உடு
அ ள் பு னை மை

இ - ள் - அன்பின் வழியது உயிரா நிலை - அன்பின் வழியதாகிய
அத்தினால் உயிருக்கு கிளைபேற உள்ளார், அஃது இலாக்கு
என்புதோல் போர்த்த உடம்பு - அன்பு இலாக்கு என்பில்மேல்
தோலினால் போக்கப்பட்ட உடம்புகளே (உள்வாம்). [ரகாரம்
கெட்டது.]

இஃது, அன்பில்லார் வீடு பெறு ரென்று.

எசு.

அன்பிலார் எல்லாம் தமக்குரியீர் ; அன்புடையார் என்பும் உரியீர் பிறரிக்கு.

இ - ள் — அன்பு இலார எல்லாம் தமக்கு உரியா - அன்பிலா தாரா எல்லாப் பொருள்களையும் தமக்கு உரிமையாக விடையா ; அன்பு உடையார என்பும் பிறாக்கு உரியா - அன்புடையார (பொரு ளேயன்றி) எலும்பினையும் பிறாக்கு உரிமையாக விடையார்.

இஃது, அன்புடையா ரல்லது மற்றையோ அறும்செய்தல் அரிதென்றது. எனு.

அன்போ டியைந்த வழக்கென்ப, ஆருபிரிச் செகன்போ டியைந்த தொட்டுப்.

இ - ள் — உயிரக்கு ஆர என்போடு இ யந்த தொட்டாடு - உயிரக்கு து (இப்பிறப்பின்கண்) பெறுதற்கரிய மலைக் கடம்போடு பொருங்கிய (இடைவிடாத) கட்டு, அன்போடு இடையங்கள் வழக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) அன்போடு பொருங்கிய சென்ற செலவின் பய ணங்கு சொல்லுவா (ஆன்றோ).

இது, மாணிடப்பிறப்பை எய்தியதற்குக் காரணமே அன்பென் ரது. எனு.

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்தல் சிறப்பு.

உசூ

இ ஸ் ல ற வி ய ஸ்

இ - ள் :— வையகத்து இன்பு உற்றார் சிறப்பு எய்தல் - (இப்பிறப்பின்கண்) உலகத்தில் இன்புற்றார் அதன்மேலும் சிறப்பெய்துதல், அன்பு உற்று அமர்த்த எய்தக்கு என்ப - (முன்பிறப்பின்கண்) பிறர்மேல் அன்பு வைத்துச் சென்ற செலவின் பப்பென்று சொப்

அவரா (ஆன்றா). [சிறப்பு - வீடு. செலவு - நடை, ஒழுக்கம்.]

இஃது, அங்குடையார் போகம் துய்த்து நீட்டை அடைவ
ரென்றது. என.

அங்கீலும் ஆர்வ முடை - மை ; அ குவீனும்
நண்பென்னும் நார் காப் ரீறப்பா.

இ - ள் - அங்கு ஆவழுடைமை காஷம் - அங்கு ஆவழுடை
மையேந் தரும் ; அது நண்பு என்னும் நாடாத சிறப்பு / தூதிம் - அவ்
வாவழுடைமை நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத
சிறப்பைக் தரும்.

[ஆகமம் - தூதாபிலை ; மாட்டும் பெசல்லும் காழம். காடா
என்பது காறு கெட்டுகிண்றது. நட்பு - நட்டினர். ஆராப் - ஃ இப்
லட்டா - ஆராய்தல் வேங்டா .]

இஃது, அங்குடையாக்டு உலகத்தாரெல்லாம் நடவிலை
ரென்றது. என.

அறந்திற்கே அங்குசார் பென்ப அறியா ;
மற்றிற்கும் அஃதே துணை.

இ - ள் - அறியா அங்கு அறத்திற்கே சார்பு என்ப - அறியா
தாரா அப்பா - து அம்செய்வாற்கே காபாம் என்பா , அஃதே
மறத்திற்கும் துகீச - அன்பே மறம்செய்வாற்கும் துகீன்யாம்.

இஃது, ஒருவன் மறம்செய்தற்கும் அவன் ஒரு பொருளின்
மீது கொண்ட அன்பே காரண மென்றது. எக.

அங்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

ஈ.0

வி ரு ந் டீ ஹா ம் பல்

இ - ள் . - அங்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அங்பி
ஏயும் (மாளிப்படாது) அடைக்கும் தாழ் உண்டோ ? ஆரவலர் புன்
கணீர் பூசல் தரும் - அங்குடையாமாட்டு உள்ள கிய புல்ளிய கண்

வணிகர் நீர்தாடை தீர்தாராதாவதற்கு

→ 10.

இங்கு பிறாந்தப்பட்டதைக் கூட ராத்திரத்தில் அன்புலமயாக் குக் கண்ணோ பெருகு மேன் ரா.

கூவது — விருந்தோம்பல்.

விருந்தோம்பாய்வு, உண்ணாங்காலத்துப் பதியாரா வந்தால் பகுத்துள்ளூடுல். அதன்புல நாரா முதலிய யைசூள் விருந்தியா புதுஞ்சூம்பப்படி, அளியராத்தாரம், அவரை சூப்புதல் அன்பு நடைமை காரணமாக நட்ச்சலம்பான் புபலாதும் இஃஷ ராண்டுக் கூப்பப்பட்டது.

இருந்தோம்பல் இல்லாழ் வ (ப), ஈல்லாம் விருந்தோம்பல் வேளாக்கமை செய்து, பொருட்டு.

இ - ள - அ - ஸ் இருந்தோம்பல் விருந்தோம்பல் - இல்லிள் காக் இருந்து (பாருயாப) பொற்றி காழும் யாழ்ச்சுக்கலையல்லாம், விருந்து வூம்பி வேளாக்கமை செய்துப் பொருட்டு - (வந்த) விருந்தி எரைப் பொற்றி அவாக்கு உபகிரத்துக்காக.

இஃஷ, இல்லாழுவதெத விருந்தியரை ஒம்புத்தகாக என்றது. ஆக.

விருந்து புறத்தாத் தானுண்டல் சுவா
மருந்தெனினும் வேண்டும்பாற் றன்று.

இ - ள - விருந்து புறத்தாக நான் உண்டல் - விருந்தினா இற்புறத்தாராகத் தானே உண்டல், சுவா மருந்து எனினும் - சுவாமைக்காக உண்ணும் மருந்தாயினும், வேண்டும்பாற்று அன்று - வேண்டும் பகுதியுடைத் தன்று. [புறத்தாக என்பது ஈறுகெட்டு சின்றது.]

கூக

இ ஸ் ல ற ளி ய ஸ்

இஃஷ, அமிரதமே பயவினும் விருந்தினருக்கு அளியாது தான் உண்ணாகா குதன்றது.

→ 11.

வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவங்கு பாழ்படுதல் இன்று.

இ - ள். - வைகலும் வரு விருந்து ஒம்புகான் வாழ்க்கை - நாள்
தோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், பறுவங்கு
பாழ்படுதல் இன்று - வருந்தமுற்றுக் கேட்பெடுவ திட்டீல்.

இது, நாள்தோறும் விருந்தினரை ஒம்புவானது இல்லாத்துக்கை
கேட்கிற பெண்றது. அடி.

அகனமார்ந்து செய்பான் உறையும், முகனமார்ந்து
நல்யிருந் தோம்புவான் இல்.

இ - ள் : - செய்யான் அகன் அமாந்து உறையும் - திருவிழுங்
மாங்கம் பொருந்தி உறையும், ஸல் விருந்து முகன் அமாந்து ஒம்பு
வான் இல் - நல்ல விருந்தினரை முகம்பாருந்திப் பொற்றுவா
னது மனையின்கய்.

இது, விருந்து ஒம்புவாக்குக் கூக்கும்பையென்றிச் சொல்லு
மும் உங்கம் என்றது. அசி.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பு
மிச்சில் மிசைவான் புலம்?

இ - ள் . - விருந்து ஒம்பி மிச்சில் மிசைவான் புலம் - விருந்தி
ஏனரை வூட்டி மிச்சமான உணவை உண்ணுமவன் புலத்தின்கண்,
வித்தும் இடல் வேண்டுமோ - (விளைதல் பொருட்டு) விதைக்கவும்
வேண்டுமோ? (தானே விளையாதோ)? [கொல் - அசை.]

இது, விருந்தோம்புவான் பொருள்வருவாயாக இயற்றும்
இடம் நன்றாகப் பயன்படு மென்றது. அடி.

நட.

விருந்தோம்பல்

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

இ - ள :— செல் விருந்து ஓம்பி - வந்த விருந்தினரைப் போற்றி, வரு விருந்து பார்த்திருப்பான் - வரும் விருந்தினரைப் பார்த்திருக் குமவன், வானத்தவர்க்கு நல் விருந்து - வானத்தவர்க்கு நல்ல விருந்தாவன்.

வரவு பார்த்தல் - விருந்தின்றி உண்ணுமை.

இது, விருந்தோம்புவானது மறுமைப் பயன் கூறிற்று. அசு.

இனைத்துணைத் தென்பதொன் நில்லை ; விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

இ - ள :— இனை துணைத்து என்பது ஒன்று இல்லை - (விருந்தினர்க்கு அளித்ததனால் ஆகும் பயன்) இன்ன அளவினை உடைத் தென்று சொல்லலாவது ஒன்று இல்லை : வேள்விப்பயன் விருந்தின் துணை துணை - விருந்தோம்பவின் பயன் விருந்தினர் யாதொரு தன் மையை உடையரோ அத்தன்மையின் அளவிற்று.

இது, விருந்தினரை ஓம்புவதான் பயன் விருந்தினரது தகுதி யின் அளவிற்று மென்றது. அள.

பரிந்தோம்பிப் பற்றற்றேரும் என்பார், விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

இ - ள :— விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - விருந்தினரைப் போற்றி உபகாரம் செய்யமாட்டாதார், பரிந்து ஓம்பி பற்று அற்றேரும் என்பார் - வருந்தி (உடம்பொன்றையும்) ஓம்பிப் பொருளாற் றே மென்று இரப்பார்.

இது, விருந்தினரை ஓம்பாதார் தம்பொருளீர் இழுக்கு இரண்டு வருந்துவு சென்றது. அள.

ந. ८५.

5

இல்லற வியல்

உடைமையுள் இங்கொம்பல் ஒம்பா
மா கை மா வாரி கண் உண்டு.

இ - ள் — உடைமையுள் டி ஸ்கை - உடைகாரமின்கண்ணே
இல்லாவம்போல, விருந்து ஒம்பல் ரம்பா மடைம் - விருத்தினாக்கு
அளித்தலில்ப் போற்றுத் தெய்தமை, மடைகாகன் உண்டு - பேசை
யாரா மாட்டே உளதாம்.

[ஓம்பாந எஃப்பு ராஹுபட்டி நின்றது. இல்லாமைபோல -
ஏற்றுவாட்டிரும், ராப்பால்.]

இது, விருத்தினரை ஓம்பாதார் அறிவிலா ரென்றது. அஷ.

**மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.**

இ - ள் — அனிச்சம் மோப்ப குழையும் - (எல்லா மலரினும்
மெல்லிதாகிய) அனிச்சப்பு மோதால் வாடும், முகம்திரிந்து நோக்க
விருந்து குழையும் - முழம்திரிந்து நோக்க விருத்தினரா வாடுவா.
[அனிச்சம் என்பது அகுபெயா.]

இது, விருத்தினரைத் திரி வில்ல முக் தீராடு ஹோக்க
வேண்டு டம் ட்ரிது. கூ. 90.

கங்வது — வாய்மை யுடைமை.

வாய்மையாவது, பொய் சொல்லாமை. [அஃராவது, தீமையில்
லாத சொற்களைச் சொல்லு, ஸ். இது விருத்தாம்பவின்கண்ணே
இன்றியமையாது வேண்டப்படுவது தொன்றுகின்ற, அத் தினின் கூறப்
பட்டது.]

**தன்னெஞ்சு சறிவது பொய்யற்க; பொய்த்தயின்
தன்னெஞ்சுசே தன்னைச் சுடும்.**

இ - ள் :— தன் கெஞ்சு அறிவது பொய்யற்க - தன் கெஞ்சு
அறிந்ததனைப் பொய்யாது சொல்லுக; பொய்த்தயின் தன்கெஞ்சே

நடை

வாய்மை ॥ கடைமை

தன்கைக் கடும் - பொய்ப்பறுவின் பிழ் நங் கெஞ்சுதானே தன்கைக் கடும்.

சு ஸா : , ஸா : ப ய் , சு வி ரங்கு உயர்தாழும் நஷம யைக் குப்பு 'என்புப் ம் பாம்' என்ன குத்துவித்துப்.

இந், பொய்யாலும் டையீஸ் மூழ்ந்து. கே.

யாம்பெய்யா ; : கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.

இ - ள .—யாம் மெய்பாகக் கண்டவற்றுள் - யாம் மெய்யாகக் கண்ட அறங்கஞான், வாய்மைபன் நல்ல பிற எனைத்தொன்றும் இல்லை - மெப்போல்லுத்திர்பாஸ் நன்றுயிருப்பன யேறு எவ்வாறு இல்லை.

[“ஒரும் குழும பெயாநிலக் கிளவி - பங்கமைக் காகு மிடனுமா ருண்டுட” எங்கும் தெராக்காப்பியர் குத்திரப்படி எனைத் தொன்றும் என்கும் ஒருமைப்பெயா எவ்வும் என்கும் பங்கமைப் பெயர்க் காலித்து.]

பூசு, வய்மமடியாக முனை, எய்க்கும் சூங்வாதென்று அதைச் சுலபமாக சுடித்து.

வாய்வை எளாப்படுவோ சுயாதெலையுங், யாதொன்றும் திமை இலாத் சொல்ல.

இ - ள .—யாய்மை எனப்படுவு யாசு எவிள் - பொய்மால் ஸாலை என்று சொல்லப்படியவு யாதென்று விளவில், நமை இலாத் யாதொன்றும் சொல்ல் - (பிறாக்குத்) நமைபயவாத யாதொன்று ஆம் சொல்லுதல் (என்க).

[தீமைபயவாத - நங்கைக் கொடுக்காத சொற்கள், யாதொன் ருதும் - எந்தவகையானும். யாதொன்றும் என்பது தொகுத்த வாய் யாதொன்றும் என நின்றது.]

இது, வாய்மை யாதென்றார்க்குக் கூறப்பட்டது. கூந்.

நடு

இல்லற வியல்

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

இ - ஸ் - பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்களும்
மெய்யின் நிலைமையை உடையனவாம், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

[குற்றம் தீர்ந்த - குற்றம் நீங்கிய - குற்ற மற்ற.]

குற்றமற்ற நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்க்கோ டொக்கு மென்ற இது கூறிற்று. கச.

உள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்
உள்ளத்து ஜெல்லாம் உளன்.

இ - ஸ் :—உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - (ஒருவள்ளன்)
நெஞ்சினால் பொய்யை நினையாது ஒழுகுவனுயின், உலகத்தார் உள்ளத்துள் ஜெல்லாம் உளன் - உலகத்தாரா நெஞ்சிது ஜெல்லாம் உளனுவன்.

, இது, பொய்யை நினையாதவரை எல்லாரும் போற்றுவ ரென்று.

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரில் தலை.

இ - ஸ் :—மனத்தொடு வாய்மை மொழியின் - (ஒருவள்) மனத்தோடேகூட மெய் சொல்லுவனுயின், தவத்தொடு தானம் செய்வாரில் தலை - தவத்தோடேகூடத் தானம் செய்வாரில் தலையாவன்.

இது, மனத்தொடு வாய்மைமொழிதல் எல்லா நன்மைகளையும்
பயக்கு மென்றது. கச.

பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமை
எல்லா அறமும் தரும்.

இ - ள். — பொய்யாமை அன்ன டூப் இல்லை - பொய்யாமை யால் வரும் (பொய்யாமையை உடைய என்னும்) புகழோடு ஒத்த புகுத் வேலெறுங்கு இல்லை, பொய்யாமை எல்லா அழும் தரும் - பொய்யாமையானது (அவன் அறியாமல் தானே) எல்லா அழங்களை சும் கொட்க்கு மாதலான்.

[பொய்யாமை என்பது அதனுல் வரும் புகழுக்காவினமையால் ஆகுபெயா.]

இது, வாய்மை மற்றை எல்லா அறங்கங்களும் பயக்கு மென்றது. கூ.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

இ - ள். — பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - பொய்யாமை கைப் பொய்யாமல் செலுத்துக் கூயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று - பிற அறங்களைச் செய்தல் வங்கரும்.

[செலுத்துதல் - கைக்கொண்டெடாமூகுதல். செய்யாமை செய்யாமை - செய்யாமையைச் செய்யாமை - சொய்தல்.]

இது, பொய்யாமையைக் கடைப்பிடித்தொழுகினால்லது மற்றை அறங்கள் பயன்படா வேண்டது. கூ.

புறம்தூய்மை நீரால் அமையும் ; அகம்தூய்மை வாய்மையால் காணப் படும்.

இ - ள். — புறம் தூய்மை நீரால் அமையும் - உடம்பின் தூய்மை நீரினாலே அமைந்துவிடும் ; அகம் தூய்மை வாய்மையால் காணப் படும் - மனத்தின் தூய்மை மெய் சொல்லுதலானே அறியப்படும்.

இது, வாய்மையால் மனத்தூய்மை உண்டாமென்றது. கூ.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றேர்க்குட் பொய்யா விளக்கே விளக்கு.

(இ) ஸ் எ ரி வி ய ஸ்

இ - ள் .— கான் : சூரிக்கு எப். க விராக்கும் விளக் கு அல்ல - சாங்கி ராக்கு எவ்வா (அறங்க. இல்லம் உட்டான) ஒளி களும் ஒளி கள் அல்ல ; வெபா படா விளக்கு விளக் - காரார்டா (கம்பான் உண்டான) சூரியே சூரியரும்.

[விளக்கு - விளக்கும் - சூரி - நிலையான தெரிவு.]

இது, சாங்கி ராக்கு வாய்மை இங்கியலமயானதும் கூறு கூறு.

கக-வது.—சேய்ந் னன்றி யலிதல்.

செய்வன்றி யதிலாவசு, பிறா செய்த (நலமயை மறந்து) நன்மையை மறியாலை. [இஃா, இஃ் காப்பாரும் அவரால் ஒம்பப் பெற்ற விருத்தினரும் கைக்கொள்ள வேண்டுவதோன் ருதவின் வாய்மை யுடைமையின்பின் கடப்பட்டது.]

மறவற்க மாபற்றுவ கேள்வை. துறவற்க
துஷ்பத்துஷ்ப துப்பாயா கா? [.]

(இ) - விரி :— துஷ்பாத்துஷ்பன் சப்பு ஆயார பிரத்துபத்துக் - (மஹாக குத்) துஷ்பம் வர்த்தகாஸ்திர வாயியாயினா ஸ்ட்டை (எக்காஸ்த்தும்) விடாதொழிக. மா # அற்று கேள்வை மறவற்க - துறவற்கருது நட்டை (எக்காடு அம்) மறவாதொழிக.

[இம்முறைக்கும்போ “மாபற்றுவ கேள்வை” என்று தொடக்கியதே, இவ்வதிகாரத்திற்கு முந்திய விவரம் “வாய்மையுடைமை” என்பதை வலியுறுத்தும், “நாய்மை கயன்ப தவாவின்மை ; மற்றது - வாய்மை வேண்ட ஏறும்” என்றாதனுஸ்.]

இது, தாம் இடருற்றுமித் தமக்கு உதவி செய்தாரது நட்டை யும் குற்றமற்றுது நட்டையும் விடற்க என்றது. 90க.

நன்றி மறப்பது நன்றான்று ; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

ஈடு

செய்ந் நன்றி யறி தல்

இ - ள் - சன்றி மூபபது சன் வாறு - (பிழை சேய்த) நன்மை
யை (என்றும்) மறப்பது ; காடு நாடு அங்கு அங்கே
மறப்பது நன்று - (பிராவி) வா வாது போ மறப்பது நன்று.

இது, பிசை உர்நி யள்ளும் மக்களாக தென்றும்
தீமையை ஒரே முடிவை பழங்குடியினர் நன்று. கால.

செய்யாமல் செய்ர உதவியிரு வையாசமும்
வாவா மும் ஆப்ரஸ் அரிகு.

இ - ள் - செய்ய மல் செட்டு உருவிக்கு - (ரூப் கூ உதவி
பாம்) செய்யாதிருக் (மம்சீ உறுவாம்) செய்ர உதவிக்கு, வைய
கமும் வாவாவும் செய்ர அரிசு - ஜெப்பைக்கும் சுவாக்கமும்
விறையாற்றுதல் அரிசு. [ஏது ஆப்ரஸ் ஸ்டையிங் சம்மாதல்.]

இது, தம்மிடம் கூ உதவியும் பெருதாரா நமக்குச் செய்த உதவி
இப்புவியினும் கவாக்கந்திறம் பேரிதாக மாற்றது. கால.

பபங்காபா ; செய்ந உருவி கூவங்கு ; கிள்,
நங்கை சு எற்ற வெரிகு.

இ - ள் - பயர் ரம்பா விரு உதவி நயன் சாக்கிள் -
ஒரு பயாக்க கருதாராய் மப்குர பூய் உகார (தகிணல் உண்டாய்) நங்கை மையை ஆராயி ஏ, ஏ ம பட்டார்டித் - (அ) என்கை
கடவினும் பெரிரு.

இஃது, ஒரு பயீக்குராடு செய்த உதவி கடவினும் பெரி
தென்றது. கால.

காலத்தி னல்ரெய்த ஸன்றி சிறிகூணினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இ - ள் — காலத்தினால் வெய்த நன்றி—(உதவி வேண்டும்) காலத்
தில் செய்த உதவி, சிறிது எவ்வினும் - (தான்) சிறிதாயிருந்ததாயிர
ஙூக்கு

இ ஸ்ல ரி ய ஸ்

ஆம், ஞாலத்தின் மாண பெரிது - உலகத்தினும் மிகப்பெரிதாம்.
[காலத்தினால் எப்பறு வேற்றுமை மயக்கம்.]

இஃது, உதவிவேண்டும் காலத்தில் செய்த உதவி மிகப்பெரி
தென்றது. க0ஞ்.

தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெடு வார்.

இ - ள் :— தினைத்து ஈ நன்றி செயினும் - தினையளவு நன்றி
செய்தாராயினும், பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -
(அத்தை அவ்வளவிற்குறைந்து நினையாது) பனையளவினதாகக் கொள்
வர் (உதவியின்) பயனை அறிவார்.

[தினையளவு, பனையளவு என்பன முறையே சிறிய அளவை
யும் பெரிய அளவையும் குறித்து நினைவன்.]

செயல்வகையால் சிறிதாயினும், நன்றி பயன்வகையால் பெரி
தா மென்றது இது. க0ஞ்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், சங்கன்
யிழுமம் துடைத்தவர் நட்டு.

இ - ள் :— “ம் கண் விழுமம் குடைத்தவர் கட்டு - நம் கண்
(உற்ற) துள்பத்தை நீக்கிவரவரது கட்டபை, எழுமை எழு பிறப்பும்
உள்ளுவர் - (ஆப் பிறப்பிலேயாறி) எழுமையிலும் தோற்றும் பிறப்
பெல்லாம் நினைப்பார் (சாங்கேருஷ்).

[எழுமை - ஏழ்முறை. எழு எண்ணாம் விரைந்தொகை இங்கு எதிர்காலத்தைக் குறித்து நின்றாரா.]

இது, தமக்கு கார்தி செய்தார் : டபி சு எஞ்சூன்றும் மறக்க வாகா தென்றது. கூட.

உதவி வரைத்தன் றுதவி ; உதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து.

४०

செய்ந் நன்றி யறிதல்

இ - ள் — உதவி வரைத்து அன்று உதவி - (முங்கு செய்யப் பெற்ற) உதவியின் அளவினா தன்று (பிங்கு செய்யும்) மாற்றுதவி ; உதவி செய்ப்பட்டாரா சால்பின் வரைத்து - (முங்கு) உதவி செய்யப் பெற்றவா ஈன்றை எவ்வளவிற்று அவ்வளவிற்று (அது).

இது, மாற்றுதவிக்கு அளவில்லை யென்றுது.

கூட.

கொன்றன்ன இன்னு செயினும், அவர்செய்த
ஒன்றுஙன் துள்ளக் கெடும்.

இ - ள் — கொன்றுல் அன்ன இன்னு செயினும்—(தமக்கு முங்கு உன்றை செய்தாரா) தம்மைச் கொன்றுலோத்த இன்னுமையை(ப் பின்கு) செய்யினும், அவா செய்த நன்று ஒன்று உள்ள கெடும்—அவா முங்குசெய்த நன்றி ஒன்றை நிறைக்க அவ்வின்னுமை யெல்லாம் கெடும்.

[இன்னுமை - நினை. கொன்றுல் எாபது ‘ஆஸ்’ கெட்டு நின்றது.]

இது, முன் தமக்கு உபகாரம் செய்தவா பின் தமக்கு அபகா ரம் செய்யின், அவ் வபகாரமே ஏம் முன்கூட்டத் உபகாரத்திற்கு படாகா வெள்ளது.

கூட.

நங்கன்றி கொன்றுர்க்கும் உய்வுண்டா ம் ; உய்வில்லை
வசய்ந்நங்றி கொன்ற மற்கு.

(இ) - என்றி கொன்றாக்கும் உயவு உண்டாம் - எல்லா நன்மைகளையும் சிதைத்தாக்கும் (பின்பு ஒருகாலத்தேயாயினும்) உய்தல் உண்டாம், உய்வு இல்லை செய்ஸன்றி கொன்ற மகற்கு - (இரு காலத்தினும்) உய்தல் இல்லை ஒருவா மூய்த நன்றியைக் கொன்ற மகறுக்கு. [கொன்ற - சிதைத்தத்.]

இது, செய்க்கன்றி கொன்ற பாவம் அதுபவித்தல்லது பிராயச் சித்தத்தால் தீரா தென்றது. கக்.

சக

6

இல்லறவியல்

கட-வது. - எவு நிலைமை.

நடவு நிலைமைபாவ ஏ, நட்டாமாட்டும் பகங் மாட்டும் ஒக்க விழும் நிலைம. | சுய் ஏறி யறி ந் ண் ரம் ஏவு ஸ்மையை விட எகா தன நாக இப் பிராம் அ. பின் கூப்பட்டது.]

சமன்செய்து சீர் தூங்கும் கோல்போல் அமைந்தொரு சோடாமை சான்றேருப் பணி. [பால்

இ - ள - சமன்செய்து சீரதாக்கும் கோல் போல் அமைந்து - சமன்வரை பண்ணி (இரண்டு தலையும்) கீரோத்தால் தாக்கிப்பாக்கும் நிலைகோல்போல் (ஒக்கம் தாக்கமற்று) விண்து, ஒருபால் கோடாமை சான்றேராக்கு அணி - தம் தெஞ்சை ஒருங்கபக்கமாகக் கோடவிடாமை சான்றேராக்கு அழறு.

[சமன்வரை - நிறுக்கும் கருவியாகிய வெள்ளிக்கோவிள் இரண்டு தலைகளும் சமனுக (ஒக்க) நிற்குமாறு செய்த்திருந் தாக்கும் கயிறு இடப்படும் வரை. வ்க்கம் தாக்கம் - உடாவு நாழ்வு.]

இது, எடுவு நிலைமை வேண்டு மென்றது.

சகக.

சொற்கோட்டு ரில்லது செப்பம், ஒருதலையா

உட்கோட்ட மின்தம் பெறின்

இு - ஸ் — செப்பம் கோட்டம் இல்லூ சொல் - ரி வு நிலைமை யாவது கோட்டம் இல்லாதாகிய சொல்ளாம், ஒருத்தியாக உட்கோட்டம் இன்மை பெறின் - அது கவராசு மனக்காட்டமில்லமே யோடு கூடுமாயின். [கோட்டம் - கோஜுதல். ஒருத்தியாக என்பது சறு கெட்டு நின்றது.]

நடுவு நிலைமையாகது செவ்வை சொல்லுத லென்பதூஉம், இரு பொருட் பொதுமொழி கூறுத லென்பதூஉம் இது கூறிற்று.

[இருபொருட் பொதுமொழி - இருவகூறும் பொருள்களுக்கும் பொதுவாக நின்று கூறும்மொழி.] ககங்..

சுடு

ந டு வு நிலை மை

தகுதியென் ஒண்டு நங்கே, பகுதியாஸ்
பாஸ்பா... டூடாடுகப் பெறின்.

இு - ஸ் — தினா ரஷ்டா டீ - நடுங்கிலைமை மென்று சொல்லப்படுவின் ஒரு ஸ்லீ, பல்லியாஸ் பாஸ்பட்டு ஒழுகப் பெறின் - அது சாவா படிதி நிலைமையாடே (அறத்தின்) பாஸ்பட்டு ஒழுகப்பட வருமாயில்.

[ஆங் என்பது உடனிச்சுட்டுகியில் வங்தது.]

இங்கு, அவரவா படித்திலைமையோடும் அறத்தோடும் பொருந்தக் கூடியது தகுதியா மமங்றது. ககங்..

வாணிகம் செப்வார் க்கு வாணிகம், பேணிப் பிறவும் நம்போல் கூடியன்.

இு - ஸ் — வால்விரம் செய்வாக்கு வாணி ம் - வாக்கிகம் கூடிய வாக்கு வாணிகம் ஆம், பிறவும் தம் போல் பேணி செயினோ - பிறா பொருள்களாயும் முது பொருள்கள்போலப் பேணிப் செய்வாரா யின். [ஆம் - பலிக்கும்.]

இது, வாணிகம் கூடியா பிறா பொருளாயும் தம் பொருள்

கேடும் பெருக்கமும் இல்லல்ல ; வங்குசத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

இ - ள் .—கேடும் பெருக்கமும் இல்லல் அல்ல - கேடுவருதலும் ஆக்கம் வருதலும் (உலகத்து) இப்பீலியல் ; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - (அவ்விரண்டிதுள்ளும் யாதானும் ஒன்று வந்தகாலத்துத் தம்) நெஞ்ச கோடாம் லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

இது, தாம் கேடுற்ற இடத்தும் தம் நெஞ்சம் கோடாமல் ஒழுகல் வேண்டு மென்றது. கக்கு.

கால

இல்லற வியல்

கெடுவாக வையா துலகம், நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

இ - ள் :—நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நன்மையின்கள்னே நின்றவன் (அதுகாரணமாகப் பொருட் கேட்டை அடைவானுமின், அப்) பொருட் கேட்டை, உலகம் கெடுவாக வையாது-உலகத்தார கேடாகச் சொல்லா. (ஆக்கத்தோடே என்னுவர்.)

நடுவிலிலை யுடையான் கேடுற்றுஸ் அதனைக் கேடாகக் கருதார உலகத்தார என்று இது கூறிற்று. கக்கு.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.

இ - ள் .—நன்றே தரினும் - பெருமையே தரினும், நடவு இக்கத்து ஆம் ஆக்கத்தை - நடுவுங்கலமையை நீங்கவரும் ஆக்கத்தை,

அன்றே ஒழிய விடல் - (அது வருவதற்குத் தொடக்கமான) அன்றே ஒழிய விடக்.

இது, நடவு நிலைமையை விடுதலால் வரும் பொருள் பெருமை நரா தென்றது. ககள்.

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சும் நடுவொரீஇ அல்ல செயின்.

இ - ள் :—தன் கெஞ்சும் நடவு ஓரீஇ அல்ல செயின் - தன் நெஞ்சு கடுவங்லைமையை நீங்கி நடவல்லாதவற்றைச் செய்யுமாயின், யான் கெடுவல் என்பது அறிக் - (அஃது ஏதுவாக) ‘யான் கேடுறுவேன்’ என்பதனை (ஒருவள்) அறிக்.

இது, மனம் நடுவங்லைமையை விட்டு நீங்குமாயின், அது தனது கேட்டிற்கு முதற்குறி யென்றது. ககள்.

சுதை
பொறை யடையம்

தக்கார் தகவிலார் என்ப தவரவு;
எச்சந்தால் காணப் படும்.

இ - ள் —தக்கார் தகவிலார் என்பவு - செவ்வை யுடையார் செவ்வையிலார் என்பது, அவரவா எச்சந்தால் காணப்படும் - அவரவா மக்களானோ காணப்படும்.

இது, தக்கார் தகவிலார் என்னும் பபயா தம்மளவிலே நிற்ப தன்றியும் தம்மக்களையும் விடா தென்றது. கக்கு.

செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து.

இ - ள் .—செப்பம் உடையவன் ஆக்கம் - நடவு நிலைமையுடையவனது செல்வும், சிதைவு இன்றி - (தன்னளவிலும்) கேடின்றியே ஸின்று, எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - ஏப் வழியுள்ளாக்கும்

(கேடுவராமல் காக்கும்) காவலத்தீர் யுடைத்து. [எச்சத்திற்கும் என்பது உம்மை எகட்டி நின்றது.]

இது, நடுவங்களிலைமை யுடையார் செல்கம் அழியா விதன்றது.

காடு-வது.—போறை யுடைமை.

பொறையுடைமையாவது, தமக்குத் துண்பம் செய்தாரா(க்குத் தாழும் துண்பம் செய்யாது அயா) மாட்டிச் சென்ற வெகுளியை மீட்டல், [நடுவங்களிலைமைய விடாது ஒழுகுதற்குப் பொறையுடைமை இன்றியமையாத தொன்றுதலின், இங்கு அதன்பின் கூறப்பட்டது.]

பொருத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

இ - ள் :—இறப்பினை என்றும் பொறுத்தல் (நன்று) - (பிறர் செப்பத) மிகையினை என்றும் பொறுத்தல் நன்று ; அதனை மறத்தல் அதனினும் நன்று - மிகையினை மறத்தல் பொறையினும் நன்று

சுடு

இ) ஸ் ர் ற் சி ய ல்

[மிகை - பிகழு. நன்று எஃபூ முண்ணரும் கூட்டி ஏரைக் கப்பட்டது.]

பிறர் பிழய்க் கிரி பிழய்க் கூட்டுப் பொறுத்தல் நன்றாற்பாடு, அதனை மறத்தல் அதனினும் சிறந்த நன்றெ, யூட்டு உம் இது கடிநிற்று.

திறன்ஸ்ல தற்பிறர் செய்யினும், சோவெஸ் ஸ்
நறன்ஸ்ல செய்யாமை நன்று.

இ - ள் :—திறன் அ.ஸ் தன் பிறர் செய்யினும் - தகுதியில்லாத வற்றைத் தனக்குப் பிரோ செய்தாராயினும், சோ கோக்கு அறன் அல்ல செய்யாமை நன்று - (தகுதியில்லாதவற்றைத் தாழும் செய்தால் அயர்க்கு உள்ளாம்) கோவுக்கு சொங்கு அறமல்லாதவற்றைச்

செய்யாமை நன்று. [நோ - துங்பம். கொஞ்ச - வருங்கி.]

இது, தங்குப் பிறர் நீங்கு செய்யினும் நான் அவாக்குப் பிங்கு செய்யலாக பெற்றது.

க22.

நிறையு வாம நீங்காமை வேண்டியன், பொறுப்புடைய போற்றி ஒழுகப் படும்.

[மை

(இ) - ஓ :—நிறையுடைய நீங்காஸம் செய்யும்போது - (தங்கி விள்ளு) நிறையுடைய நீங்காதிருந்தல் வேண்டியிலும், பொறுப்புடைய போற்றி ஒழுகப்படும் - (தான்) பொறுப்புடைய மையப் பாதுகார்த்து ஒழுகவேண்டும்.

நிறையென்பது காப்பள காந்துக் கடியள கடிந்ததாகும் ஒழுக்கம். [படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் உந்தது.]

இது, பொறுப்புடைய மையால் நிறையுடைய நிலைபெறு மௌனமாக இருக்கும்.

க23.

அகழ்வாரைத் தாங்கும் விலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

சகு

பொறுப்புடைய மை

(இ) - ஓ :—அகழ்வாரை ராக்கும் நிலம் போல - (தன்தீ) அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை - தம்மை பூச்சும் ரக்காப் போலத் தலைமொம். [அக : தல : - செய்ய (1 ப.)]

இது, பிரமிக்கையைப் பொறுத்து போன்று இசூது அன்ன பொறுத்ததைத் தலைமொயா (என ஒழுக்கமா) கக் ககாள்வார் உலகத்து : ரெஷ்டு.

க24.

மிகுடியால் மிக் கவ செய்தாரைத் தாம்தம்
தகுடியான் மொன்று விடல்.

(இ) - ஓ :—மிகுடியால் மிக்கைய செய்தாலை - செல்வமிகுதி

யாலே மின் யாவுற்றார் செய்தனரே, தாம் நம் குருதியான் வென்று விடன் - தாம் தமிழ் பொறுப்பிலே வென்றுவிடுக.

இது, மிகை செய்தாரைப் பொறுத்தில் நோல்விடாகா தென் தம் அழுதாலே வேற்றியா மென் தம் கூறிர்தா. கட்டு.

இன்னமயுள் இன்னமை விருங்கிதாரால் : வன்னமயுள் வன்னமை மா யார்ப் பொறை.

இ - ஸ் - இன்னமயுள் இன்னமை விருங்கு ஒரால் - வலியின்னமயுள் வலியின்னமயால் அ விருங்கிதாரை சுங்கதல் வன்னமயுள் வன்னமை மடவா பொறை - வலியுடைமயுளா வலியுடைமயாவது அறியாதாரைப் பொறுத்து.

[ஒரால் என்பது ஆஸ் விசுதிப்பதற்கு பதாழிற்பெயா.]

இது, விருங்கின்றை விலக்குதல் எளிமையுள் எளிமை யென் றம், அறிவிஸாா செய்த மிகையைப் பொறுத்தல் வலிமையுள் வலிமை யென்றும் கூறிர்து. கட்டு.

ஒஹுத்தாரை ஒன்றுக வையாரே; வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதுந்து.

சன

இ ஸ் வை வி ய ஸ்

இ - ஸ் - ஒஹுத்தாரை ஒன்றுக வையா - (தமக்குத் தன்பம் செய்தாரை மாருக) ஒஹுத்தாரை ஒரு பொருளாக மதித்தவையார், பொறுத்தாரை பொன்போல் பொதுந்து வைப்பா - பெறுத்தாரைப் பொன்னைப் பொதுந்து வைத்தல்போலப் போற்றிவைப்பா (உலகத் தாா).

[சுகாரம் அசை. ஒஹுத்தல் - தண்டித்தல். பொதுந்து வைத்தல் - மறைந்து வைத்தல் - போற்றி வைத்தல்.]

இது, மிகை செய்தாரைப் பொறுத்தோரை உலகத்தார பெரி யோராகப் போற்றுவ ரென்றது. கட்டு.

ஒஹுத்தார்ப் ரொருங்களே இன்பம் ; பொறுத்தார்க்குப் பொன்றும் தனையும் புகழ்.

இ - ள :— ஒருத்தாக்கு ஒரு நாளே இன்பம் - (மிகை செய் தாரை) ஒருத்தவாக்கு (ஒருத்த அற்றை) ஒரு நாளே இன்பம் (உண்டாம்); பொறுத்தாக்கு பொன்றும் தமிழும் புகழ் - பொறுத் தவாக்குச் சாம் அளவும் புகழ் (உண்டாம்).

இது, மிகை செய்தாரைப் பொறுத்தாக்கு இன்பமூம் புகழும் உண்டா மென்று .

கடல்

ஒ ஸ்ரீதூ சோற்பார் பெரிய ; மிஹாவை ஸ்ரீதூம்
இன்னுச்சொல் சோற்பாரின் பிள்.

இ - ள — உவ்வாதை சோற்பா பெரிய - உவ்வாதை கோற் பார எல்லாரினும் பெரியா , பி ர சொல்லும் இன்னுத சொல் சோற்பாரின் பிள் - மிஹா சொல்லும் கடலுஷாங் ஸீப் பொறுப்பா ரின்பின்.

இது, மிஹா சொல்லும் தீச்சொற்களைப் பொறுப்பவா தவம் பண்ணுவாரினும் பெரிய ரென்றது.

கடக்

தூந்தாரின் தூய்மை யுடையார், இறந்தார்வாய்
இன்னுச்சொல் சோற்கிற் பவர்.

கடல்

ஒ முக்க முடை மை

இ - ள :— இறந்தார் வாய் இன்னுச்சொல் கோற்கிறபவர் - மிகுந்தாரது வாயினின்று வரும் தீச்சொற்களைப் பொறுக்கும்வர், துறந்தாரின் தூய்மை யுடையார் - துறந்தவர்களைப்போலத் தூய்மை யுடையார்.

[மிகுந்தார் - நெறியைக்கடக்கார் - பினழூசுய்தார். தூய்மை யுடையார் - தூய ஒழுக்கத்தை யுடையார்.]

இது, மிகை செய்தாரைப் பொறுப்பவா பஸ்ரஹத் துறந்தவரோ டொப்ப ரென்றது.

கடல்.

கச-வது.— ஒழுக்க முடைமை.

ஒழுக்கமுடைமையாவது, தத்தம் சிலைக்கு ஏற்ற ஒழுக்கமுடையராதல். [இது, பொறையுடைமை சாபாக நிகழ்தலின் அநன்பின் கூறப்பட்டது.]

பரிச்தோம்பிக் காக்க ஒழுக்கம், தெரிச்தோம்பித் தேரினும் அஃதே துணை.

இ - ள் :—பரிச்து ஒம்பி ஒழுக்கம் காக்க - வருட்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க, தெரிச்து ஒம்பி தேரினும் அஃதே துணை - (எல் வா அறங்களினும் நல்லதடியான்) தெரிச்து (அதனையும்) தப்பாமல் ஆராய்க்கு பாப்பினும் (தமக்கு) ஒழுக்கமே துணையா மாதலால்.

இஃது, ஒழுக்கத்தைக் காக்க வேண்டு மென்றது. கநக.

உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

இ - ள் :—அறிவு இலாதார் பல கற்றும் - அறிவில்லாதவர் பல நூல்களைக் கற்றுவதும், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்.

ஒழுக்கமாவது உயாந்தா ஒழுகின நெறியில் ஒழுகுதல் என் பதைம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலியுடைத் தென்பதைம் இது கூறிற்று. கநக.

நகை

7

இல்லறவியல்

மறப்பினும் ஒத்துக் கொள்ளாகும் பார்ப்பான்;
சிறப்பொழுத்தும் குன்றக் கெடும்.

இ - ள் :—ஒத்து பார்ப்பான் மறப்பினும் கொள்ளாகும் - நூல் கணைக் கற்பவன் (அவற்றை) மறந்தானுமினும் பின்னும் கற்றுக்கொள்ளலாம். ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும்-ஒழுக்கம் குறையுமாயின் அவன் பிறப்பின்பயன் கெடும்.

[பிறப்பின் பயன் - மக்கட்பிறப்பை அடைத்தனால் அடையும் பயன். பிறப்பு என்பது ஆசிரியர், அதன் பயனுக்காவிள்ளையால்.]

இது, கல்வியினும் ஒழுக்கம் வளிதான் வாறு கூறிற்று. கந்து.

ஓழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின் ஏதம் படிபாகி கறிந்து.

இ - ஸ். — ஓழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - ஓழுக்கத்தின் மின்று நீங்கார் அறிவுடையோர், இழுக்கத்தின் ஏதம் படிபாக்கு அறிந்து - (ஓழுக்கத்தைத்) நப்புதலால் குற்றம் வருதலே யறிந்து.

படிபாக்கு எப்பது தொழிற்பெயர் : பாட்டு - விகுதி.]

‘இஃது, அறிவுடையார் ஓழுக்கத்திலோத் தவிராகொண்டது. குற்றம் வருதல் பின்தோடு சுப்பும்.

காக்க.

ஓழுக்கம் உடையை குடிமை ; இழுக்கம்

இழிந்த பூறப்பாய் விடுட்.

இ - ஸ் :— ஓழுக்கம் உடையை குடிமை - (ஒருவன்) ஓழுக்கம் உடையவனுக உயர்ந்த குல, தாஞும் ; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - (ஒருவன் ஓழுக்கத்தைத்) நப்புதலால் இழிந்த குலத்தானும்.

ஓழுக்கத்தால் குலம் ஆகுமென்றும், ஓழுக்கமின்மையால் குலம் கெடுமென்றும் இது கூறிற்று.

கந்து.

அழுக்கா உடையான்கண் ஆக்கம்போன் நில்லை
ஓழுக்கம் இலான்கண் உயர்வு.

நு

ஓ ஒ கு கு மு உட மை

இ - ஸ் — அழுக்காது உடையான்கண் ஆக்கம் போன்று - மனக்கோட்ட முடையவன் மாட்டு ஆக்கம் (இல்லையானால்) போல,

இழுக்கம் இலாண்கள் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதான்மாட்டு மிருதி இல்லையாம். [மிருதி - உபாச்சி.]

இஃஷ, ஒழுக்க மில்லாநாறுக்கு உபாச்சி இல்லை என்றது.

இழுப்பதற்கிண் எய்துவர் மேன்மை ; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.

இ - ள் - ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - ஒழுக்கத்தாலே (தாம் முன்னா) எய்தாத மேம்பாட்டை எய்துவா. இழுக்கத்தின் எய்தா பழி எய்தா - ஒழுக்கமிங்மையாலே (தமக்கு) அடாத பழியை எய்தவா.

[எய்தா, என்பது காறுமெட்டு, சுந்தரி அடாத - தங்காது.]

இஃஷ, ஒழுப்பத்தால் புழும், ஒழுப்பமில்லமயால் இகழும் ஆகைய ரென்றநு.

நன்றிக்கு வித்தி கும் நல்லெலாழுப்பும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

இ - ள் - நன்றிக்கு சல் ஒழுக்கம் வித்து கும் - முத்திக்கு நல்ல ஒழுக்கம் விளைதயாகும். தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

என்றும் - இருமையின் கண்ணும்.

ஏல்லோழுக்கம் இன்பத்தையும் தீயொழுக்கம் துண்பத்தையும் தருமென்று இது கூறிற்று. கந்தி.

இழுக்கம் உடையவர்க் கொல்லாதே தீய வழுக்கியும் வாயாற் சொல்ல.

இல்லவியல்

இ - ள் .—தியவருக்கியும் வாயால் சொல்ல - நீணம் பயக்கும் சொற்கன மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவாக்கு ஒல்லாது - ஒழுக்கம் உடையாருக்கு இயலாது. [ரகாரம், அசை.]

இஃது, ஒழுக்கமுடையார் ந்யெ சொற்களைப் பொல்லா ரென் ரது. காங்கி.

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

இ - ள் .—ஒழுக்கம் விழுப்பம் தரலால் - ஒழுக்கமுடைமை மேன்மையைத் தருதலானே, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ் வொழுக்கத்தைத் தனது உயிரைச் சாட்டினும் காக்கவேண்டும். [படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் உங்கது.]

மேற்கூறிய கண்மையெல்லாம் நிறுத்தின் ஒழுக்கத்தினைத் தப்பாமல் பெய்ய வேண்டு மென்று இது வலியுறுத்தியது. காப.

கடு-வது.—பிறனில் விழையாமை.

பிறனில் விழையாமையாய், பிறநுடைய மீங்யாளது தோள் நலம் விரும்பாமை. [இது, விலக்கவேண்டிய நீயொழுக்கங்களி பல்லாம் முதன்மைகாய்ந்த தாதலால், ஒழுக்கமுடைமையின்பிய கூறப்பட்டது.]

அறனியலான் இல்லவாழ்வான் என்பான், பிறனியலான் பெண்மை நயவா தவன்.

இ - ள் :—அறங் இயலான் இல்லவாழ்வான் என்பான் - அற கெறியானே இல்லவாழ்வான் என்று சொல்லப்படுமலவன், பிறன் இயலான் பெண்மை நயவாதவன் - பிறன் வழியிற் செல்பவளது பெண்மையை விரும்பாதவன்.

[பெண்மை என்பது அவளது நலத்தை உணரத்தி நின்றது.] இது, பிறனில் விழையாமை வேண்டு மென்றது. காக.

பி ரனி ஸ் வி கூ யா கை

1. பிரஸ்பொருளாட் பெட்டெட்டுப்புப் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்கண் இல்

(இ) - ஸ். - பிரஸ் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை-பிற நூடைய பொருளா விருப்பவன் விரும்பி ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல் - உலகத்து அறம் பொருள் அறிந்தாமாட்டு இல்லையாம்.

[அறம் - அறதூல். பொருள் - பொருள்தூல்.]

இது, பிறனில் விழைத்து மற்றும் களவுவன்றும் கூறிற்று.

கூடு.

அறன்கடை நின்றூரு ளோம் பிறன்கடை
நின்றூரிற் பேதையார் இல்.

(இ) - ஸ். - அறன்கடை நின்றூரு ளோம் - காமற்திள் கண் டேவ நின்றூ ரெய்லாருள்ளும், பிறக்கடை நின்புரிள் பேதையார் டூல் - பிறவின்றூருவத் தூட்டத்தில் பற்றி ஸ். ஸு. சயாப்பால் அறியாதார் டூல்லை. [டூட்டத்தில் - தலைவாயில்.]

இது, பிறனி, விழைத்து பெறும்பேதைமை வயங்கது. கூடு.

எனைத்துலைய ராயினும் என்னும், நினைத்துலையும் தேரான் பிறனில் புகில்.

(இ) - ஸ். - எயச குணையா ஆயினும் - எல்லா அமைதியையும் உடையாராயினும், திணை குணையும் தேரான் பிரன் இல் புகில் - (அவர்) திணையளவும் தேராது பிறனுடைய இல்லிலே புகுவராயின், என் ஆம் - அவர் அமைதி யாதாகும்? (ஒன்றும் இல்லாதாகும்.)

[“யாமும்யாக் கண்டவற்றுள்” என்னும் தொடக்கக் குற ளின்கீழ்க் குறிக்கப்பட்ட தொல்காப்பியச் சூத்திர விதிப்படி தேரான் என்னும் ஒருமைப்பெயர் தேரார் என்னும் பன்மைப்பெயர் காயிற்று. அமைதி - நிறைவு - நற்குண நிறைவு. நிரூத்துலையும் - சிறிதும்.]

இந்

இல்லற வி. பா. ஸ.

பிறவில் விழைவால் யரும் குற்றம் கூறுவா , முற்பட எல் வாக் குணமும் அழியுமென்று கூறினா .
கசு. கசு.

வினிச்சாரிள் வேறால்லா மன்ற அதிரிச்தாரில்
தீமை புரிச்தொழுகு வார்.

இ - ஸ .— புதளிச்தார் இல்லறமை புரிக்கு ஒருக்குவாரா - தம்மைத் தெளிச்தார் இல்லவிச்சக்கண்ணே நமையைப் புரிக்கு ஒருக்குவாரா, மன்ற வினிச்தாரிள் வேறு அல்லர் - பெய்யாகச் செத்தாரிள் வேறால்லா.

அவர் அறம் - பொருள் - இன்பம் எய்தாமையின், பினத்தோடு ஒப்பரென்றார் .
கசு. கசு.

எளிவதான இல்லிறப்பான் எய்துமென்று நான்றும் வினியாது நிற்கும் பழி.

இ - ஸ .— எளிது என தூல் தீறப்பான் - (தயக்கு) எளிவதான்று கிளைத்து (ப் பிறவடைய) தூல்லிங்கால் பீணை மிழுமான், எஞ்சிரான் தும் வினியாது நிற்கும் பழி எய்தும் - எல்லாநானும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.

[மிகுமவான் - மினக செய்யுமவான் - பின்கு செய்யுமவான்.]

இங்கு, அ- உக்கு அழியாத பழி உண்டா மென்றது. கசு. கசு.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

இ - ஸ :— இல் இறப்பான்கண் - (பிறன்) இல்லின்கண்டேன
மிகுவான் மாட்டு, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்-பகையும் பாவமும் அச்சமும் பழியும் என்னும் நான்கு பொருள் களும் நீங்காவாம்.

இங்கு, அவணவிட்டுப் பகையும் பாவமும் அச்சமும் பழியும் நீங்கா வென்றது.
கசு. கசு.

பி ற னில் விழையாமை

பிறன்மலை நோக்காத பேராண்மை, சாங்கிரூர்க்கற்றென்றே ஆய்வு ஒழுங்கு.

இ - ள் :—பிறன் மலை நோக்காத பேராண்மை - பிறனது மலையாளைப் பாராத பெரிய ஆண்மைதானே, சாங்கிரூர்க்கு அறன் ஒன்றே ஆய்வு ஒழுங்கு - சாங்கிரூர்க்கு அறனும் ஆய்வு ஒழுங்கக் குமாம்.

[ஒன்றே என்பது எண்ணுப்பொருள் வந்தது.]

இது, பிறன்மலை நோக்காமை அறநும் ஒழுங்குமா மென்றது.

நலக்குரியார் யாரெனின், காமாநிர் வைப்பில்
பிறந்குரியாள் தோடோயா ஸார்.

இ - ள் :—நாம் நீர் வைப்பில் - அச்சத்தைத் தருகின்ற நீர் குழந்த உலகத்தில், நலக்கு உரியார் யார் எனின் - நலத்துக்கு உரியார் யார் எனில், பிறந்து உரியாள் தோள் தோயாதார் - பிற அக்கு உரியவளது தோலைத் தீண்டாதார்.

நலக்குரியார் - விரும்புதல்லுரிபார். [நலத்துக்கு என்பது நலக்கு எனப் பலதற்குளின்றது.]

இது, பிறவில் வரையார் யாராதும் விரும்பப்படுவ ரென் மது.

அறன்வதை யான் அல்ல செயினும், பிறன்வரையான் பெண்மை நயவாயை நன்றா.

இ - ள் :—அறன் வரையாள் அல்ல பெயினும் - அறந்தத வரையாதே அமல்லாதன செய்யினும், பிறன் வரையாள் பெண்மை நயவாயை நன்று - பிறன் இடத்தாளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.

[வரையாமை - உரித்தாகச் செய்யானம். அல்ல - அறன் அல் ஸாதவை - மறங்கள்.]

நடு

இல்லற வியல்

இது, பிறனில் விழையான் ஒர் அறஞும் செய்தில் னுயினும், பல நன்மைகளை அடைவா வென்றது.

கஞி.

கசு-வது.—வெகுளாமை.

வெகுளாமையவது, வெகுஞ்சதற்குக் காரணமுள்ள இடத்தும் வெகுளாராதல். | வெகுஞ்சதற்கு காரணமான பிறனில் விழை தலைச் செய்தா மாட்டும் வெகுஞ்சதல் ஆபாதென்றாற்கு இது பின் எல்லிழையாமைவின் பின்டறப்பட்டது.]

மறத்தல் வெகுளியை யார்மாட்டும், தீ॥

பிறத்தல் அதனால் வரும்.

இ - ள .—யார்மாட்டும் வெகுளியை மறத்தல் - யார்மாட்டும் வெகுளியைச் செய்தலே மறக்க, தீய பிறத்தல் அதனால் வரும் - தீயன் பிறத்தல் அவ்வெழுந்யானோ வரு மாதா ரா. |

[தீயன் - தீவினைகளும் அவற்றில் பயனுகிய மூஸ்பங்களும். பிறத்தல் - உண்டாதல்.]

இது, வெகுளாமை ஓவண்டு மேற்றது.

கஞி.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; ஜல்லிட, காக்கிவெலான் காவாக்கால் என்? [துக்

இ - ள .—பசல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் - இய ஹும் இடத்தில் தனது வெகுளியைக் காப்பயனே வெகுளியைக் காப்ப வன் ஆவன்; அல் இடத்து காக்கில் என் காவாக்கால் என் - இய ஸாத இடத்தில் அதைத் தவிாக்கத்தினால் (தனக்கு உண்டாகும் பெ

ருமை) யாது? தவிராத்தினால் (கெளுளப்பட்டாக்கு உண்டாகும் சிறுமை) யாது?

[இயலும் இடம் - (வெகுளி) செல்லும் இடம்-வெகுளிசென்று வருத்தக்கூடிய இடம்.]

இது, வலியவன் வெகுளாமை வேண்டு மென்றது. கருப்.

குசு

வெகுளாமை

இணைரெரி தோய்வன்ன இன்னு செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

இ - ள் :—இணா எரி தோய்வு அன்ன இன்னு செயினும் - தொடாவுபட்ட நெருப்பு மேன்மேஹும் கருதுதல்போல ஒருவன் தாங்கு இன்னுதவற்றைப் பலகால் செய்யினும், புணரின் வெகுளாமை நன்று - கூடுமோயின் வெகுளாதொழில் நன்று.

மேல் வலியவன் பொறுக்க வேண்டும் என்றால், அவன் பொறுக்குங்கால் (பொறுக்கப்படுவோ) தீமைசெய்யினும் பொறுக்க வேண்டு மொன்றா. கருப்.

செல்லா இடத்தும் சினம்திது ; செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

இ - ள் —செல்லா இடத்தும் சினம் தீய - இயலாத இடத்தும் சினம் தீது , செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - இயலு பிடத்தினும் அதனின் தீதாமிருப்பன பிற இல்லை.

[செல்லாத என்பது ஏறத் தீய கீட்டு நின்றது.]

இது, செல்லிடத்தும் செல்லாத இடத்தும் சினம் தனக்குந் தீமையை வீசாக்கும் என்று. கருசு.

தன்னைத்தான் காக்கக் கினங்சாக்க ; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

இ - ள் .—தன்னைத்தான் காக்க சினம் காக்க - ஒருவன் தன் கைத்தான் காக்க வேண்டுவனுயின் சினம் தோற்றுமற் காக்க ; காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவாலுயின் சினம் தன்னையே கொல்லும்.

இது, சின்தால் தனக்கு உயிர்க்கேடு வரு மென்றது. கருகு.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புளையைச் சுடும்.

நின

8

இல்லற வியல்

இ - ள் . - சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சினம் என்றுகொல்லப்படும் கெருப்பு, ஏமம் இஸம் என்னும் புளையைச் சுடும் - தான் துப்பக்காவில் அழுத்தமாஸ் கரையேற விடுகின்ற கட்டோராசிய புளையைச் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி-கெருப்பு. இது காரணக்குறி [தூற்று வரைக் கொல்லி என்பதுபோல].

இது, சினம் கால்சீ அடித்தாரைக் கொல்லு மென்றது. கருகு.

சினத்தைப் பொருளினங்கு கொண்டவன் கேடு,
நிலத்தெதிந்தால் கால்சீ மூடியா நற்று.

இ - ள் - சினத்தைப் பொருள் என்கு கொண்டவன் கேடு - சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்து ஏறிக் தான் கை பிழையாத சு அற்று - ரிலத்து ஏறிக் காலன் கை தப்பாமல் படுவது போலும்.

[எறிதல்-அடித்தால் . பிழையாத சு எப்படு குறைந்துவின்றது.]

இது, சினத்தால் காக்குப் பொருட்கேடு வருமென்று. கருகு.

நரையும் உவரையும் ஏராஸ்லும் சினத்தின்
பக்காயும் உள்ளோ பிரு¹

இ - ள் - கையும் உக்கையும் கொல்லும் சினத்தின் - காக்குதலையும் மகிழ்தலையும் பெடுக்கும் ரூஶத்தைப்போல், பகையும் பிரு உள்ளோ - பகை பாயிருப்பதை வேறு கில உள்ளோ ?

இது, சினத்தால் தனக்கு இன்பக்கேடு ஏரு மென்றது. கருகு.

உள்ளிய வெல்லாம் உடனெண்டும், உள்ளந்தான் உள்ளான் வெகுளி எனின்.

இ - ள் .—உள்ளந்தால் வெகுளி உள்ளான் எனின் - தன் ஹஞ் சினுப் வெகுளியை கிணையானுகில், உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-தான் கிணைத்தன எல்லாம் ஒரேகாலத்துக் கூடப்பெறும்.

குசி

இன்னு செய்யாமை

இது, சினத்தை விடுதல் கிணைத்தவர்களுபெல்லாம் எய்து விக்கு மொன்றது. கருகை.

பூரங்தா; இபங்தா; அணையா; களத்தைத் ;
துறங்தா; துறங்தா; துறைங்.

இ - ள் — சினத்தை இங்தா இம் தா அடைடா - சினத்தை மிகுந்தாரா மூத்தாரோ டொப்பா , துறங்தார் துறை - அதனை ஒழிந்தாரா (எல்லாப் பொருளையும்) அறங்தாரோ டொப்பா.

இது, வெகுளாதாரா பெரிய ரென்றது. கருகை.

கள-வது—இன்னு செய்யாமை

இன்னு செய்யாமையாவது, நமக்கு ஜூன்னுப்பாகத் தோன்று மயற்றைப் பிராக்குச் செய்யாமை. இது மூச்சுட்சி பிறக்கு கிக்குய பெதான்றுதலன் வெகுளாமையின்பிள கூறப்பட்டது.

[இன்று - துருப்பு தரும் மசுப்பக்கன்.]

இன்னு எல்லா; னே உணா; க்கனை குங்குமை
வேண்டும் பிறங்கண் செயல்.

இ - ள் — நான் ஜி அரு என உண ந்தை - நாய் இய்னுத் (இகை) எங்க அறிந்தவற்றை, பிறங்கண் செயல் நான்குமை யேண்டும் - பிறங்குச் செய்தலை மேவாமை யேண்டும்.

இங்கு, இன்னு செய்யாமை கீங்காடு மென்றது. கருகை.

கறுத்தின்னு செய்தவற் கண்ணும் மறுத்தின்னு
செய்யாமை மாச்சற்றுர் கோள்.

இ - ள .—கறுத்து இன்னு செய்தவன் கண்ணும் - (தாய் செய்த குற்றத்தினுலே) வெகுண்டு இன்னுதவற்றை (த்தமக்குச்) செய்தவன் மாட்டும், மறுத்து இன்னு செய்யாமை மாசு அற்றா கோள் - (தாம் அதற்கு) மாருகப் பிஸ்பு இன்னுத செய்யாமை குற்றமற்றா கோட்பாடு.

குகூ

இல்லற வியல்

இது, தமக்கு இன்னு செய்தார்க்கும் தாம் இன்னு செய்ய வாகா தென்றது. ககூ.

செய்யாமை செற்றுர்க்கும் இன்னுத செய்தபின் உய்யா விழுமம் தரும்.

இ - ள :—செய்யாமை செற்றாக்கும் இன்னுத செய்தபின் - (தான்) ஒரு குற்றம் செய்யாதிருக்க (த் தனக்கு) இன்னுத செய்த வர்க்கும் இன்னுத செய்தபின், உய்யா விழுமம் தரும் - (அஃது) உய்வில்லாத நோயைத் தரும்.

[உய்வு - உய்தல் - பிழைத்தல்.]

இது, காரணமின்றி இன்று செய்தவர்க்கும் பொல்லாக்கு செய்தலைத் தவிரவேண்டு மென்றது. ககூ.

சிறப்பீனும் செல்வம் பெறினும், பிறர்க்கின்னு செய்யாமை மாச்சற்றுர் கோள்.

இ - ள :—சிறப்பு + னும் செல்வம் பெறினும் - மிகுதியைத் தரு கிண்ற செல்லுத்தைப் பெறினும், பிறாக்கு இன்று செய்யாமை மாசு அற்றார் கோள். பிறாக்கு இன்னுதவற்றாறச் செய்யாமை குற்ற மற்றுர் கோட்பாடு.

பழிவராத செல்வம் பெற்றும், இன்னுத் தச்யத்தில்த் தவிர
வேண்டும் என்றது இது. கக்கு

எனைத்தானும் எஞ்சூல்ரும் யார்க்கும் மனத்தானும்
மானு செய்யாமை தலை.

இ - ள :— எனைத்தானும் எஞ்சூன்றும் யார்க்கும் - யாதொ
ன்றுமினும் எந்கானும் யார்மாட்டும், மனத்தானும் மானு செய்யா
மை தலை - மனத்தினுவும் இன்னுதவற்றைச் செய்யாமை நன்று.

[யாதொன்றுமினும் - ஒருசிறிதாயினும். எனைத்தானும் என்ப
தில் ஆயினும் என்பது ஆனும் எனக்குறைங்கு நின்றது.]

இஃது, இன்னுசெய்யாமை தலையான அறமாமென்றது. கக்கு.
கூட

இ ன் னு செ ய் யா மை
அறிவினுன் ஆகுவ துண்டோ பிலிதுநோப்
தன்னேப்போல் போற்றுக் கண।

இ - ள - பிறது தோம் தன்னேப்போல் போற்றுக் கடை-பிறி
நோர உயிர்க்கு உறும் நோயைத் தனக்குறு நோய்போலக் காவாத
இடத்து, அறிவினுன் ஆகுவது உண்டோ - அறிவுடையஞ்சிய அத
ஏப் ஆபு து உண்டோ? (இல்லை).

[ஆலுவத - ஆகும் பயன்.]

இஃது, அறிவுடையா இன்னு செய்யா ரென்றது. கக்கு.
தன்னுயிர்க் கிண்ணமை தானைவான் என்கொலோ
மன்னுயிர்க் கிண்ண செயல்.

இ - ள .— ள உயிர்க்கு இன்றுமை டான் அறிவான் - தன்
உயிர்க்கு உள்ள இன்றுமையை (உயிரில்லாப் பொருள்கள் போல
அறியாது கிடற்றவல்லது)த் தான் அறியுமவன், மன் உயிர்க்கு இன்னு
செயல் என்னே - (பிள்ளா) நிலைபுள்ள (பிற) உயிராக்கஞ்கு இன்
ஞதவற்றைச் செய்கின்றது யாதுணக்கருதியோ ?

[கொல் என்பது ஆயம்.]

இஃது, இன்னு செய்கின்றவா அறிவில்லா ரெப்றது. கக்கு.

பிறர்க்கின்னு முற்பகல் செய்யின் தமக்கின்னு
பிற்பகல் தானே வரும்.

இ - ள் :—பிறர்க்கு இன்னு முன்பகல் செய்யின் - பிறருக்கு
இன்னுதவற்றை முற்பொழுது செய்யின், பின்பகல்தானே தமக்கு
இன்னு வரும் - பிற்பொழுதுதானே தமக்கு இன்னுத வரும்.

. இன்னு செய்ததினால் வரும் குற்றம் என்னை என்னுர்க்கு, இது
கூறப்பட்டது.

கச்சி.

கச

இ ல வ ற ஷ ய வ

நோயியல்லாம் நோய்செய்தா ; மேலவாம் ; நோய்செய்
நோயின்னை வேண்டு பவர். [யா ;

இ - ள் .—நோய் எல்லாம் நோய் செய்தா மேலவாம் - (இக்
காலத்து நுகர்கின்ற) ஈன்ப மெல்லாம் (முற்பாலத்துப் பிறர்க்குத்)
துங்பம் செய்தார்மாட்டை உள்ளனவாம் ; (ஆதலால்), நோய் செய்
யார் நோய் இன்னை வேண்டுபவா - (இக்காலத்துப் பிறர்க்கு) தன்
பத்தைச் செய்யார் (வருங்காலத்துத்) தமக்குத் துங்பம் வாரா
மையை வேண்டுயார்.

இஃது, எதிர்காலத்தில் துங்பம் துகரவேண்டாதாரா சிகழ்கா
லத்தில் துங்பம் செய்யலாக தென்றது. கச்சு,

இன்னு செய்தாரை ஒஹுத்தல் அவர்ஸான
நன்னயம் செய்து விடல்.

இ - ள் :—ஆண்டு செய்தாரை ஒஹுத்தல் - ஆண் குத் செய்
தாரை ஒஹுக்குமாறு (என்றை யெனின்), அவர் காண கல் நபம்
செய்து விடல் - அவர் நானும்படியாக நல்ல நபமுடையாற்றை
(அருவன்) செய்துயக்க (என்க).

[நயமுடையவற்றை - ஆண்பம் தரும் பசுயங்கள்.]

இஃது, இன்னு செய்தாரை ஒஹுக்கும் பெறி கூறிற்று. களோ.

க ஷ-வது—கோல்லாமை

கோல்லாமையாவது, யாதோர் உயிரையும் கொல்லாமை, இது, வெஞ்சிக் குதிங்கும் நிகழ்வதொன்றுதலின், அதன்பின் கூறப்பட்டது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறி *
தின்னுயிர் நீக்கும் வினை.

இ - ள :—தன் உயிர் நீப்பினும் - (ஊனை உட்கொள்ளாக்கால்)
தன் உயிர் நீங்குமாயினும், பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்
கூட.

கொல்லாமை

யற்க - பிறிதொன்றினுடைய இனிய உயிரை நீச்சும் தொழிலினைச் செய்யற்க.

உயிர்க்கேடு வருங்காலத்து கோய் மருந்தாக ஊனை உட் கொள்ளாக்குக் கொல்லுதல் குற்றமன் ஹன்பாக்கு இது கூறப்பட்டது. களக.

நல்லா ஹனப்படுவ தியாதெனின், யாதொன்றும்
கொல்லாமை சூழும் கெறி.

இ - ள —நல் ஆறு எனப்படுவது யாதெனின் - நல்வழி என்று சொல்லப்படுவது யாதென வினாவிட்டு, யாதொன்றும் கொல்லாமை குழும் கெறி - யாதோ! உயிரையும் கொல்லாமையைச் சிஸ்திக்கும் வழி (என்க).

இது, நன்னெறியாவது கொல்லாமை யென்றது. களக.

ஓன்றுக் கால்லாமை ; மற்றுத்தன்
பின்காரப் பொய்யாமை நன்று.

இ - ள .—ஓன்றுக் கால்லாமை - இலையின்றுச் சல்லது கொல்லாமை : அதன் வின்காரப் பொய்யாமை / ஏற்று - அதன்

இன்பே அஃ யப் பொய்: பாலமை நன்று.

[உன்றுக - இரண்டாயதின்றுக - இரையின் ருக. நல்லது - காலங்களும். மற்று என்பது அசை.]

இது, பல அறங்களினும் பொப்யாஸம் : ஏற்று, அதனினும் கொல்லாமை நன்றென்றது. கள்ள.

**அறவினை யாதெனின் கொல்லாமை, கோறல்
பிறவினையெல்லாம் தரும்.**

இ - ள :—அறவினை யாதெனின்-உல்ல வினை யாழீனின், கொல்லாமை - கொல்லாமை (என்க), கோறல் எல்லா பிறவினையும் தரும் - கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையும் தருமாதலான்.

சுடு

இ ஸ ல ற வி ய ஸ

[அறவினை என்றதனுட், பிறவினை தீவினையென்று கொள்ளப் பட்டது. பிறவினையும் என்பது உம்மை கெட்டுகின்றது. பிறவினை என்பது ஆகுபெயா, அக்ஸ் பயங்கர்காயினமையால்.]

இஃது, அறத்தொழிலாவது கொல்லாமை யென்று. கள்ச.

**நிலைஅஞ்சி சீத்தாரு ஜெல்லாம், கொலைஅஞ்சிச்
கொல்லாமை குழ்வான் தலை.**

இ - ள :—நிலை அஞ்சி சீத்தாருள் எல்லாம் - (மனிவாழுக்கை யில்) நிற்றலை அஞ்சித் துறந்தவ ஏரல்லாரினும், கொலை அஞ்சி கொல்லாமை குழ்வான் தலை - கொலையை அஞ்சிக் கொல்லாமையைச் சிகித்திப்புவன் (இல்லாற்க்கொயில் நிற்பிழும்) தலையை யுடையவன்.

இது, கொல்லாமை துறவினும் நன்றென்றது. கள்ளு.

**பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நாலோ :
தொகுத்தவற்று ஜெல்லாம் தலை.**

இ - ள :—பல உயிர் பகுத்து உண்டு ஓம்புதல் - பல உயிர்களுக்

குப்பகுத்துண்டு (அவற்றைப்) பாதுகாத்தல், துலோர் தொகுத்து வற்றுள் எல்லாம் தலை - நூலுடையா திரட்டி ன அறங்க ளெல்லா வற்றிலும் தீவ்யா ன அஃம்.

[பகுத்து உண்டு - தன் உணவைப் பா உயிரக்ஞக்குப் பகோ : கொடுத்துத் தான் உண்டல்.]

இது, கொல்லாமை எல்லாச் சமவத்தாக்கும் நன்றென்றது.

கொல்லாமை மேற்கொண் பொழுகுவான் வாழ்நாள் செல்லா துயிருண்ணும் கூற்று. [மேல்

இ - ஸ :—கொல்லாமை மேல் கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை மேலான விரதமாகக்கொண்டு ஒழுகு மவன் வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்று செல்லாது - உயிரை உண்ணும் கூற்றுச் செல்லாது.

கூடு

கொல்லாமை

பிறவாமை உண்டா மாதலால், கூற்றுப் பெல்லா தென்றார்.

இது, கொல்லாமையின் பயன் கூறிற்று. களன்,

உயிருடம்பு நீக்கியார் என்ப, செயிருடம்புண் செய்யாத வாழ்க்கை யவர்.

இ - ஸ :—செயிர் உடம்பு ஊன் செய்யாத வாழ்க்கை யவர் - குற்றமான உடம்பினையும் ஊனைச் செய்யாத மைனவாழ்க்கையினையும் உடையாரை, உயிர் உடம்பு நீக்கியார் என்ப - (முற்பிறப்பின் ஏன்) உயிரை உடம்பினின்று நீக்கினவரென்று கூறுவர் (பெரியோர்).

[குற்றமான உடம்பு - உறுப்புக் குறைந்ததும் ஹோப் கூடியது மான உடம்பு.]

இது, கொல்லினுல் வரும் குற்றம் கூறிற்று. களன்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையார் புன்மை தெரிவார் அகத்து.

இ - ஸ :—புன்மை தெரிவார் அகத்து - பொல்லாமையை ஆராய்

வாரிடத்து, கொலைவினைய ராகிய மாக்கள் வினைப்புலீயர் - கொலைத்தொழிலினையடைய மாக்கள் தொழிற்புலீய ராகுவா.

[மனவறி விள்ளி ஒம்பொறி யறிவை ஏடைய மனித உருவி என்ற மாக்களென்பர் தூாக்காப்பியனுர்.]

இது, கொலைவினையரை உலகத்தார் கண்ம என்டாள் ரென்ப ஏற்றது. களக.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்டேர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

இ - ள :—கொன்று ஆகும் ஆக்கம் - (ஓர் உயிரைக்) கொன்று
ஆகின்ற ஆக்கமானது, நன்று ஆகும் பெரிது ஆக்கம் - என்
கடு

9

இல்லற வியல்

மையைத் தரும் பெரிதான ஓர் ஆக்கமேயாயினும், சான்டேர்க்கு
கடை - உயாங்தோர்ச்சர் ஆகாயு.

வேள்வியின் வரும் கொலையும் ஆகாது, பெரியோர் வீடுபேற்றை
விரும்பிக் கண்மத்தை விடுத்தலால் என்று கூறினார். கார்ப.

ககை-வது.—புலான் மறுத்தல்.

புலாஸ் மறுத்தலாவது, (புலாஸ் திள்ளுஸ் அருளில்லீயா மென்
பரஞ்சு) புலாஸை விழிக்க. | புலாஸ் கொலையால் வருதலானும், புலா
ஸன்னல் கொலைக்கு ஏற்காக கானும், இவ்வசிக்கரம் கொல்லாமை
விர்பிஸ் கூறப்பட்டது. |

ஈண்ணுமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்.

இ - ள — புலாலை உண்ணுமை வேண்டும் - புலாலை உண்ணுமை
வேண்டும் ; உணர்வா பெறின் - (அது குட்டமைத் தன்மையைக்)
காண்பார் உண்டாயின், அது பிறிது ஒவ்வொர் புண் - அது பிறிது ஒவ்வொர்
புண் புண்ணும்.

[பிறிது ஒருவி - ரேது யூர் பிரானியன்.]

இது, புளால் மறுத்தல் ஓர்வி மெஸ்பனாகம், அது ரூப்ரா மெட்ராடும் எதிற்று.

கழக.

பொருளாட்சி போற்றுதார்க்கில்லை; அருளாட்சி ஆங்கிலிலை ஊன்றின் பவர்க்கு.

இ - ன் :—பொருள் ஆட்சி போற்றுதார்க்கு இல்லை - பொருள் தனை ஆருதல் (அதனைக்) காக்கமாட்டாதார்க்கு இல்லை; ஆக்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை - அதுபோல அருளினை ஆருதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.

ஊனுண்ண அருட்கேடு வரும் என்றார்.

கழக.

சௌகரி
பு ல ॥ ன் ம று த் த ற

தன்னுண் பெருக்கற்குத் தான்பிறி துவுண்பான் எங்கஙம் ஆரும் அருள்?

இ - ன் .—தாந் ஆய் பெருக்கடை - தாந்தும் வை வளாத் தற்கு, தான் பிறிது ஊன் உண்பார் - தாந் பிறித்தாஸ் நினது உடம்பை உண்ணுமவன், எங்கஙம் அருள் ஆரும் - எங்கத அருளினை ஆள்வாய்?

ஊனுண்ண அருள் பகுப்பீமா என்றாக்கு, ஜில் கூறப்பட்டது.

கழக.

படைகொண்டார் நெஞ்சம்போல்ஸன்றுக்காதொன்றின் உடல்சவை உண்டார் மனம்.

இ - ன் —படைகொண்டா நெஞ்சம்பொல் நவமு ஆக்காது - ஆயுதம் கைக்கொண்டவாகள் நெஞ்சம்போல நாமையை நினையாது, ஒன் திள் உடல் சுறை உண்டா மனம் - ஒன் தின் உடலைச் சுறைபட உண்டா மனம்.

இஃது, ஊனுண்பார் நெஞ்சம் அத்தனை நடை பாய்ந்து.

திளாற்பொருட்டால் கொள்ளா சூலாமகனின், யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

இ - ள். - திளாற் பொருட்டு உல்ல கொள்ளாது எனில் - தின்றுதற்காக உலகத்தார கொள்ளாகளாகிற், விலைப்பொருட்டு ஊன் தருவா யாரும் இல் - வில்குக் ரக ஆன் விற்பா யாரும் இல்கீயாம். [ஆல் இரண்டும் அசை.]

கொன்று தின்றாது, விலைக்குக் கொண்டு தின்பாக்குக் குற்ற மென்னை யென்றாக்கு, அதற்கும் கொலைப்பாடும் வருமென்று இது கூறிற்று. காடு

அருளால்ல தியாதெனின் கொல்லாமை கோறல்;
பொருளால்ல தவ்வுன் தினல்.

கள்

இல்லற வியல்

இ - ள். - அருள் அல்லது யாது எனின் - அருளால்லது யாதெனில், கொல்லாமை கோறல் - கொல்லாமையைச் சிறைத்தல் (எனக்), பொருள் அல்லது அவ்வுள் திளால் - பொருளால்லது (யாதெனில்) அவ்வுளைத் தின்வால் (எனக்).

[பொருளால்லது - பயனில்லாதது. கொல்லாமையைச் சிறைத்தல் - கொலையைச் செய்தல்]

புலால் உண்பதற்கு அருள் கெடுப்பலே யன்றிப் பெறுவதொரு பயனும் இல்லையென்று இது கூறிற்று. காடுகை.

சேயிரிற் ரலைப்பிரிந்த காட்சியார் உண்ணூர் உயிரிற் ரலைப்பிரிந்த ஊன்.

இ - ள். - செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணூர் - குற்ற த்தினின்றும் நீங்கின தெளிவையுடையா உண்ணா, உயிரின் தலைப்பிரிந்த ஊன் - உயிரினின்றும் நீங்கின உடம்பை.

இது மீமற்கூறிய குற்றமமஸ் / ம் பயந்தல்ல, புலாலைத் தெளி ஏடையோ டண்ணு வரன்று. அனு.

அவிசாரின் தூயிரம் வேட்டலின் ஒன்றின்
உயிர்செகுத் துண்ணுமை ஈன்று.

இ - ஸ். — அவி சாரின் தூயிரம் வேட்டலின் - கெப்பைக் பாரின் தூயிரம் வேள்வி வேட்டலிலும், ஒன்றின் உயிர் செகுத்து உண்ணுமை ஈன்று - ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணுமை ஈன்று.

இது, புலாலுண்ணுமை எல்லாப் புள்ளியங்களிலும் நன் நென்றது. சு.அ.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

சு.அ

ஃ ஃ ஃ ஃ ஃ

இ - ஸ்: — கொல்லான் புலாலை மாய்ப் புலாலையுண்டலைப் புவிர்த்தயுரமாய் வ, ரயை ; எல்லா உயிரும் கைகூப்பி தொழும் - எல்லா உயிரும் - கூப்பி ; பெறாழும். [கைகூப்பி - கைகுவித்து.]

இது, புலாலுவர்குதான் பீதிப் பு பீமஸாவுடான் கூ.

உண்ணுமை யுள்ள துயிர்நிலை ; ஊனுண்ணை
அண்ணுத்தல் செய்யா நளரு.

இ - ஸ். — (உடன்) உண்ணுமை உயிரிலை உள்ளது - ஊனை உண்ணுமையிலுள் உயிர் நிலையைப் பெறுதல் உள்ளதாம் ; ஊன் உண்ணை அளரு அண்ணுத்தல் பெய்யாது - ஊயன் உண்ணை (உண்டானோ எல்லா ஏலகத்தினும்ஜிழுந்த) கரகம் (வழுயகிக்கான்த) அங்காவாது.

அங்காவாலம் - புறப்பட விடாகம - [வெளிப்பட விடாகம்.]

[உயிர் நிலையைப் பெறுதல் - உயிர் பிறப்பிரப்பான்தி நிற்றல் - யம்.]

ஓயின் உயான் உண்ணுப்பால் வெள்வதற்கும் நெ. -

கூடா.

உ 0-வது.—கள்ளாமை.

கள்ளாமையாக ஈ, யாதோரு பொருமாடும் கள்விற்கொள்ளா ராம். [கோபிசக்தும் புலைக்கும் பின்னார், மலிர்ம்க வேலன்டுவது களவுதால், இப்புதிகாரம் அவற்றின்பிழங் குறப்பட்டது.]

வள்ளாமை வேண்டுவான் என்பான், எனோத்திடுமான்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

இ - ள :—வள்ளாமை வேண்டுவான் என்பான் - பிறரால் இக் குப்படாமையை வேண்டுவான் (இயல்) என்ற சொல்லப்படுமிவான், எனைத்து ஒன்றும் கள்ளாமை - யாதோரு பொருளொடும் களவிள் கொள்ளாமல், தன் நெஞ்சு காக்க - தன் நெஞ்சைக் காக்க.

இது, களவு ஆகா தென்றது.

கக்க.

சூரை

இ ஸ் ல ர னி ய ஸ்

உள்ளத்தால் உள்ளதும் தீதே பிறங்பொருள் ;
கள்ளத்தால் கள்வோம் எனல்.

இ - ள :—பொருள் உள்ளத்தால் உள்ளதும் நிதி - பிறங்பொருளா நெஞ்சினால் நினைத்தினும் நிதாம், கள்ளத்தால் கள்வோம் எனல் - (ஆதலால் அதன்) மறைவினுடேல் கள்வோ மென்று முயலா தொழிக. [ஏகாரம் அசை. எனல் எதிரமறை வியங்கோள்.]

இது, களவு ந தென்றது.

கக்க.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்கிலை ; கள்ளார்க்குத் தள்ளாது புத்தேன் உலகு.

இ - ள .—கள்வாக்கு - பிறா பொருளைக் கள்வாக்கு, உயிர்கிலை தள்ளும் - உயிர கிலையாகிய வீழி (பெறுதல்) நப்பும், கள்ளாக்க

குபுத்தேன் உலகு தன்னாசு - கள்ளாதாருக்குத் தவறுக்கம் (பெற தல்) தப்பாது.

இது, கள்வா முத்திபெறுதலு மலை, கள்ளா சுவாக்கம்பெற மையு மிலா எ கூந்,

களவினுல் ஆகிய ஆக்கம், அவாயிறு
தாவது போலக் கெடும்.

இ - ஸ் - டாவினுல் ஆகிய ஆக்கம் - மாவிற்பகாண்ட பொடு
ளால் ஆகிய திட்கம், அனவு இறந்து ஆவதுபோல பகும் - மேன்
மேல் ஆவதுபோலக் கெடும்.

இது, களவினுல் வரும்பாருள் நிலையா தென்றது. கூந்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

இ - ஸ் :—களவின்கண் கன்றிய காதல் - களவின் மிக்க ஆதை
யானது, விளைவின்கண் - பயன்படும் காலத்து, வீயா விழுமம்

எ

க ள் ளா மை
தரும் - கேடு இஸ்ராத ரோயைத் தரும்.

இது, களவு நீர்கம் புதுத்தும் என்றது. கூடு.
அளவஸ்ல ரெய்தாங் கெடுவர் களவஸ்ல
மற்றைய தேற்று தவர்.

இ - ஸ் .—அனவு அப்ப செய்து - நோ அப்ளாதன செய்து,
ஆக்கு கெடுபா - அவ்வி -த்தே கெப்பீ, கவரி அல் மத்தைய
கெந்று, வா - களவஸ்லாது மற்று அப்பக்காத் தெளியாதவர்.

[ஆங்கு என்பது காறு பெட்டி நின்ற கூ. நோ - “கி.”]

இ - ஶ, கள்வரை அரரர் கொல்வா ரென்றாவு. கூக்கு.

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

இ - ஸ் :—அருள் கருதி அன்பு உடையா ஆதல் - அருளீக்
குறித்து உயிரீது அப்பு உடையராய் ஒழுகுதல், பொருள் கரு

திப் பொச்சாப்பு பார்ப்பார்கள் இட்டுப்பாருளைக்குறித்து (ப்பிழாது) மறவியைப் பார்ப்பார்மாட்டு இல்லை.

இ.ஏ., கள்வார்க்கு அருளும் அங்கும் இல்லையா மேன்றது.

அளவின்கண் நின்றெழுகல் ஆற்றூர் களவின்கண் கண்றிய காதல் வெவர்.

இ-ன் :—களவின்கண் கண்றிய காதல் அவர் - களவின்கண் ஜோ பிக்க ஆசையை யுடையவா, அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றூர் - ஜேரின்கண் நின்று ஒழுகுதலைச் செய்தமாட்டார்.

இது, கள்வார் நேர் செப்யமாட்டா ரென்றது. ககா.

ஏக

இல்லற வியல்

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கள் இல்.

இ-ன் :—களவு என்னும் கார அறிவு ஆவ்வைம் - களவாகிய ப்பால்லா அறிவுடைமை, அளவு என்னார் ஆற்றல் புரிந்தார் கண் இல் - நேர்மையாகிப் பெருமையைப் பொருந்தினார் மாட்டு இல்லை.

இது, நேர்மையை அறிந்தவர் பளவுகாலு டென்றது. ககா.

அளவறிந்தார் நெஞ்சுர் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சுரில் கரவு.

இ-ன் :—அளவு அறிந்தார் நெஞ்சுத்து அறம்போல - நேர் அறிந்தவர் நெஞ்சுத்து அறம் நிற்குமாறபோல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும் - களவு அறிந்தவர் நெஞ்சில் வஞ்சுகம் நிற்கும்.

இது, களவு காவ்பாரைப் பின்பு தவிர்க்கலூடியா தென்றது.

உக-வது.—தீவிலையக்கம்

தீவிலையக்கமாவது, தீவிலைகளைப் பிறருக்குக் கொய்யானம். [இல்லாற்வா விலக்கவேண்டிய சொடிய பாவங்களில் மேல் விதந்து கூறுதலற்றையெல்லாம் பொதுயடியாக இவ்விசொரு

தன்னைத்தான் ராதல ஞாயிள் எனை, செதான்றாப்
துன்னற்க தீவினைப் பால்.

இ - ள :—தன்னைத் தான் காதலன் ஆயிள் - தனக்குத் தான்
நல்லவனுயின், எளைத்து ஒன்றும் தவினைப்பால் துன்னற்க - யாதொ
ன்றுயினும் தீவினைப்பகுதியாயினவற்றைச் செய்யா தொழிக.

[யாதொன்றுயினும் - ஒரு சிறிதும்.]

இது, தீவினைக்கு அஞ்சவேண்டு மென்றது.

2.0க.

எடு

தீ வி னை ய ச் சம்

எனைப்பகை உற்றூரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றுமிம்.

இ - ள :—எனைப்பகை உற்றூரும் உய்வர் - எல்லாப்பகையும்
உற்றூர்க்கும் உய்தி உண்டாம்; வினைப்பகை வீயாது பின்சென்று
அடும் - தீவினையாயிய பகை நீங்காது (என்றும்) புக்குழிப் புகுங்கு
கொள்ளும்.

அஃதாமாறு பின்பே கூறப்படும். [உய்தி - பிழைத்தல்.]

இது, தீவினையானது (தன்னைச் செப்தானைப்) பின்சென்று
அடுமென்றது.

2.02..

தீவினை செய்தார் கெடுதல், நிழல்தன்னை
வீயா தழியறைந் தற்று.

இ - ள :—தீவினை செய்தார் கெடுதல் - தீயவானவற்றைப்
(பிறர்க்குச்) செய்தார கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைங்
தால் அற்று - தன் நிழல் தன்னை ரீங்காரே, தன் அடியின்கீழ்
ஒதுக்கினும் போலும்.

இது, தீவினை அடுமாறு காட்டிற்று.

2.03..

மறந்தும் பிறன்கேடு சூழற்க ; சூழின்
அறஞ்சுகுமும் சூழ்ந்வன் கேடு.

இ - ள் :— மறந்தும் பிறன் கேடு சூழற்க - ஒருவன் மறந்தும்
பிறனுக்குக் கேட்டைச் சூழாதொழிக ; சூழின் - சூழ்வானுயின்,
சூழந்தவன் கேடு அறம் சூழும் - (அவனுற் சூழப்பட்டவன் அதற்கு
மாருகக் கேடு சூழ்வதன் முன்னே) சூழந்தவனுக்குக் கேட்டை (ந்
தீமைசெய்தார்க்குத் தீமை பயக்கும்) அறந்தானே சூழும். [சூழ
தல் - நினைத்தல்.]

இது, தீமையை நினைப்பினும் அது கேடு தரு மென்றது. १०ச.
எடு

10

இல்லறவியல்

இலமென்று தீயவை செய்யற்க ; செய்யின்
இலனுகும் மற்றும் பெயர்த்து.

இ - ள் :— இலம் என்று நயவை செய்யற்க - ஒருவன் நல்
கூற்றேம் என்றுநினைத்து (செல்வத்தைக் கருதித்) நினையை
செய்யாதொழிக ; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வா
னுயின் பின்பும் நல்ருவின் நுவய்.

[மற்று என்பது அமைவிலை, “இலம்” என்பது நினை செய்
வாரது கூற்றுகக் கூறப்பட்டது.]

இது, வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறிய ஞகு
மென்றது. १०நி.

தீப்பால நான்பிறர்கட் செய்யற்க, நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா நான்.

இ - ள் :— தங்கொ நோய்ப்பால அடல் வேண்டாதான் - நான்
னொத் துப்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன், தீப்பால
பிறர்கள் செய்யற்க - தீமையாயினவற்றைப் பிறர்க்குப் பொய்யா
கூழிக.

[பகுதி - வகை. நான் என்பது அமை.]

இது, நினை செய்தார்க்கு நோய் உண்டால் மென்றது. १०

தீயவை தீய பயத்தலால், தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

இ - ள் :—தீயவை தீய பயத்தலால் - தீத்தொழிலானவை (தம
க்குத்) நிமையைப் பயத்தலானே, தீயவை தீயினும் அஞ்சப்படும் -
அத்தொழில்கள் (தொட்டற் சுடுமென்னும்) தீக்கு அஞ்சதலினும் யிக
அஞ்சப்படும்.

இது, தீய செயல் தீயினும் யிகுங்க துன்பத்தை வினைக்குமென்
நான்

206

எ

தீ வி ணை யச்சம்

தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சவார்,
தீவினை என்னும் செருக்கு.

இ - ள் .—தய்வா என்றும் பெருக்கு - தயிர் டாகிய களி
ப்பை, தீவிர்யா அஞ்சார் - (என்றும்) தத்தொழில் பெப்வார்
அஞ்சார் ; விழுமியா அஞ்சபர் - சீரியா அஞ்சயார்.

[செல்வம் முதலியவற்றால் களிப்பால் பெரும்பாலும் தலை
ஙிகழ்வதால் “தீவினை யென்னும் செருக்கு” என்றார்.]

இது, தீவினை செய்தற்கு உல்லோர் அஞ்சவா ரென்றது. உதா.

அருங்கேடன் என்ப நறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

இ - ள் —மருங்கு மூடு தலை பெப்பால் எனின் - ஒருங்கி
மருங்கு மூடுப் பிறாக்குத் தீவினோக்கயாப் பாக்யானின் ; அருங்கெ
டன் என்பது அறிகு - நான் கீகப் பூல்ஸாமயன் எஃ அ அறிகு
மருங்கு மூடு - அறநெறுயை விட்டுப் பக்கந்துப் படி ; அநா

வது அறநெறியினின்றும் பிறந்து.]

இது, தீவிர வரய்யாதாராக்குக் கேழ்க்கூடிய வாங்கு கூடும்.

க06.

அறிவினு எல்லாம் தலைஎன்ப நீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

இ - ள :—செறுவார்க்கும் நீய செய்யாசு விடல்—தமக்குத்
போல செறுவார்க்கும் காம் தீமை செய்யாதொழுகுவதற்கு ஏதுவா

கிய அறிவை, அறிவினுள் எல்லாம் தலை என்ப—(எல்லா அறங்களை
யும் அறியும்) அறிவெல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று
சொல்லுவர் (நல்லோா.)

எடு

இல்லற வி யல்

[விடல் என்று உற்றினா, விடுதற்குக் காரணமாகிய அறிவினா.
செய்யாசு எப்பாலும் கெட்டுகின்றது.]

இது, நல்லோயுப் செய்யாசு அறிவு எல்லாவற்றுள்ளும் நட்ச
மையுடைத் தெண்டு. உ.க.ஒ.

உடு-வது.—ஒப்புரவறிதல்.

ஒப்புரவறிதலாயுது, இப்பீலையென இரங்குவந்தாரா யாவாக்கும்
வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லாரெனினும், நன் அளவிற்கும்
தன் வருவாய்க்கும் ஏற்கத் தக்காக்குத் தக்கன அறிந்து கொடுத்
தல். [ஒப்புரவு செய்யாமையும் தீவினையிஸ்பால் படுமாதலால் இவ்
வதிகாரம் தீவினையச்சத்திஸ்பிள் கூறப்பட்டது.]

தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இ - ள .—பாள் ஆப்ரி புறம் பொருள் எல்லாம்—ஒருவன்
முயற்சி செய்து வாட்டிய பொருளெஸ்ஸாம், தக்காக்கு மூலாய்

மூம்பெ ப்தல் பாபு நட்டு - தருதியுடையாக்கு உபகாரம் மூஸ்தற்காக,
இப்பு, பொருள் உண்டாலும் ஒப்புரவு மூஸ்து அறது எக்க.

கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
டென்னற்றும் கொல்லோ உலகு.

இ - ள் .—கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஒப்புரவு (செய்யுங்கால்) கைம்மாறு (கருதிச்) செய்யவேண்டா; மாரிமாட்டு உலகு என் ஆற்றமோ - (எல்லாரக்கும் நல்மழை சரக்கின்ற) மாரிக்கு உயகம் என்ன கைம்மாறு செய்யுமோ ?

கடப்பாடு - ஒப்புரவு. [கொல் என்பது அசை.]

ஒப்புரவாவது கைம்மாறு கருதாத கொடை என்று இது கூறி மற்று. உகை.

என்
இப்புரவு நீல்

திட்டனில் பருவத்தும் ஒப்புரவு ; சிராஸ்கார்
கடனேறி காட்சி யவர்.

இ - ள் - ஜூட் ; இப்புரவுத்தும் - (உச்சபம்) அமியு அற்ற காலத்தினும், ஒப்புரவிற்கு ஒல்கார் - ஒப்புரவுக்குத் தளரார், கடன் அறி காட்சியவா - ஒப்புரவை அறியும் அறிவையுடையா.

இப்பு, உச்சவம் விரிவிஸ்ஸாற் காலத்திற்கும் ஒப்புரவு செய்ய வேண்டு பெமன்றது. உகை.

நயனுடையான் நல்கூர்ந்தா னதல் செயனீர்மை
செய்யா தமைகலா வாறு.

இ - ள் :—நயன் உடையாக் கல்பப் தான் ஆற்கு - நயனுடையான் நல்கூர்தா ஞுகின்றது, உசயப் போயை பெய்யாறு அமைகலா ஆறு - செப்புல் வேண்டுவோ செய்பாதே அலமயமாட்டாமையாலே.

[நய்க் கடையாக் - ஒப்புரவு அறிசுவன்.]

இது, செல்வம் குறைபடித்தும் அறியுடையார் ஒப்புரவு செய்வ
வேண்டது. உக்க.

ஒப்புரவு குண்வரும் கீழ்க்கணிஞ் அஃதொருவன்
விற்குக்கோட்டுக்க துடைந்து.

இ - ன் .—ஒப்புரவினுட் கீடு வரும் எனின் - ஒப்புரவுசெய்த
வினாலே பொருட்கேடு வருடமன்ற சொல்லின், அஃது ஒருவன்
விற்குக்கோள் தக்குது உடைத்து - அக்கேட்டை (க்கேடாகச் சேர்
த்துக்கோள்ளல்கூடாது;) ஒன்றை விற்று ஒன்றைக் கொள்ளுகின்ற
வாணிகமாகக் கொள்ளும் தகுதியை யுடைத்து.

இது, ஒப்புரவுசெய்தவினால் கெட்டானுமினும் அதனை ஆக்க
மாகக் கொள்ளல் தகுமென்றது, பின் பயப்பன் ஒன்மையாத
வான். உக்கு.

ஏன்

இல்லற வியல்

ஊருணி நீர்விறைந் தற்றே, உவகவாம்
பேரறி வாளன் திரு.

இ - ன் .—ஊருணி ட்ட விறைத் த அப்புற - ஊராராப் பு
ன்னப்படும் ஸீர்விலை ந்ர விறைத்த நன்மையே போலும், உடங்கு
அவாவும் பேர் அறிவாளன் திரு - உலகத்தா ரெஸ்லாரும் க்குகின்ற
பெரிய (ஒப்புரவு) அறிவாளது செல்யம்.

[க்கதல் - விரும்புதல். அவாவும் என்பது ஈற்று மிகை
உகரம் மெய்யாடும், கெட்டு நின்றது. விறைந்த என்பது ஈற்றக
ரம் கெட்டு நின்றது.]

இங்கு, ஒப்புரவு செப்பாக்கு உள்தாகிய செல்வத்தை (க்க
சிச் சென்றா) வேண்டியவாறு கொள்ளலா மென்றது. உக்க.

பயமரம் உள்ளுப்ப பழுத்தற்றுல், செல்வம்
நயனுடை யான்கண் பழன்.

இ - ள் :—பொரம் ஊருள் பழுத்தால் அற்று - பயண்பதில் மரம் ஊர்நடுவில் பழுத்தாற்போலும், நயன் உடையான்கண் செல்வம் படின் - பிரரா : விரும்ப்பட்டான்மாட்டிட் செல்வம் உண்டாயின்.

இஃது, ஒ : ரவு செப்பகானது கசல்வும் உபகாரம் வேலன்டா தார்க்கும் பயங்படி மூன்றது. உகள்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றூல், செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

இ - ள் :—மருது ஆகி தப்பா மரத்து அற்று - (பினி) மருந்தாகி (ததேடுவார்க்கு) மறைதவில்லாத மரத்தை ஒக்லும், செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வமானது பெருந்தகை மையான் மாட்டு உண்டாயின். [ஆல் என்பது அசை.]

ஏற ஏ க டு கை டு கை ம

இஃது, ஒப்புரவு செய்லானது சேவேம் கநிசூடைய வறு
மைப் பினினைய ரீக்கு மேற்று. உகள்.

உத்த தறிவார்ஸ் டிவாழ்வான் ; மற்றைப்பார்ஸ்
செத்தாருள் கவச்சப் படும்.

இ - ள் - ஒத்து அபிவான் ப்ர்டாப்ரீஸ் - ஒப்புரவு அறி கான் உபிவாழ்வரனென்று போப்பப்பீஸ், ம 'கையான் செத்தாருள் கவச்சப்பம் - அஃது ஏறியா ரன் () ; சுகருள் ஒருவ மூக எங்கணப்பறியான்.

இஃது, ஒப்புரவு அபிவாசா பினத்டே டெடாபப ரென்றது.

புத்தேன் உருந்தும் காண்டும் பொன் ஏரிடே
ஒப்புரவிங் ஈரு பில்.

இ-ள் - 15/10/ஒன் உலகத்தும் காண்டும் - சோவா உலகத்தினும்
இங்கு விளை, ஒப்புரவிங் நல்ல பி - ஒப்புரவொழுகல்போல
கல்லாவாகிப்பி , பெற் அரிசு - பெற அரிது.

‘இஃது, ஒப்புரவு செய்தங் போன கான்றுமிருப்பூவாகிய பிற
கேவருலகத்திடும் இங்குக்கிழ்சிது மிக் கூட கூடு .’ 22.0.

உந்து-சுகையிடுடைமை.

ாகையாவது, இல்லென இருந்து வந்தார யாகாக்கும் ஏரை
யாது கொடுத்தல், [இது கெல்வரால் செய்யப்படுவ தொன்றுத
லாஸ், இவ்வதிகாரம் நல்காந்தா ரல்லாதாரால் செய்யப்படும் ஒப்பு
சுடைமையின்பின் கூறப்பட்டது.]

ஓகு

இல்லற வியல்

நல்லா ரெனினும் கொள்கிது ; மேலுலகழ்
இல்லெனினும் காதலே நன்று.

இ-ள் :—கல் ஆறு எனினும் கொள்கிது - (ஒருவன் மாடு
டுக் கொள்ளல்) நான்மை பயக்கும் நெறியெனினும் கொள்ளல் திது ;
மேல் உலகம் இல் எனினும் காதலே சன்று - (ஒருவருக்குக் கொடுத்
தால்) பாவும் உண்டெனிடும் கொடுத்தல் நன்று.

கொள்வோர் அமைதியை அறிந்து கொடுக்கவேண்டுமேற்றும்,
இது வரையா வித்தையாழஸால் பாகோராற்றுனும் கொடை நன்
றென்பது கூறிற்று. 22.க,

வறியார்க்கொன் நீவதே யீகைமற் றெல்லாம்

குறியீதிர்ப்பை நீர் துடைத்து.

இ - ள் :—ஈகை வறியார்க்கு ஒன்று ஈவதே - ஈகையாவது இல்லாதாக்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தஞ் ; மற்றெல்லாம் குறியீதிர்ப்பை நீரா உடைத்து - (இஃது) ஒழிந்த கொடையெல் லாம் குறியீதிர்ப்பை கொடுத்த ஸோமையாதலை யுடைத்து.

[குறியீதிர்ப்பை - குறித்த எதிர்ப்பை. எதிர்ப்பை எதிர் கொடுப்பது - கைம்மாறு.]

இது, கொடுக்குங்கால் இல்லாதார்க்குக் கொடுக் : வேண்டு மென்றது.

இல்லென்னும் எவ்வும் உரையாலாம ஈது,
குல்லுடையான் கண்ணே யா.

இ - ள் :—இல்லன் என்னும் எவ்வும் உரையாகை ஈதல் - (இரத்து வந்தாற்கு) இல்லையென்னுசின்ற துன்பத்தைக் கூறுத ஈயுலும், குலன் உடையான் கண்ணே உள் - குழப்பிமுத்தார்மாட்டே யுள தாம்.

[ஈதல் என்னும் ஒருமைப்பெயர் டுள என்னும் பங்கை வினை யோடு போருங்கி நின்றது.]

இது, கொடுக்குங்கால் மாருது கொடுக்கவேண்டு மென்றது.

ஆ

ஈ க யு ட த ம

இன்னு திரக்கப் படுதல், இரங்தவர்
இன்முகம் காணும் அளவு.

இ - ள் :—இரக்கப்படுதல் இன்னுது - (பிறநெருவனால்) இரக்கப்படுதலும் இன்னுது; (எவ்வளவுமெனில்), இரங்தவன் இன்முகம் காணும் அளவு - இரங்தவங்தவன் (தான் வேண்டியது பெற்றாலுனே காட்டும்) இனிதான் முகங்காணும் அளவும் (என்க).

இது, கொடுக்குங்கால் நாழாது கொடுக்கவேண்டு மென்றது.

சாதலின் இன்னத தில்லை ; இனிததுாலும்
ஈதல் இசையாக் கடை.

இ - ள் :— சாதவின் இன்னுதது இல்லை - சாதவின் மிக்க தன் பம் தருவது இல்லை ; ராதல் இசையாக்கடை அதாவத் இனிது - (இரந்து வந்தார்க்குக்) கொடுத்தல் முடியாதவிடத்து அதுவும் இனி தாம்.

இஃது, ஈயாது வாழ்தலிற் சாதல் நன் தென்றது. 224.

சாத்துவக்கும் இன்பம் அறியார்கொல், தாமுடைமை வைத்திழக்கும் வன்கண் ணவர்.

இ - ள் :— தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கண்ணவா - தாம் உடையபொருளைக் கொடாடே வைத்து (ப்பின்) இழக்கின்ற வன்கள்ளா, எஞ்சு உவக்கும் இன்பம் அறியாகொல் - (கொடுத்த) கொடையினால் (பெற்றவா) முகமளாச்சி கண்டறியாரோ ?

[எந்து என்பது வலித்து கிண்றது. கொல் என்பது ஈண்டு ஜூய ப்பொருளைத் தங்குகின்றது.]

இது, பிறர்க்கு இடாதார் தம் பொருளை இழப்ப ரென்றது.

இரத்தவின் இன்னுத மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணால்.

அடக்

11

இல்லற வியல்

இ - ள் :— இரத்தவின் மன்ற இன்னுத - இரத்தல்போல மெய்யாக இன்னுவாம், நிரப்பிய தாமே தமியா உணால் - (தாமே) தேஷான உணவைத் தாமே தமியராயிருந்து உண்டால்.

தமியராய் - ஒருவருக் காணுமல். [உணால் என்ஜும் ஒருமைப் பெயர் இன்னு, என்ஜும் பன்மைக் பொல்லோடு பொருங்கி கிண்றது.]

இது, பிறர்க்கு இடாதாரா துண்பம் உழப்ப ரென்றது. 225.

பாத்தாண் மாரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பினி தீண்டல் அரிது.

இ - ள் :— பாத்து ஊன் மர்தியவன்-பகுத்து உண்டலைப் பழகி யவனா ; பசி என்னும் தீப்பினி தீண்டல் அரிது - பசியாகிய பொல் ஸாநோய் தீண்டுதல் இல்லை.

(ஒருவன் பிற்கு ஈயாதொழிதல், ஈந்தால் பொருள் சூறையும்; அதனாலே பசியுண்டாமென் நஞ்சியன்றே ? அய்வாறு நிலைத்தல் வேண்டா.) பகுத்துண்ணப் பசி வாரா தென்று இது கூறிற்று.

அற்றுங் அழிபசி தீர்த்தல் ; அஃடீகாருவன்
பெற்றுள் பொருள்ளவைப் புழி.

இ - ள் .— அற்றா அழிபசி தீர்த்தல் - பொருளற்றுரது (குல நக்ளை) அழிக்கும் பசியைப் போக்குக் , அஃது ஒருவன் பொருள் வைப்பு உழி பெற்றுள் - அதுசெய்தல் ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றது போலாம்.

இது, பகுத்துண்ணப் பொருள் அழியா தென்றது. 22.க.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் ; அப்பசியை
மாற்றுவார் ஆற்றவின் பின்.

.ஏ.ஏ.
புக்குட்டமை

இ - ள் :— ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - பெரியாரது பெரு மையாவது பசியைப் பொறுத்தல் ; அப்பசியை மாற்றுவார் ஆற்ற வின் பின் - (அதுவும் பபரி காவது) பிரா பசியைத் தீர்ப்பாரது பெரு மைக்குப் பின்டு.

இது, அலம் பண்ணுவாரிலும் தாஸம் பங்குவாரா கலியுடைய வரன்றது. 23.க.

உசைவது.—புக்குட்டமை.

அஃதாவது, புகழ்பட வாழ்தல். [புகழ், உள்ளியோரால் செய்யப்படுவதைதான் குதலின், இவ்வகையாம் செய்வரால் செய்யப்படும் ஈகையின்பின் கூறப்பட்டது.]

தோன்றன் புகழோடு தோன்றுக; அஃதிலார்
தோன்றவின் தோன்றுமை நன்று.

(இ) - ஸ். - பூர்வதின் புகழோடு பொன்றும் - பிரக்கின் புகழ், உண்டாகப் பறக்க, அஃது இல்லார தோன்றவின் தோன்றுமை நன்று - பகழ் இல்லார பிரத்திவின் பிரவாமை நன்று.

(இ) தி, புகழ்பட யாழ்வதாக்கு பெண்று.

உடை.

ஈதல் இசைபா - வாழ்தல்; அதுவெல்லா தூதிய மில்லை உயிர்க்கு.

(இ) - ஸ். - இசைபட வாழ்தல் ஈதல் - புகழ்பட வாழ்தலாவது கொடுத்தலே; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - கொடையான் அல்லது உயிர்க்கு இலாபம் (வேறொன்று) இல்லை.

இது, புகழ் உண்டாம் ஆறு கூறிற்று.

உடை.

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொள்ளிவார்மேல் நிற்கும் புகழ்.

ஏந்

இ ஸ ற வி ய ஸ

(இ) - ஸ: - உரைப்பார் உரைப்பவை எல்லாம் - சொல்லுவார் சொல்லுவன் எல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - இரங்கு வந்தாக்கு அவா வேண்டிய தொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாரின்ற புகழையே.

இஃது, ஈகையே புகழுக்குச் சிறந்த காரண மென்றது. உடை.

ஒன்று உலகத் துயர்ந்த புகழுல்லாஸ்
பொன்றுது விற்பதொன் றில்.

இ - ள் :— உயாந்த புகழ் அல்லாஸ் - உயாந்த புகழுல்லது, உலகத்து ஒன்றுக் - உலகத்து இணையின்றுக, பொன்றுது விற்பது ஒன்று இல் - கெடாது விற்பசு பிறிது இல்லை.

இது, புகழ் மற்றுள்ள பொருள்போ உண்றி அழியாது விற்கு மொன்றது. உரசு.

நிலவரை நீள்புகழ் ஆற்றின், பூவரைப்
போற்றுது புத்தேள் உயகு.

இ) - ள் .— நிலவரை நீள் புகர் ஆற்றின் - நிலத்தெல்லையின கண்ணே வெடிய புகழைச் செய்வாறுவின், புத்தேள் உயகு புலவரை போற்றுது - தேவருலகம் புலவரைப் போற்றுது (இவ்வினப் போற்றும்).

புலவரென்றா தேவரை, அவர் புலதுடைய ராத்தான்.

இது, புகழ்செய்தாரைத் தேவருலகம் போற்று மென்றது.

புகழ்பட வாழுதார், தம்நோவார், தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

இ - ள் :— புகழ்பட வாழுதார் - புகழ்பட வாழுமாட்டாதார்,

அசு
பு க மு கூ ட கூ ம

தம் நோவா - தம்மை நோவாது, ப்ரம இகழ்வாரை நோவது எவன் - தம்மை இகழ்வாரை நோகின்றது பாதினுக்கு ?

இது புகழ்பட வாழுமாட்டா இப்பூப்புவு கெரன்றது. உரசு.

வசையென்பவைபகுத்தார்க் கெல்லாம், இசையென்னும் எச்சம் பெற்று விடுன்.

இ - ஸ் — இஸை என்னும் எச்சம் பெற்றுவிடுன் - புகழுவிய ஒழிபு பெற்றுவிடுன், வையகத்தாக்கு எல்லாம் வைசை என்ப - (அப் பெற்றுமைதானே) உலகத்தாக்கு கொல்லாம் வசையாம் என்று சொல் தில்வா (நல்லோரா).

[ஒழிபு - ஒருவன் இறந்தபின் இறவாறு (ஆழியாறு) விற்பது.]

பீமல் புகழ் இல்லாதாரை இடப்பெடுவன்றா. அவன் குற்றமூல்லாராயின் இகழப்படுவாரே என்றாக்கு, செய்து குற்றம் வேண்டா, புகழின்மைதானே அலமயும் சார்வா என்பதுக் கூறினா. என.

வலையாயுமிய வழியுமிய குழுவாயுமிய; இல்லாக்மயாழிய வாழினாரே வழியா நவி.

இ - ஸ் .— வைசை ஒழிய வாழ்வாசர வாழ்யாரா - வசை ஒழிய வாழ்வாரே உயிரவாழ்ந்தாராவாரா, இஸை ஒழிய வாழ்வாரே வாழாதலா - புகழ் ஒழிய வாழ்வாரே உயிரவாழ்ந்தாராவாவா.

இது, புகழின்லா பிளங்டுதா படாபப பெரண்மறு. என.

வசையில்லா வண்பயன் குன்றும், இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

இ - ஸ் ,— இசை இலா யாக்கை பொறுத்த நிலம் - புகழ் இல்லாத உடம்பைப் பொறுத்த நிலத்தின்கள், வசை இலா வண்பயன் குன்றும் - பழியற்ற நல்விளைவு குறையும்.

அனு

இ ஸ ற வியல்

இது, புகழின்லாதான் இருந்த இடத்தில் விளை குன்று மென்றது.

நத்தம்போல் கேடும் உள்ளாறும் சார்வாடும்
வித்தகற் கல்லால் அரிது.

இ - ள :—நத்தம்போல் கேடும் - ஆக்கம்போல் கேடும், உள்தாறும் சாக்காடும் - உள்தாறுத் தோல் சாதலும், வித்தகற்கு, அல்லால் அரிது - வல்லவற் கல்ல தரிது.

இது, புகழ்ப்பட வாழ்ந்த மக்களின்ஸாக்கும் அரி டான்றது.

அசு

துறவற வியல்.

[துறவறமாவது, இல்லின்கண்ணின்று ரீங்கித் தவம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் பதின்மூன்றினும் அருளுடைய முதலாகத் தவழிடையை ஏற்க இல்லின்கண்ணின்று நீங்கியாரால் செய்யப்படுவன ராக்கும், கூடாவோழுக்கம் முதலாகப் பயனில் கோல்ஸாமை ஏற்க அவரால் நவிரப்படுவன ஒந்துமாக ஒன்பதுஅதிகாரத்தால் கூறி; அதன்பின் துறவிலிர்கு இன்றியமையாதுஅறி தற்பாலதாகிய நிலையாமை ஓர் அதிகாரத்தால் கூறி; அதன்பின் துறவிலிர்களும் ஓர் அதிகாரத்தால் கூறி; துறவினால் எத்தற் பாலதாகிய மேய்யுணர்தல் ஓர் அதிகாரத்தால் கூறி; பிறப்பிற்கு ஏது மாகிய அவாவினை அறுத்தல் ஓர் அதிகாரத்தால் கூறினாராகக் கொள்ளப்படும்.]

உடு-வது.—அருளுடையை.

அருளுடையையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்பாடின் அதற்காகத் தன்னுயிர்க் குற்ற புற்பத்தினும் வருந்துமாறுபோல வருந்தும் ஈரமுடையை.

நல்லாற்றுன் நாடி அருளாள்க; பல்லாற்றுன்
தேவினும் அஃதே துணை.

இ - ள :—ஙல் ஆற்றுன் நாடி அருள் ஆள்க - நல்ல வழியாலே
நாடி அருளை உண்டாக்குக ; பல் ஆற்றுன் தேவினும் அஃதே துணை -
பல வழியிலும் (ஷடி) ஆராயினும் (தமக்கு) அருளே துணையாம்.

நல்லாற்றுன் நாடி என்றது, அருளுடைமை யுண்டாகப் பல
அறங்களையும் செய்து என்றவாறு. [நாடி - விரும்பி-செய்து.]

இஃது, அருளுடைமை வேண்டு மென்றது. உசகு.

அன து ற வ ற வி ய ல

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்
பூரியார் கண்ணும் உள். [வம்]

இ - ள :—செல்வத்துள் செல்வம் அருள்செல்வம் - செல்வத்
துள் (வைத்துச்) செல்வமாவது அருளுடைமையாகிய செல்வம்;
பொருள்செல்வம் பூரியாரகண்ணும் உள் - பொருளாகிய செல்வங்
கள் கீழாயினாமாட்டும் உளவாற்றால்.

இஃது, அருள் நிலை கூறிற்று. [அருள் நிலை-அருளின் தன்மை.]

அருள்சேர்த்த நெஞ்சினூர்க் கில்லை இருள்சேர்த்த
இன்னு உலகம் புகல்.

இ - ள :—அருள் சேர்த்த கெஞ்சினூர்க்கு - அருளைப் பொருங்
தின கெஞ்சினை உடையவர்க்கு, இருள் சேர்த்த இன்னு உலகம் புகல்
இல்லை - இருளைப் பொருங்தின நரகலோகம் புகுதல் இல்லை.

[இன்னு உலகம் - துன்ப உலகம் - நரகலோகம்.]

இஃது, அருளுடையா நரகம் புகா ரென்றது. உசங்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கிள்லெஸ்ப
நன்னுயிர் அஞ்சுர்க் வினை.

இ - ள் :—மன்றயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு - நிலைபெற்று
யிரக்களை ஓம்பி அருள்ள ஆள்வார்க்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல்லை
என்ப - தன் உயிர் அஞ்சுவரும் வினை (வருவது) இல்லை என்று
சொல்லுவர் (நல்டோர்).

இஃது, அருளுடையார்க்குத் தீமை வராதென்றது. உசசு.

அல்லல் அருளாள்வார்க் கில்லை; வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

அ ரு ஞ ட மை

இ - ள் :—அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளை உடை
யார்க்கு அல்லல் இல்லை ; கரி வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் -
(அதற்குச்) சான்று காற்று இயங்கும் வளப்பத்தினையுடைய பெரிய
உலகம்.

[அல்லல் - துன்பம். உலகம் - உலகத்தார் - பெரியோ.]

அருளுடையார்க்கு அல்லலில்லாமை உலகத்தார்மாட்டே கா
ணப்படுமென்று இது கூறிற்று. உசரி.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாக்கு.

இ - ள் :—அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - அருள்
இல்லாதார்க்கு மேலுலகம் (உறும் காட்சி) இல்லை, பொருள்
இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிடு ஆக்கு - பொருள் இல்
லாதார்க்கு இவ்வுலகின்கள் (நுகரும் நுகர்ச்சி) இல்லையானாற்
போல.

இஃது, அருளில்லாதார் சுவர்க்கம் புகா ரென்றது. உச்சு.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றுல் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

இ - ள் :—தேரின் - ஆராயின், அருளாதான் செய்யும் அறம் -
அருளில்லாதவன் செய்யும் அறம், தெருளாதான் மெய்ப்பொருள்
கண்டால் அற்று - தெருளாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்
போனும்.

இஃது, அருளில்லாதார் அறம் செய்யவும் மாட்டா ரென்றது.

பொருண்ணிங்கிப் பொச்சாந்தார் என்பர் அருணீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

உச்சு

12

து ற வ ற வி ய ல்

இ - ள் :—அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - (முற்
பிறப்பின்கண்) அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்து ஒழு
கின்றார், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பா - (இப்பிறப்பின்கண்)
பொருளினின்று நீங்கி மறவியும் உடையவர் என்று சொல்லுவா
(ஆன்றேர்).

இஃது, அருள் இல்லாக்குப் பொருள் இல்லையா மேன்றது.

பொருள்றூர் பூப்பர் ஒருகால்; அருள்றூர்
அற்றூர்; மற்றுமால் அரிது.

இ - ள் —பொருள் அற்றூர் ஒரு கால் பூப்பா - பொருள் இல்லாதார் ஒரு காலத்தே பொருளுடையராகவும் கூடும்; அருள் அற்றூர் அற்றூர் - அருள் இல்லாதார் கெட்டாரா; மற்று ஆதல் அரிது - பின்பு (ஒரு காலத்தும்) ஆக்கமுடையராதல் இல்லை.

இஃது, அருளில்லாக்குப் பொருளி ரமையேயன்றி எல்லாக் கேடும் உண்டா மென்றா. உச்சு.

வலியார்முன் தம்மை வினாக்களும் தமிழ்மொழியிலே சொல்லும் இடத்து.

இ - ள் :—தாம் தம்மிள் மெலியாமேஸ் செல்லும் இடத்து - தாம் தம்மிள் மெலி பாமேஸ். பெயகுண்டெ - மும் இடத்து, வலியார் முன் தம்மை நினைக்க-வலியாருன் தாம் சிற்கும் சிலையை நினைக்க.

உசூ-வது.—இனியலை கூறல்.

இனிபவை கூறலாவது, கேட்டார் மனம் மகிழும் சொற்களைக் கூறுதல். [இங்கு, அருளுடையாரிடத்து நிகழ்வு தொன்றுகின், அருளுடைமையின்பின் கூறப்பட்டது.]

第 0

ଶ୍ରୀ ମନୀ ଯା କୁଳାଚିତ୍ତ

அகனமர்ஸ் திதவிள் நன்றே, முகனமர்ஸ் தின்சொல் கைப் பெறின்.

(ii) - ஓர் - அகைய் அமாந்து பாதஸி . என்று - மஸம் போராரும் திக் கொடுத்தவினும் நன்று, முகங் அம ச்து இஸ்டிக்காலன் ஆக பெறின் - முகம் போரும்தி இன்சால் சொல்லவூப்பு குமின். [ஏகாரம் அசை.]

இங்கு, இவரிய பார்வையோடு இங்கொல் கூறுதல் அன்போடு ஈசலினும் சிறந்த தெள்ளது.

முகத்தான் அமர்ந்தினிடு நோக்கி, அகத்தானும் இன்செர வினதே அறம்.

தோடே பொருங்கிய இன்சூல்சிவியடையட்டத், அடம் - அறமாம்.

இஃப்து, இனிய பாலவயயையும் இனிய சூல்சீவு முடையதே அறமா மென்றது. எ(ந)ல்.

அல்லவை ட்ரப அறம்பெருகும், நல்லவை
நாடி இனிப் பொலின்.

இ - ஸ .—நல்லவை நாடி இனிய சொல்ள் - நல்லவா ஏ சொற் களை ஆராய்து இனியவாகக் சொல்லுவாருயின், அல்லவை தேய அறம் பெருகும் - அதனுணே அறமல்லாதன தேய அறம் வளரும்.

இது, நல்ல பொருள்களை இன்சொற்களால் சொல்லின் மற்ற கெடுமெனவும் அறம் வளருமெனவும் கூறிற்று. எ(ந)ல்.

பணிவடையன் இன்சொல்ல ஆதல், ஒருவற் கணிசுவீல் மற்றுப் பிற.

சீக
து ற வ ற வி ய ஸ

இ - ஸ :—ஒருவற்கு அணி - ஒருவனுக்கு அழகாவது, பணி வடையன் இன்சொல்லன் ஆதல் - நாழிச்சியடையனுப் பினிய சொற்களைக் கூறவால்லவன் ஆதல் ; பிற அல்ல - பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. [மற்று - அசை.]

இது, தாழ்ந்தாழுக வேண்டு மென்பதும், அதனுலாம் பய நும் கூறிற்று. எ(ந)ல்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுவையும்
இம்மையும் இன்பம் தரும்.

இ - ஸ :—சிறுமையுள் நீங்கிய இன்சொல் - புன்மையுள்ளின்று நீங்கிய இனிய சொற்கள், இம்மையும் மறுமையும் இன்பம்தரும் - இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் இன்பத்தைத் தரும்.

இஃகு, இன்பசால்லும் புன்னமையற்றதா யிருத்தல் வேண்டுமென்பதூடும், அதனால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் சித்திக்கு மென்பதூடும் கூறிற்று. உருடி.

துன்புறாடும் துவ்வாலைய இல்லாகும், யார்மாட்டும் இன்புறாடும் இன்சீசு வயர்க்கு.

இ - ள :— துப்பு உறும் துவ்வாலை இல்லாகும் - துப்பம் உறுவிக்கின்ற நகராமையாகிய ரண்குவு இல்லீயாகும், யார்மாட்டும் இன்பு உறும் இன்சொல் அவர்க்கு - யாவர் மாட்டும் (கூறும்) இன்பம் உறுவிக்கின்ற இனியசொல்கீல் உடையார்க்கு.

இஃகு, இன்சொல் இம்மையில் கேட்டுமூல் செய்யு மென்றது.

நயனீன்று நூன்றி பயக்கும் பயனீன்று,
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

கூடு

இ னிய வ கூ ற ஸ

இ - ள :— நயன் கான்று-பிறரால் விரும்பப்படத்தீடும் பயங்கு, பயன் கான்று - பொருளோடும் பயங்கு, கீர்தி பயக்கும் - அறத்திலையும் பயக்கும், பண்பின் தலைப்பிரியாச் சொல் - குணத்தினின்று நீங்காத சொல். [குணம் - இனிமை.]

இஃகு, இன்சொல் உட்பையும் பொருளோடும் அறத்தையும் பயக்கு மென்றது. உருடி.

இன்சொலால் ஈரம் அளைஇப் பழறில்லவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இ - ள .— செம்பொருள் கண்டார்வாய்ச் சொலால்-

(இருவா மாறுபடச் சொன்ற மாற்றத்தினை) உண்மைப்பொரு
ஞாக் கண்டார கூறும் மெய்யாகிய பொற்களும் இன்சொல்லாத
லானே, சரம் அனைத்து படித்து இல்லாம் - (அதை) அருளாடு பொருங்
திக் குற்றம் ஜில்லாம்.

ஜிஃதி, ஒருமைக் கடித்து உடைப்பு பயணம் நிறுத்தும் ஜூன்
பிசுரல்லாடோ கடிய விவரம் முன்று. உருது.

இன்பொல் இனிதிங்ரல் கண்பான், எவங்கொலோ
வன்சொல் வழிய்கு வரு.

ஜி - ஸ். - ஜின்சொல் ஜியாது பயிற்சி காண்பான் - (பிற
ஏனிலுவன்) இனியவாக்க் சொல்லும் சொற்கள் தனக்கு இன்பத்
தைப் பயத்தைக் காண்பான், வன்சொல் யழுங்குவது எவ்வே -
(அவற்றிற்கு மறுதலையாகிய) வன்சொற்களை வழங்குவது எப்பயண
நோக்கியோ? [ஏகாஸ் - அசெ.]

இது, வன்பொல் சொல்லுதல் மட்டமை பெயன்றது. உங்க.

இனிய உள்வாக இன்னுத கூறல்,
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

சுந்

து ற வ ற சி ய ள்

இ - ஸ். - இனிய உள்வாக இன்னுத கூறல் - (இனியவாகக்
சொல்லும் சொற்கள் பிறாக்கு இன்பத்தைத் தருதலைக் கண்டவை) இனிய சொற்கள் இருக்க (அவற்றை விட்டு)க் கடிய சொற்களைக்
கூறுதல், கனி இருப்ப காய் கவர்ந்த அற்று - (பழமும் காயும் ஜா
இடத்தே கண்டவை) பழங்கப் பழங்க (அவற்றைவிட்டு) க்
காயைக் கொண்ட தன்மைத்து.

[கவர்ந்த என்பது ஏற்றகரம் கெட்டு கின்றது.]

இஃது, இனிய சொற்களை விட்டிக் கடிய சொற்களைக் கூறு
தல் தமக்கும் ருள்பத்தை விளைக்கு மென்றது. ந.00.

அடக்கமுடைமையாவது, மாஸ் மோழி மெய்களால் அடங்கி ஒழுகுதல். [மொழியடக்கம் இனியலை, கூறவிள்ளின் ரிகழ்வுதாத லால் இனியலை கூறவிள்ளின்னும், அம்யடுக்கமும் மனவடக்கமும் தவத்திற்கு இங்றியமையாதலை வாட்டலால் நவமுடைமையின்மூன்றும் இது கூறப்பட்டது.]

காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினாங் கில்லை உயிர்க்கு.

(இ) - ஸ். —பொருளாக அடக்கத்தை காக்க-(ஒருவள் தனக்குப்) பொருளா அடக்கத்தை உண்டாக்குக; உயிர்க்கு ஆக்கம் அதனின் ஜங்கு இல்லை - உயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறி கில்லை.

[பொருளாக எப்பது தறு கூட்டுகின்றது.]

இஃது, அடக்கமுடைமை வேண்டு மென்றது.

உகங்

செறிவறிந்து, சீர்மை பயக்கும், அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

கூக் அடக்கமுடைமை

இ - ஸ :—செறிவு அறிந்து - அடக்கப்படுவனவும் அறிந்து, அறிவு அறிந்து - அறியப்படுவனவும் அறிந்து, ஆற்றின் அடங்க பெறின் - நெறியாரோ அடங்கப்பெறின், ஓமை பயக்கும் - நன்மை பயக்கும்.

[செறிவு - அடக்கம்.] அடக்கப்படுவன மெய், வாய், கண், மூக்கு, செவி. அறியப்படுவ ஊறு, உயை, ஒளி, நாற்றம், ஒகை.

இஃது, அடக்கம் நன்மையை உல்லை, மென்று.

உகங்.

ஒருமையுள் ஆமைபோல் ஜூந்தடால் அற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.

இ - ள் :—ஒருமையுள் ஜூந்து ஆமைபோல் அடக்கல் ஆற்றின்-
ஒரு பிறப்பிலே பொறிகள் ஜூந்தினையும் ஆமைபோல் அடக்கவல்ல
வனுயின், எழுமையும் ஏமாப்புடைத்து - (அஃது) அவனுக்கு எழு
பிறப்பிலும் காவலாற்றில் யுடைத்து.

இஃது, அடக்கம் மறுபிறப்பிலும் நன்மையைப் பயக்கு மென்
நது. உச்ச.

நிலையில் திரியா தடங்கியான் தோற்றுப்
மலையினும் மாணப் பெரிது.

இ - ள் —ந்தீவில் திரியாது அடங்கியான் தோற்றும் - தனது
நிலையில் கெடாதே அடங்கினாவனது உயாச்சி, மலையினும் மாண
பெரிது - மலையினும் மிகப் பெரிது.

கிளை - வானுக்கிரம தருமும்.

இஃது, அடக்கம் உயாவை நல்கு மென்றது. உச்ச.

யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் சொல்லிமுக்குட்பட்டு.

கூடு

து ற வ ற வி ய ல்

இ - ள் :—யா காவாராயினும் நா காக்க - எல்லாவற்றையும்
அடக்கிறாயினும் நா ஒன்றலையும் அடக்குக, காவாக்கால் சொல்
இமுக்குள்பட்டு சோகாப்பர் - அதீா அடக்காக்கால் சொல் சோர்
வள்பட்டுத் தாமே சோகிப்ப ராத நான்.

இது, நாவடக்கம் இல்லாதா ! சோகத்தின்மாட்டே பினிக்க
ப்படுவ ரென்றது. உச்ச.

தியினுல் கட்டபுன் உள்ளாறும் ; ஆரூநே

நாவினுல் சுட்ட வடு.

இ - ன் :—தீவினுல் சுட்ட புன் உள் ஆறும் - தீவினுல் சுட்ட புன் உள்ளாறித் தீரும் ; நாவினுல் சுட்ட வடு ஆறுது - நாவினுல் சுட்ட புன் (ஒரு காலத்திறும்) தீராது.

இது, சாவடக்கம் இல்லாதாக்குப் பிறா பகையாகித் தீவிக் கிழைப்ப ரெங்றது. உச்ச.

ஒன்றுனும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்,
நன்றாகா தாகி விடும்.

இ - ள் :—ஒன்றுனும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்-
ஒரு சொல்லோயாவினும் (கேட்டார்க்கு இனிப்தாயிருஞ்சு) தீய
சொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்று ஆகாதது ஆகிவிடும்-
(சொல்லியது மூலதுமும்) நன்மை ஆகாதாயேவிடும்.

[ஆகாதது என்பது ஆகாது எனக் குறைந்து ஸின்றது.]

இஃது, ஒருவன் சால மொழி கூறினுலும் தீதா மென்றது.

எல்லார்க்கும் நன்றும் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இ - ள் :—பணிதல் எல்லார்க்கும் நன்றும் - அடக்கியொழுகல்
எல்லார்க்கும் நன்மையாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம்

சீர்க்கீர்க்கு அடக்கமுடைமை

தகைத்து - அவரெல்லாரினும் செல்வமுடையார்க்கே மிகவும் நன்மை உடைத்தாம்.

செல்வம் - மிகுதி.

இஃது, அடக்கம் செல்வமுடையார்க்கு உயர்வைத் தரு மென்றது. உச்ச.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் உழைந்து.

இ - ள் :—கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் - வெகு ஸியும் அடக்கிக் கல்லியும் உடையயனும் (அதனால் வரும் பெருமித மும்) அடக்கவல்லவன்மாட்டு, அறம் உழைந்து செவ்வி பார்க்கும் ஆற்றின்-அறமானது (தானே வருதற்கு) வருந்திக் காலம் பார்க்கும் நெறியானே.

இஃது அடக்கமுடையார்க்கு அறம் உண்டா மென்றது. உச்சு.

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

இ - ள் :—அடக்கம் அமரருள் உய்க்கும் - (மனம் மொழி மெய் களை அடக்கி ஒழுக அவ்) அடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத் தும்; அடங்காமை ஆர் இருள் உப்ததுவிடும் - (அவற்றை அடக்கா தொழுக அவ்) அடங்காமைதானே நரகத்திடைக் கொண்டுசெலுத்தி விடும்.

மேல் பலவாகப் பயன் கூறினாயினும், ஈண்டு அடக்கத்திற் கும் அடங்காமைக்கும் இதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

உறி-வது.—தவழுமடைமை.

தவமாவது, ஊனும் உறக்கமும் குறைத்தலும், வெயிலும் பணியும் தாங்கலும், தேவர் வழிபாடு முதலாயின மேற்கொண்டு

கள

13

து ந வ ற வி ய ஸ்

முயற்றுமாம். [அடக்கமடைந்த பின்னரே தவம் செய்ய முடியுமாத ஸான் இஃது அதின்பின் கூறப்பட்டது.]

தவம் செய்வார் நம்கரும் செய்வார்; மற் றல்லார் அவர்செய்வார் ஆசையிற் பாட்டு.

இ - ள் :—தம் கரும் செய்வார் தவம் செய்வாரே - தம் கரும் செய்வார் தவம் செய்வாரே ; அல்லார் ஆசையில் பட்டு அவம் செய்வார் - அஃத்ஸாத செய்வா ரெல்லாம் ஆசையிலே அப்படி டிப் பயனில்லாதய செய்கின்றார்.

[மற்று என்பது அசை, ஏகாரம் தொக்கது.]

இது, தவம் பள்ள வேண்டு மென்றது.

உங்க.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் ?

இ - ள் :—துறந்தார்க்கு துப்புரவு வேண்டி - துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டி, மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல் - இல்லாழ்வார் தவம் செய்தலைத் தவிர்க்கா ராயினரோ?

இது, தானத்தினும் தவம் மிகுதியடைத் தென்றது. உங்க..

தவமும் தவமுடையார்க் காகும் ; அவமதனை அஃதிலார் மேற்கொள் வது.

இ - ள் :—தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - தவம் செய்த லும் முன்பு நல்லினை செய்தார்க்கு வரும் ; அஃது இஸர் அதனை மேற்கொள்வது அவம் - நல்லினை யில்லாதார் தவத்தை மேற்கொள் வது பயனில்லை.

இது, முன் அம் செய்யார்க்குத் தவம் வராது, வரினும் தப்பு மென்றது. உங்க..

கூறு த வ மு டை மை

உற்றாலோய் நோன்றல் உயிர்க்குறுப்பன் செய்யாமை அற்றே தவத்திற் குரு.

இ - ள் .—உற்றாலோய் நோய் மொன்றல் - (தமக்கு) உற்ற நோயைப்

பொறுத்தலும், உயிராக்கு உறுகன் செய்யாமை அற்றே - பிற வழிருக்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே, நயத்திற்கு உருதவத்திற்கு வடிவாம்.

இது, தவம் இன்னதென்று கூறிற்று.

உசை.

தன்னுயிர் நூலைப் பெற்றுள்ள ஏனைய மன்னுயிரி ரெஸ்லாம் தொழும்.

இ - ள் - தன் உயிரா தாங் அற பெற்றுளை - தன் உயிரானது தானென்று கருதும் கருத்து அறப் பெற்றவீர், ஏனைய மன் உயிரெஸ்லாம் தொழும் - ஒழிந்தளவாகிய சிலைபெற்ற உயிராகளெஸ்லாம் தொழும்.

உயிரென்று சுலப்பெற்ற அறிவை. தானென்றால் சுவருக நிற்கின்ற நிலைமையை. தாங் அறத்தொலைது அகங்காரம் நீங்குதல்.

இது, தாங் அறப் பெற்றுள்ளதெய்க்கும் ஆவா ஸென்ட்டு. உள்ளு.

சுடச்சுடப் பொன்போல் ஒளிவிடும் துண்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

இ - ள் - சுட சுட (ஒளி விடும்) பொன்போல் - நெருப்பின் கண்ணே இட இட (த்தன்னேனுடி கலந்த மாசு அற்று) ஒளிவிடுகின்ற பொன்னைப்போல, துண்பம் சுட சுட நோற்கிற்பவாக்கு ஒளிவிடும் - துண்பம் நலிய நலியத் தவம் செய்வாரக்கு (த்தம்மொடு மருவின வினைவிட்டு) ஒளிவிடும்.

இது, தவம் செய்வாரது வினை நீங்கி ஒளி உண்டா மென்றது.

ஈங்கு

து ற வ ற வி ய ஸ்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றவின் ஆற்றல் தலைப்பட்ட வற்கு.

இ - ஸ் .—கூற்றும் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைத் தப்புதலும் கைகூடும், நோற்றவின் ஆற்றல் தலைப்பட்டவற்கு-தவத்திலே ஈசிய வலியைக் கூடினார்கு.

இது, தவம் செய்வாரா, (மாக்கண்டன் தப்பினுற்போல)மரணத்தைத் தப்பலா மென்றது. உள்ள.

ஓன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணிற் ரவத்தான் வரும்.

இ - ஸ் .—ஓன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் - (இவ்விடத்துப்) பகைவரைத் தெறுதலும் நட்டோரை ஆக்குதலுமாகிய வலி, எண்ணின் தவத்தான் ஏறும் - ஆராயின் முன் செய்த தவத்தி ரூடிலே வரும்.

இது, பிறரை ஆக்குதலும் சுடுத்தலும் தம் தவத்தினுடைய வருமென்றது. உள்ள.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

இ) - ஸ் .—இலா பலா ஆகிய காரணம் - பொருளில்லாதார (உலகத்துப்) பலராதற்குக் காரணம், நோற்பார் சிலா-தவம் செய்வாரா சிலா ; (உளர் சிலா ஆகிய காரணம்) நோலாதவா பலா - பொருளுள்ளார் (உலகத்துச்) சிலராதற்குக் காரணம் தவம் செய்யாதாரா பலா.

[உளா சிலராகிய காரணம் என்பது சொல்லெலக்ஷ்மாகக் கொள்ளப்பட்டது.]

இது, பொருள் உண்டாதற்கும் தவம் காரண மென்றது. உளக்

வேண்டிய வேண்டியாக் கெய்தாரன் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

இ) - ள். — வேண்டிய வீல்லங்கும்பாக் கெய்தாரன் - விரும்பி
யன் விரும்பின படிடைய வருதலால், பீசய் தவம் ராண்டு முயலப்படும்
ஈல்ல தவலுஞ்செய்தலை இவ்விடத்தே முயலவேண்டும்.

இது, போக்குக்காச்சியும் தவத்தானே வரு மென்றது. உதா.

உகூவது.—கூடா வொழுக்கம்.

கூடா பலவாழுக்கமால்லது, மாமத் கூறிய நவத்திற்புப் பொரும்
நாத ஒழுக்கம். நவமுடையாரால் யிலக்கப்பட வேண்டுவதாத
வின், இது தவமுடைமையிஸ்பின் கூறப்பட்டது.

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடு
மறைந்தொழுகும் மாந்தர் பலா.

இ) - ள் - ம சு மாசு ரத்து கீழு - மாசு மாசுத்தாகலை உண்டாக
வைத்து, மாண்டார ராது, - மாட்சிமைப்பட்டாரசு / ராயமனையைப்
புண்டி, மாதுது ஒழுகும் மாசுமா பஸ ரா - (பொருந்தாத இடத்திலே)
மறைந்து ஒழுகும் மாசு பலா.

[மாட்சிமைப்பட்டாரசு ராமை - நவத்தவாச நவடம் முத
ல்யால். பொருந்தாத இடம் - நிய ஒழுக்கத்திற்குரிய இடம். மறை
ந்து - பிறா அறியாது.]

மனத்தது எங்பது சுவற்றுமை மயக்கம், ஆரூப் செயற்றுமை
உருபு அழுமாம் யேற்றுமைப் பொருள் தான் து நின்றமையால்.

இது, கூடாபலவாழுக்கத்தால் மனமாசு உண்டாகு மமன்றது.

புறம்குன்றி கண்டனைய ரேனும், அகம்குன்றி
முக்கின் கரியார் உடைத்து.

இ - ள் .—புறம் குன்றி கண்டு அணையிருந்தும் - புறத்தில் குன்றிமனி பிறம்போன்ற நூயவேடத்தராயிருப்பிலும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து - அகத்தில் குன்றி மூக்குப்போலக் கரியராயிருப்பாரை உடைத்து (இவ்வுலகம்).

இது, தவத்தினால் வழி வு கண்டு கோபடா மரன்திரு. [தவத்தினால் வழிவை ஒருவன் கொண்டின்தாலேயே (அவன் உண்மையானது தவத்தினனென்று கருதி) அவனேடு இனங்கார அறிவுடையாரென்றிரு இது.]

ஏழ்.

வலியில் நிலைமையை ண் வலலுருவும் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ஸ் தற்று.

இ - ள் .—வலியில் நிலைமையான் வல் உருவும் - வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய கவுகருவும் (காடல்), பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்தற்று - பெற்றமாள்ளு (பிறா பயப்படும் படி க்ருப்) புலியினாலு நோலீப் பொர்த்து (ப்பைக் கூழ்) மேய்த தங்க மத்து.

பெற்றம் - ஃ . வலியில்லாத ஏலமை - (பிறா பொருளைக் கவர எழும் மனத்தைத் தடுத்து நிறுத்தும்) விலில்லாத தங்மை.

இது, பிறா பொருளாகக் கவராவானாலு நவட்வத்தைக்கண்டு அஞ்சற்க வேட்டுவா.

ஏழாண்.

தவம்மறைந் தல்லனவ செய்தல் புதலமறைந்து
வேட்டுவன் புள்ளிமிழ்த் தற்று.

இ - ள் .—தவம் மறைந்து அல்லனவ செய்தல் - தவத்திலே மறைந்து தவமல்லாதவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள்ளிமிழ்த்தால் அற்று - வேட்டுவன் நாற்றிலே மறைந்து புள்ளைப் பினித்தால்போலும்.

கூடா வொழுக்கம்

[தவத்திலே - தவவேடத்திலே. தவமல்லாதவற்றை - காமச் செயல்களை. தூரு - புதா. சிமிழ்தால் என்பது ஆல் கெட்டுகின்றது.]

(ஆச்சனன் சுபத்திரையைக் கவர்தற்காகத் தவவேடம் கொண்டது போலப்) பெள்களைக் கவாதற்காகத் தவவேடம் கொள்வோரும் உண்டென்று இது. உஅச.

வாலுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னொஞ்சம் தானறி குற்றம் படின்?

இ - ள :—வான் உயர் ஓராற்றம் எவன் செய்யும் - வான் அளவும் உயர்ந்த பெருமையுண்டாயினும் அஃது யாதினைச் செய்யவற்று, தன் நெஞ்சம் அறிய குற்றம் படின் - தன் நெஞ்சு அறியக் குற்றம் உண்டாயின்?

தான் என்பது அசை. [அறிய என்பது ஈறு கெட்டுகின்றது. வான் அளவும் உயர்ந்த பெருமை யுண்டாயினும் - (தவத்தினால்) மிகவுயர்ந்த பெருமையைப் பெற்றிருப்பினும். நெஞ்சு - மனச்சாட்சி.]

இது, கூடாவொழுக்கத்தினைப் பிறி: அறிந்து இகுபாராயினும் அவன் கெய்கின்ற நவத்தினால் பயன் உண்டாகா ரென்றது. உஅடு.

வஞ்ச மனத்தான் பழற்றிருமுகம் கூதங்கள் ஜூங்தும் அகத்தே கருப்பு.

இ - ள :—வஞ்ச மனத்தான் பழற்றி ஒழுக்கம்-கள் மனத்தி னாது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தை, கூதங்கள் ஜூங்தும் அகத்தே கரும் - (பிறர் அறியாராயினும் தன் உடம்பிலுண்டான) கூதங்கள் ஜூங்தும் அறிந்து தம்முள்ளே நகாரிற்கும்.

கூதங்கள் என்றது, அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

[குற்றத்தினையுடைய ஒழுக்கம் - தீய ஒழுக்கம்.]

கால்

து ர வ ற வி ய ஸ்

இது, பிரர் அறியாரென்று கருதித் தீயன செய்யலாகா தென் மது. உ-அசு.

நெஞ்சிற் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்களூர் இல்.

இ - ள் :—நெஞ்சில் துறவார்-நெஞ்சில் துறவாராய், துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - துறந்தார்போல வஞ்சனைசெய்து வாழுமவர்களைப்போல, வன்களூர் இல் - கொடியார் இல்லை (உலகத்து).

இஃது, அகத்தில் பற்றினா வைத்துக்கொண்டு புறத்தில் துறவு வேடத்தைப் பூணுமையர் மிகக் கொடிய ரென்றா. உ-அள.

பற்றற்றேம் என்பார் பாடற்றெழுக்கம் ஏற்றெற்றென் ரேதம் பலவும் தரும்.

இ - ள் :—பற்று அற்றேம் என்பா பாடற்று ஒழுக்கம் - பற்றின அற்றேம் என்பாரது குற்றத்தினையுடைய ஒழுக்கம், எற்று எற்று என்று என்று பல ஏதறும் தரும் - (எல்லாராலும்) எற்று எற்று என்று சொல்லும்படியாகப் பல ஏற்றறும் உண்டாக்கும்.

எற்று என்பது சிகாக்கிசால். [எற்றல் - கொல்லல், வெட்டல்.]

இது, தவவேடத்தினரது “ய ஒழுக்கம் அவருக்கு இம்மையி ஹம் தீவை பயக்கு மெ” டா. உ-அ-அ.

.மழித்தலும் சீட்டாலும் வேண்டாம், உலகம் பழித்த தொழித்து விடின்.

இ - ள் :—மழித்தலும் சீட்டாலும் வேண்டா - மழித்தலும் சீட்

டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின் - உலகத்தார் கழிந்தவையிற்றைத் தாழும் கடிச்து விடுவாராயின்.

கஃ அழுக்காருமை

[மழித்தல் - மொட்டையழித்தல். நீட்டல் - சடை வளர்த்தல். கழிதல் - விலக்குதல். உலகத்தார் கழிந்தவை - அறிவுடையோர் விலக்கியலை. அவை தீய ஒழுக்கங்கள்.]

இது, வேடத்தால் பயனில்லை, நல்ல ஒழுக்கம் வேண்டும் என்றது. கஃ

கணைகொடிது யாழ் கோடு செவ்விதாங் கன்னர்
வினைபடு பாலால் கொள்ள.

இ - ள .—கணை கொடிது - (செவ்விப) கணை கொடுமையைச் செய்யும் ; கோடு யாழ் செவ்விது - கோடிய யாழ் செவ்வையைச் செய்யும் ; ஆங்கு - அதுபோல, (யாவரையும் வடிவுகள்டு அறிய ஸாகாது) ; அன்னர் வினை படு பாலால் கொள் - அவரவர் செய்யும் வினையின் பகுதியாலே அறிக.

இது, வேடத்தை ஆதாரமாகக் கொள்ளாது, செயலை ஆதார மாகக் கொண்டு, ஒருவரை (இத்தால் மையரென்று) மதிக்க வேண்டுமென்றது. கஃ

நடிவது.—அழுக்காருமை.

அழுக்காருமையாவது, பிறா ஆக்கம் முதலாயின கண்டு பொருமையால் வருகின்ற மனக்கோட்டத்தைச் செய்யாமை. [இது முதலாகக் கூடாவொழுக்கப் பகுதியில் சிலவற்றை விதந்து கூறுகின்றார். அழுக்கார இம்மையிலும் மறுமையினும் நன்மையொன்றையும் பயவாது தீமையையே பயப்பதா கலால், அழுக்காருமை முதற்கண் கூறப்பட்டது.]

அழுக்காருக் கொள்க ஒருவன், தன் நெஞ்சத்

தமுக்கா றிலாத இயல்பு.

காடு

14

து ற வ ற வி ய வ்

இ - ஸ .—ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு .—ஒருவன் கூன் போஞ்சத்தில் அழுக்காறு இல்லாத இயல்பை, அழுக்கு ஆரைக் கொள்க .—தனங்கு ஒழுக்க நெறியாகக் கொள்க,

[அழுக்காரைக் என்பது . ரு கெட்டினிங்ரது.]

இஃது, அழுக்காற்றைத் தவிர வேண்டு மென்றது. உக்க.

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்.

இ - ஸ .—யாமாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்-யாரி டத்தும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவானுமின், அஃது ஒப்பது விழுப்பேற்றின் ஓல்லை - அதனை ஒப்பது விழுமிய பேறுக ஞன் பிறிதில்லை.

இஃது, அழுக்காறுசெய்யாமை எல்லா நன்மைகளிலும் மிக்க தொற்றுது. உக்க.

அழுக்காற்றின் அவ்வைவ செய்யார், இழுக்காற்றின் எதம் படிபாக் கறிந்து.

இ - ஸ :—அழுக்காற்றின் அல்லயை பசய்யார் - அழுக்காற்றி ஞனே அறமல்லாதவற்றைச் செய்யார் (கல்லோரா), இழுக்காற்றின் ஏதம் படிப்பாக்கு அறிந்து - (அவ்வற்றம்) தப்பின கெதியினால் குற்றம் வருதலை அறிந்து.

இஃது, அழுக்காற்றால் பல குற்றங்கள் வருமென்றது. (அவை வருமாறு பின்னர்க் கூறப்படும்.) உக்க.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் வினைக்கக் கெடும்.

கால

அ மு ஃ கா று மை

[இ] - ள :—அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - அழுக்காற்று
நெஞ்சத்தானுடைய ஆக்கமும், செவ்வியான் கேடும் - செவ்விய
நெஞ்சத்தானுடைய கேடும், வினைக்க கெடும் - விசாரிக்கக் கெடும்.

[அவ்வியம் - பீங்காட்டம், ஏசல்வி - பீங்காமை, விசாரிக்க -
ஆராயின்.]

[இஃது, அழுக்காறுடையாரா செல்லும் கெடி டெமன்றது, “அழு
க்கா றுடையான்கள் ஆக்கம்போன் றில்லை, ஒழுக்கம் இலான்கள்
உயரவு” என்றாராதல்லன். டூசு.

அழுக்காற் றகன்றுரும் இல்லை; அஃதில்லார்
பெருக்கத்திற் நீர்ந்தாரும் இல்.

[இ] - ள .—அழுக்காற்று அகன்றுரும் இல்லை - அழுக்காற்றி
ஞன் செல்லுமுடைய ரான்றும் இல்லை; அஃது இல்லாரா பெருக்கத்
தின் நாங்தாரும் இல் - அழுக்கா றில்லாதாராய்ச் செல்லுத்தினின்று
நீய்க்குரும் பூல்லை.]

[உரையாகியா ழூக்குற்றுடவருப்புபுரூப்புக்குருசு “முண்பு
சொன்னாதே பொருள்” என்று கூறிக்கொள்ளுா.]

இஃது, அழுக்கா றில்லாதாரா பொருஞ்சுக்குக் கூடி உண்டாகா
நென்றது. உருளு.

அறஞுக்கம் வேண்டாதான் என்பான், பிறஞுக்கம்
பேணு தழுக்கறுப்பான்.

இ) - ள :—அறங் ஆக்கம் வேண்டாதான் எப்பான்- (தனக்கு) அறங்கிய வாழ்வு வேண்டாதான் என்று சொல்லப்படுவான், பிறவான் ஆக்கம் பேணுது அழுக்கறப்பான் - பிறநுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாதே அழுக்காறசெய்வான்.

இஃது, அழுக்காறடையார்க்குப் புண்ணியம் இல்லையா மென்று கூறிற்று,

க07 து ற வ ற வி ய ல்

கொடிப்ப தழுக்கறப்பான் சுற்றம், உடிப்பதூலம் உண்பதூலம் இன்றிக் கெடும்.

இ) - ள :—கொடிப்பது அழுக்கு அறப்பான் சுற்றம் - (பிறவெருவன் மற்றொருவனுக்குக்) கொடிப்பதனை அழுக்காற்றினாலே விலக்குவானது சுற்றம், உடிப்பதும் உண்பதும் இன்றி கெடும் - உடிப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.

[அழுக்கறப்பான் என்பதனை அழுக்கு எனவும் அறப்பான் எனவும் பிரித்து, அழுக்கு என்பதற்கு அழுக்காற்றினால் எனவும், அறப்பான் என்பதற்கு விலக்குவான் எனவும் இவ்வரையாசிரியர் உரைத்திருப்பது கவனித்தற் பாலது. அழுக்கறத்தல் என்பதனை ஒருசொல் நிர்மைத்தாகக் கொண்டு உரைத்துள்ளார் பரிமேலழகர். உடிப்பது - உடை. உண்பது - உணவு.]

அழுக்காறு நல்குரவு தருமென்று இது கூறிற்று. உகள்

அவ்வித் தழுக்காறடையானைச் சொல்யவள் தவ்வையைக் காட்டி விடும்.

இ - ள் .—அழுக்காறு உடையானே செய்யவள் அவ்விதது - அழுக்காற்றின் யுடையானைத் திருமகன் அழுக்காறு செய்து, தன் தவ்வையை காட்டி விடும் - தன் தமக்கையாகிய மூடேவிக்குக் காட்டி (இவன்பால் செல்லவிற்கு கூறி அவனினின்று) போம்.

[தவ்வையை என்பது வேற்றுமை மயக்கம்.]

இது, நல்குரவித்துக் காரணம் கூறிற்று.

உக்கு.

அழுக்கா நென்றாறு பாவி திருச்செற்றுத்
தீயுளி உய்த்து விடும்.

இ - ள் :—அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி, திரு செற்று தீயுளி உய்த்து விடும் - செல்வத்தையும் கெடுத்துத் தீக்கதியுள்ளும் கொண்டு விடும்.

க.ஏ.

வெஃகாமை

ஒரு பாவி - நிகரில்லாத பாவி.

அழுக்காறு செல்வம் கெடுத்தலே யன்றி நரகம் புகுவிக்கு மென்று இது கூறிற்று.

உக்கு.

அழுக்கா நுடையாற் கதுசாலும், ஒன்று
வழுக்கியும் கேடன் பது.

இ - ள் :—அழுக்காறு உடையாற்று - அழுக்காற்றை யுடையா ருக்கு, ஒன்றார் கேடு ஈன்பசு வழுக்கியும் - பகைவர் கேடு பயத்தல் தப்பியும், அது சாலும் - அவ்வழுக்காறுநானே அமையும்.

இஃது, அழுக்காற்றால் உயிர்க்கேடு வரு மென்றது. ந.ா.

நக-வது.—வெஃகாமை.

வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை. [தங்னயுப் பதைக் காரணமாகத் தொட்ட கூடாளைரமுக்கங்களுக் கொல்லாம் வெஃகுதல் காரணமாதலால், இவ்வகுகாரம் அழுக்காறுமையின்பின் கூறப்பட்டது.]

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம், யினைவயிங்
மாண்டற் கரிதாம் பயன்.

இ - ள :—வெங்க ஆம் ஆக்கம் வேண்டற்க - பிரர்பொருளை விரும்பி ஆகும் ஆக்கத்தை வேண்டாதோழிக ; விளையின் ஆம் பயன் மாண்டற்கு அரிது - (அது) பயப்படுக்காலத்தில் ஆகும் பயன் நன்றாதல் இல்லையாதலான்.

[மாண்டற்கு அரிது - மாட்சிமைப்படுதற்கு அரிது - மாட்சி மைப்படுதல் இல்லை - நன்றாதல் இல்லை.]

இது, வெங்கலால் ஆகும் ஆக்கம் கல்ல பயனை எல்காதென்று கூறிற்று.

காகை

து ந வ ற ஷ ய ல

அஃகி அகன்ம அறிவென்னும், யார்மாட்டும்
வெங்கி வெறிய செயின் ?

இ - ள — அஃகி அகன்ம அறிவு என் ஆம் - துண்ணிதாகப் பராத் அறிவுடையனு யிருத்தலால் யாதுபயன் ஆகும், வெங்கி யா மாட்டும் வெறிய செயின் - பிராபொருளைவிரும்பி எல்லாரிடத்தும் ஸரமில்லாதன செய்வானுயின் ?

[அறிவு என்பது அறிவுடையனுயிருக்கு - உண்மையைக் குறி த்து நின்றது. : ரமில்லாதா - அன்பில்லாத பெயல்கள்.]

இஃது, அறிவுடையார வெங்குதல் செய்யா பெருந்து. கூடா.

இலமென்று வெங்குதல் செய்யார், புலம்வென்று
புன்மையில் காட்சி யவர்.

இ - ள :—இலம் என்று வெங்குதல் செய்யா - (யாம்) வறி யம் என்று பிராபொருளைவிரும்புதல் செய்யா, புலம் வென்று புன்மை இல்காட்சியா - ஓம்புலன்னயும் வென்று புன்மை இல்லாத தெளிவை யுவ - யாட.

[ஓம்புலன் - சுலை, ஒளி, ஊறு, ஜுகை, காற்றம். அவற்றை வெல்லாயது, அவற்றைப்பற்றி எழும் அலாவினை ஒழித்தல்.]

இது, துற்றார வெங்குதல் செய்யா பெருந்து.

கூடா.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

இ - ள் .—சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - சிற்
னின்பத்தை நல்கும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்
யார், மற்று இன்பம் வேண்டுபவா - பேரின்பமானிய வீடுபேற்
றைக் காமிப்பவர்.

கக0

வெஃகாமை

[மற்று இன்பம் - சிற்றின்பமங்லாத இன்பம் - பேரின்பம்,
ஏகாரம் அங்கு, அறனல்லாத - மறங்கெய்யங்கள்.]

இது, வீடுபெற விரும்புவோர் வெஃகுதல் செய்யா ரென்றது.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாலுறு பவர்.

இ - ள் :—படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார் - (தமக்கு)
உண்டாகும் பயனை விரும்பிப் பழியொடுபடுவை செய்யார், நடு
வன்மை நாலுறுபவா - நடுவன்மைக்கு நாலுறுபவர்.

[நாலுறுபவர் - அஞ்சுபவா. பழிபொடுபடுவை - பழியைஉண்டு
பண்ணும் பாவச் செய்யங்கள்.]

இது, நடுவுகிலைமை நேண்டுபவர் வெஃகுதல் செய்யா ரென்றது.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றூன், பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

இ - ள் :—அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றூன் - அருளை
விரும்பி ஆறநெறியிலே நின்றவனும், பொருள் வெஃகி பொல்லாத
சூழக் கெடும் - பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக்
கெடுவார்.

[சின்றுனும் என்பது உம்மைதொக்கு ரின்றது. உம்மை உயர்வு சிறப்பும்ணம். அஃது, அருளைவிரும்பி அறநெறியில் நின்றவன் வேறொன்றுலும் கெட்டார் என்பத்தினால் சுட்டிலின்றது. குழ்தல் - நினைத்தல்.]

இஃது, அருளுடையானும் வெஃகுதல் செய்யக் கூடுவ மௌன்றது.

நடுவின்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக் குற்றமும் ஆக்கே தரும்.

து ந வ ந வியல்

இ - ள :—நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் - நடுவுகிலையின்றி மிக்க பொருளை விரும்புவானுயின், குடி பொன்றி குற்றமும் ஆக்கே தரும் - (அதனுலே அவன்) குலமும் கெட்டு அவ்விடத்தே குற்றமும் உண்டாம்.

இது, வெஃகுதல் செய்வார்க்குச் சந்தான நாசம் உண்டா மென்றது.

இறலீனும் என்னுது வெஃகின்; விறலீனும் வேண்டாமை என்னும் செருக்கு.

இ - ள :—என்னுது வெஃகின் இறல் ஈனும் - விசாரியாதே பிறர்பொருளைவிரும்புவானுயின் (அது அவனுக்குக்) கேட்டைத் தரும் ; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - (பிறன்பொருளை) வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத் தரும்.

இது, வெஃகுதல் செய்வார்க்கு உயிர்க்கேடு வரு மென்றது.

அஃகாமை செல்வத்திற் கியாதெனின், வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

இ - ள :— செல்வம் அஃகாமைக்கு யாது எனின் ~ செல்வம் சுருங்காமைக்குக் காரணம் யாடிதாவெனின், பிறன் வேண்டும் கைப் பொருள் வெஃகாமை - பிறன் விரும்பும் கைப்பொருளை (த்தான்) வேண்டாமை (என்க).

இது, வெஃகுதல் செய்யாதார்க்குச் செல்வம் அழியாதென் நடத்து.

அறணறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு.

ககடு
புறங்கூறு மை

இ - ள :— அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - அறத்தை அறிந்து பிறாபொருளை விரும்பாத அறிவுடையாரை, திரு திறன் அறிந்து சேரும் - திருமகள் (தானே) தகுதியறிந்து சோவன்.

அறன் அறிதல் - பிறர்பொருளை விரும்பாமை அறனென்று அறிதல்.

இது, வெஃகுதல் செய்யாதார்க்குச் செல்லும் உண்டா மென்று நடத்து.

நட-வது.—புறங்கூறுமை.

புறங்கூறுமையாவது, யாவரையும் இகழ்ச்சியாக அவா புறத் தே உரையாமை. [புறங்கூறுதல் வாக்கால் நிகழும் குற்றங்களுள் மிகக்கொடியதாதலால், இவ்வதிகாரத்தை மனத்தால் நிகழும் அருக்காற்றையும் வெஃகுதலையும் நீக்கவேண்டு மென்ற பின்னாக் கூறி அரு.]

கண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லறக முன்னின்று பின்னேக்காச் சொல்.

இ - ள :— கண் நின்று ஏன் அற சொல்லினும்- (ஒருவன்) கண் எனதிரே நின்று கண்போத்துச் சொல்லினும் (அமையும் ;), பின் முன் நின்று ஓாக்காச் சொல் சொல்லறக - பிற்காலத்து அவன்

முன்னே கிள்று (எதிர் முகம்) போக்கவொண்ணுத சொல்லீச் சொல்லாதோழிக.

இது, புறங்கறுதலைத் தவிர்க என்றது. அன்றியும், கடியசொல் கூறும் ஆகா தென்றது. நகக.

புறங்கறிப் பொய்த்துயிர் வாழ்தலின், சாதல்
அறங்கறும் ஆக்கம் தரும்

இ - ள்:—புறங்கறி பொய்த்து உயிர் வாழ்தலின்—(ஊனு இடத்துப்) புறஞ்சொல்லி (க்கண்ட இடத்து)ப் பொய் சொல்லி உயி

ககங்

15

து ற வ ற வியல்

ரோடு வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்—(புறஞ்சொல்லாதிருக்கு ஒல்குரவினால்) சாதல் அறதூஸ் சொல்லுகின்ற ஆக்கமெல்லாம் நரும்.

இது, புறங்கறுமை ஆக்கமெல்லாம் தரு மென்றது. நகக.

அறங்கறுன் அல்ல செயினும், ஒருவன்
புறங்கறுன் என்றல் இனிது.

இ - ள்:—ஒருவன் அறம் கூறுன் அல்ல செயினும்—ஒருவர் அறத்தை வாயால் சொல்லுதலும் செய்யானுயிப் பாவங்களைச் செய்யினும், புறங்கறுன் என்றல் இனிது—பிறரைப் புறஞ்சொல்லான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்றாம்.

இது, பாவம் செய்யினும் புறங்கறுமை நன்மை பயக்கு மொன்றது. நகங்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறஞ்சொல் புன்மையால் காணப் படும். [ஹும்]

இ - ள்:—அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை—அறத்தை

வினைக்கின்ற மனமுடையங் அல்லாமை, புறஞ்சொல்லும் புன்னை யால் காணப்படும் - (பிறகாப்) புறஞ்சொல்லும் புல்லியகுணம் ஏதுவாக அறியப்படும்.

[நெஞ்சால் சொல்லலாவது, வினைத்தல்.]

இது, புறஞ்சொல்லுவாரா மனம் அறத்தை அறியா தென்றது.

அறனழீஇ அல்லவை செய்தவின் தீதே,
புறனழீஇப். பொய்த்து நகை.

இ - ள :—அறன் அழீஇ அல்லவை செய்தவின் தீது - அறத் தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்தவினும் தீது, புறன் அழீஇ

ககச்
புறஞ்சூரைய

பொய்த்து நகை - (ஒருவனைக்) கானத இடத்து இழித்துரைத்து (க்கண்ட இடத்து)ப் பொய்செய்து நகுதல்.

இது, புறங்களுறுதல் பாவத்தினும் மிக்கபால மேற்றது. ஈக்கு

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி
நட்பாடல் தேற்று தவர்.

இ - ள :—பக சொல்லி கேளிர பிரிப்பர் - நீங்கும்படி சொல்லித் தம் கேளிரானுரைப் பிரிப்பா, கக சொல்லி நட்பு ஆடல் தேற்று தவா - மகிழுச் சொல்லி நட்பினை உயாவுபண்ண மாட்டாதாரா.

இது, புறங்களுறுபாரா நடவரை இழப்ப பரங்றது. ஈக்கு.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினு;
என்னர்கெரல் எதிலர் மா' டு.

இ - ள .—துன்னியார் குற்றமும் குற்றமும் மரபினா - (தம் மோடு) செறிந்தா குற்றப்பதையும் விரக்கு உரைக்கின்ற சேதியை யுடையார், ஏதிலார் மாட்டு என்னா பகால் - (தம் மோடு) செறிவில்

ஸாதார மாட்டு யாங்களைம் செய்வரோ ?

இது, புறங்குறவார யாவுட்ரூம் பற்றில் ரென்றது. ஈகள.

அறம்நோக்கி ஆற்றும்கொல வையம், புறம்நோக்கிப் புஞ்சொல் உரைப்பான் பொறை.

இ - ள :—புறம் தோக்கி புஞ்சொல் உரைப்பான் பொறை - பிறன் இல்லாத இடம் பாத்துப் புறஞ்செலால் கூறுவான் உடலீங், வையம் அறம் நோக்கி ஆற்றும் - நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம் (அல்லது போக்கும்). [கொல் என்பது அசை.]

இது, புறங்குறவாக்குத் துணையாவா இல்லை யென்றது.

கக்கு து ற வ ற வி ய ஸ

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

இ - ள :—பிறன் பழி கூறுவான் - பிறனுடைய பழியைச் சொல்லுமான், தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தனக் குண்டான பழிகளிலும் சிலவற்றை வெறுபடத் தெரிந்து (பிறரால்) சொல்லப்படுவான்.

இது, புறங்குறவாலைப் பிறரும் புறங்குறவென்றது. ஈகள.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின், பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

இ - ள :—ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின் - பிறரா குற்றம்போலத் தமது குற்றத்தையும் காணவால்லராயின், மன்னும் உயிர்க்கு பின் தீது உண்டோ - (தமது) நிலைபெற்ற உயிர்க்குப் பின்வரும் தீமை உண்டோ ? (இல்லை.)

நூட்வது.—பயனில் சொல்லாமை.

பயனில் சொல்லாமையாவது, கேட்டாக்கும் நனக்கும் நற் பயன்படாத சொற்களைக் கூறுமை. [யாக்கினால் நிகழும் பாவம் நான்கினுள் பொய்யை “வாய்மை” யாலும், கடின்செங்கிலை “இனி யவை கூறு” லாலும், குற்னாயைப் “புறங்கூறுமை” யாலும் விலக்கிப் பயனில் சொல்லை இவ்வதிகாரத்தால் விலக்குகின்றார்.]

**சொல்லுக சொல்லின் பயனுடைய; சொல்லற்க
சொல்லில் பயனிலாக் சொல்.**

இ - ள் :—சொல்லின் பயனுடைய சொல்லுக - (ஒருவள்) சொல்லுவனுயின் பயன் உடைய சொற்களைச் சொல்லுக; சொல்

கக்க

பயனில் சொல்லல் // கை ம

வில் பயன் இலா சொல் சொல்லற்க - சோற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாதோழிக.

இது, பயனில் சொல்லாமை டெடாடு விமஸ்ரது. நூக்.

பயனில் பல்லார்முன் சொல்லல், யயனில் நட்டார்கண் செய்தலின் நிது.

இ - ள் —பயன் இல் பா் ராமுங் பொல்லல் - பயன் இல்லாத சொற்களைப் பலாமுன்பு டா், யன் இல் நட்டாகண் செய்தலின் நிதே - நன்மையில்லாடுந்தே - நட்டாமாட்டுச் செய்தலிலும் நிதே.

[நன்மை இல்லாத - நய செய்கள். நடத எஃபு தேற்றே காரம் கெட்டு நின்றது.]

இப், பயனில் கூறுக் கூம்மை மறுமை இரண்டின்கண்ணும்

நயனில் என்பது சொல்லும், பயனில்
பாரித் துரைக்கும் உரை.

இ - ள .—நயன் இல்லை எப்படி பார்த்தும் - யதுடையவை
அல்லன் என்பதை அறிவிக்கும், பயன் இல்லை பாரித்து உரைக்கும்
உரை - பயனில்லாத வற்றைப் பரக்கவிட்டுக் கொல்லும் சொற்கள்.

இது, பயனில் சொல்லுவாரா டூம்மையின்கண் பற்றால் இயம்
பப்படா வென்றது.

நயன்சாரா நன்மையின் நீங்கும், பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அத்து.

இ - ள .—பயன் சாரா பண்பில் சொல் பல்லா அகத்து - ஒரு
பயனினச் சாராத் பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்து (க்குறவுலு
மின்), நயன் சாரா நன்மையின் நீங்கும் - அவன் நடு சாராது நன்
மையின் நீங்குவான்.

ககள து ரவ ர வியல்

[க்குறவுலுமின் என்பது எச்சமாக வருவிக்கப்பட்டது.]

இது, பயனில் கூறல் பிறரால் விரும்பப்படாமையுமன்றி நன்
மையும் பயவா டென்றது.

நூ. 3.

நீர்மை சிறப்பொடு நீங்கும், பபனில்
நீர்மை யுடையார் சொலின்.

இ - ள :—பயன் இல் நீர்மை உடையார் சொலின் - பயன்
இல்லாத வற்றை ரீமையுடையார் கூறுவாராயின், சீர்மை சிறப்
பொடு நீங்கும் - (அவர்க் குண்டான) கோமையும் சிறப்பும் போம்.

[நீர்மை - நீரின்தன்மை - அருள். சாமை - நன்மை. சிறப்பு -

மேன்மை. ஒடு என்பது இங்கு என்னுப்பொருளில் வந்தது.]

இது, சீர்மையுடையார் பயனில் கூறுவராயின், அவருடைய எல்லா நன்மையும் போ மென்றது. நாடு.

பல்லார் முனியப் பயனில் சொல்லுவான்
எல்லாரும் என்னப் படும்.

இ - ள் . - ப : ர டு)ல் பல்லார் முனிய சொல்லுவான் - பயன் இல்லாதவற்றைப் பலா வெறுக்கச் சொல்லுமவன், எல்லாரும் என் எப்படும் - எல்லாரானும் இகழுப்படுவன்.

இது, பயனில் கூறுவான் பிறரால் இகழுப்படுவ என்றது.

பயனில்செல்பாட்டு வாணை மகனெனல் ;
மக்கட் பதடி எனல்.

இ - ள் ; - பயன் இல் சொல் பாராட்டுவாகீன் - பயன் இல்லாத சொல்லிக் கொங்டாடுவாணை, மகன் எனல் - மகன் என்னுதொழிக ; மக்கள் பதடி எனல் - மக்களில் பதர் என்று சொல்லுக.

[முதல் ‘எனல்’ அல்லீற்று எதிரமறை வியங்கோள். இரண்டாம் ‘எனல்’ அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள்.]

கக்டி பயனில் சொல்லாமை

இது, பயனில்சொல் பாராட்டுதல் மக்கட் பண்பில்லை யென் றது. நடை.

அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

இ - ள் : - அரும்பயன் ஆயும் அறிவினர் - அரிய பொருளை ஆராயும் அறிவிலொயுடையார், பெரும் பயன் இல்லாத சொல் சொல்லார்' - பெரிய பயன் இல்லாத சொற்களைச் சொல்லார்.

[அரிய பொருள் - உணர்தற்கு அரிய பொருள் ; அதாவது மெய்ப்பொருள்.]

இது, பயனில்சொல் மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தளின் அதனை அறிவுடையார் சொல்லா ரென்றது. நூறு.

பொருமர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருமர்ந்த மாசறு காட்சி யவர்.

இ - ள் :—பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பொருள் இல்லாத சொல்லீல் மறந்தும் சொல்லார், மருள் தீர்ந்த மாசு அறு காட்சியவர் - மாசுக்காம் நிர்ந்த குற்றம் அற்ற தெளிவினையுடையார்.

[பொருள் - பய.ங். தீர்தல் - நீங்குதல்.]

இது, தெளிவுடையார் பயனில் கூறு ரென்றது. நூகு.

நயனில் சொல்லினும் சொல்லுக சான்டேர் :
பயனில் சொல்லாமை நன்று.

இ - ள் :—சான்டேர் நயன் இல் சொல்லினும் சொல்லுக-சான் டேர் நயன் இல்லாதவற்றைச் சொல்லினும் சொல்லுக ; பயன் இல் சொல்லாமை நன்று-பயன் இல்லாதவற்றைச் சொல்லாமை நன்று.

தக்க
து ற வ ற வி ய ஸ்

[சான்டேர் - கள்வி யறி வொழுக்கங்களால் நிறைந்தோர்.]

இது, பயனில் கூறுதல் சான்டேர் க்கு ஆகா தென்றது. நூல்.

நூல்-வது.—நிலையாமை.

அஃதாவது, மயக்கத்திலும் நானென்று நினைத்திருக்கின்ற யாக்கையும், தனதென்று நினைத்திருக்கின்ற பொருளும் நிலை லாமையைக் கூறுதல். குவத்தினையுடையார் கூடாவொழுக்கத்தை

நீத்தபின்னர் ‘யான்’ ‘எனது’ என்னும் பற்றுக்களைத் துறக்க வேண்டுதலின், அவற்றின் நிலையாமை முதற்கள் கூறப்பட்டது.]

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கண।

இ - ள் :—நில்லாதவற்றை நிலையின என்று உணரும்-நில்லாத பொருள்களை நிலைநிற்பன என்று நினைக்கின்ற, புல் அறிவாண்மை கடை - புல்லிய அறிவுடைமை இழித்தது.

இது, பொருள்களை உள்ளாறு காணவொட்டாத மயக்கத் தைக் கடியவேண்டு மென்றது. நூக்.

அற்கா இபஸ்ரிழ்றுச் செல்வம்; அதுபெற்றுள்
அற்குப் ஆங்கே செயல்.

இ - ள் :—செல்வம் அற்கா இயல்பிற்று - செல்வம் நில்லாத இயல்லையுடைத்து; அது பெற்றுல் ஆங்கே அற்குப் செயல் - அத கொப் பெற்றுள் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க.

நிலையாமை மூன்று வகைப்படும். அவை செவ்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பன.

செல்வம் நிலையில்லாத தென்றும், செல்வத்தைப் பெற்றவேபோழுதே அறம் செய்யவேண்டு மென்றும் இது கூறிற்று. நூக்.

கடா

நிலையாமை

கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிஸ் தற்று.

இ - ள் :—கூத்தாட்டு அவைக்குழாம் அற்று பெருஞ்செல்வம்-
கூத்தாட்டு (க்காண்டற்கு) அவைக்கூட்டம் (திரண்டாஸ்) போலும்
பெருஞ்செல்வம் (திரனுமாறு); அது விளிஸ்தாஸ் அற்று போக்கும்
- அந்த அவை எழுந்துபோனால் போலும் அது போமாறும்.

[அவை - சபை. அந்து சாரியை, திரண்டால் என்பதும் திருஞமாறு என்பதும் எச்சமாக வருவிக்கப்பட்டன. விளிந்தால் என்பது ஆல் கெட்டு நின்றது. ஏகாரம் அசை.]

இது, செல்வத்தின் வரத்தும் போக்கும் ஒரு பொழுதிலே நிகழு மென்றது.

நாளென்ப தொன்றுபோல் காட்டி உயிரிரும்
வாள துணர்வார்ப் பெறின்.

இ - ள :—நாள் என்பது ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள் - நாள் என்பது (இன்பம் தருவதாகிய) ஒன்றுபோலக் காட்டி உயிரை ஈருகின்ற ஒருவாளாம், அஃது உணர்வார் பெறின் - அதனை அறிவாரைப் பெறின்.

[அஃது என்பது ஆய்தம் கெட்டுநின்றது. அதனை அறிவாரைப் பெறின் - அதன் உண்மைத்தன்மையை அறிவார் உண்டாயின்.]

இஃது, “உயிரிரும்” என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்விளை
மேற்சென்று செய்யப் படும்.

இ - ள :—நா செற்று விக்குள் மேல் வாராமுன் - நா (வழங்கா மல்) செறுத்து விக்குளானது மீதார்க்கு வருவதன்முன்னே, நல்

கஷ்க

16

து ற வ ற வியல்

விளை மேல்சென்று செய்யப்படும் - நல்விளையை மேல்விழுங்கு செய்யவேண்டும்.

[செறுத்தல் - ஓட்டிப்போதல். மீதாங்கு வருதல் - மேல் வருதல். மேல்விழுங்கு-முன்சென்று-விரைங்கு. படும் என்பது வேண்டும் என்னும் பொருள் தந்து நின்றது.]

இஃகு, உயிரானது கழிவதன்முன்னே நல்விளையைச் செய்ய வேண்டுமென்றது என்று.

நெருங்கல் உள்ளென்றுவன் இன்றில்லை என்னும் பெருமை படிதை த்தில் விடுவது.

இ - ஸ் .—ஒருவன் நெருங்கல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை — “ஒருவன் நேற்று உள்ளென்றான் இன்று இல்லையாய் அன்ன்” என்று சொல்லும் பெருமையை, இல்லைகு உடைத்து — இவ்வுலகம் உடைத்து.

[“நெருங்கல் உள்ளென்றுவன் இன்று இல்லை” என்பது உலகத் தாரா கூற்றாகக் கூறப்பட்டுள்ளது.]

இது, யாக்கை நிலையாமை கூறிற்று.

ஏனால்.

ஒருபொழுதும் வாழ்வ தறியார், கருதுப
கோடியும் அல்ல பல.

இ - ஸ் :—ஒரு பொழுதும் வாழ்வது அறியா—ஒருபொழுதள வும் (தம் உயிர்) நிலைநிற்குமென்பதனை அறியாராயிருந்தும், கோடி யும் அல்ல பல கருதுப - (தமது வாழ்நாள்கள்) கோடியும் அல்ல பலவாகக் கருதுவா (உலகத்தார்).

மேல், ஒருங்கள் உள்ளெனவன் பிற்றை ஞான்று சொல்தானென்றா; மாண்டு, ஒருபொழுதளவும் உயிர் நிலையாகா தென்றா.

ஏனால்.

கலை

நிலையாமை

குடம்பை தனித்தொழியப் புள்பறங் தற்றே,
உடம்போ யெரிருடை நட்டு.

இ - ஸ் .—குடம்பை தனித்து ஒழிய புள்பறங்தால் அற்று - கூடி தனியே கிடக்கப் புள்ளுப் பறங்குபோன்ற போலும், உடம்

போடு உயிர் உடை நட்பு - உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு.
[ஏகாரம் அகச் நட்பு என்பது கட்பின் விடுகையை உணர்த்தி நின்றது. உடைய என்பது ஈறு கெட்டுகின்றது.]

மேல், உயிர் நிலையிற்றற்கு ஒருபொழுதென்று காலம் கூறினார். இஃங்டு, உயிர் நினைத்தபொழுது போ மென்றது. நடவடிக்கை.

உறங்கு வதுபோலும் சாக்கா உறங்கு
விழிப்பது போலும் பிறப்பு.

இ - ள் - உறங்குவது போலும் சாக்காம் - உறங்குவத்டுண்டு ஒக்கும் சாக்காடு; உறங்கிவிழிப்பது பொலும் பிறப்பு-உறங்கிவிழிப்பதனாலும் ஒக்கும் பிறப்பு.

இது, போலோ உயிர் மண்டும் பிறக்கும்மன்பதாலும், ஜூறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும்போல மாறிவருமென்பதாலும் கூறிற்று. நடவடிக்கை.

புக்கில் அமைந்தின்று டகால்லே, உடம்பினுள்
துக்கில் இருந்த உயிர்க்கு.

இ - ள் : - உடம்பினுள் நுக்கில் இருந்த உயிர்க்கு - (தங்காலாத) உடம்பினுள்ளே ஒதுக்குக் குடியாக இருந்த உயிர்க்கு, புக்கில் அமைந்தது இன்றே-போயிருக்க இடம் அமைந்த தில்லையோ? (அமைந்த) தாயின் இதனுள் இராதென்றவாது. [கொல் என்பது

அகச்.]

இது, மேற்கூறியவாற்றுன் உயிர் மாறிப் பிறங்குவரினும் ஓர் இடத்தே தவறுமென்பது கூறிற்று. [தவறுதலாவது, பிறவி தவறுதல்; அஃதாவது, வீடு பெறுதல்.] நடவடிக்கை.

கடங்

து ற வ ற வி ய ஸ்

நட்டு-வது.—திறவுடைமை.

துறவன்பது, ஒருவன் தவம் பண்ணுகின்ற காலத்து யாதா யினும் ஒரு தொடாப்பாடு உள்தாமினும் அதனைப் பற்றறத் துறத்தல். இது மயக்கமற்றாக்கு வருவதோன்றுதலின், நிலையாமையின்பின் கூறப்பட்டது.

அடல்வேண்டும் ஜூங்கின் புலத்தை; விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

இ - ள்:—ஜூங்கின் புலத்தை அடல்வேண்டும் - (துறப்பாற்குப்) பொறிகளைந்தினுக்கும் நுகாச்சியான ஜூங்கினாயும் கொல்லுதல் வேண்டும் ; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் - (அதற்காகத் தான்) விரும்பின எல்லாவற்றையும் ஒரேகாலத்தில் விடுதல் வேண்டும்.

[பொறிகள் ஜூங்தாவன - மைய், வாய், கண், மூக்கு, செவி அவற்றிற்கு நுகாச்சியான (அஃதாவது அதுபவமான) ஜூங்தாவன. — ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓஞசை. அந்துகர்ச்சியான ஜூங்தையும் கொல்லுதலாவது, அவை தன்மனத்தைக் கவராதபடி அவற்றை அடக்கியானாலும்.]

இஃது, ஜூம்புலக்களையும் வெல்லவேண்டுமென்பதாலும், அதற்குத் தான் விரும்பிய பொருள்களையெல்லாம் ஒருங்கு விடவேண்டுமென்பதாலும் கூறிற்று.

நசக.

இயல்பாகும் ஹோன்பிற்கொன் றின்னை; உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.

இ - ள் .—ஒன்று ஜூன்மை ஹோன்பிற்கு இயல்பாகும்-யாதொரு பொருளையும் இலதாதல் தவத்திற்கு இயல்பாகும் ; உடைமை பெயர்த்தும் மயல் ஆகும் - பொருஞ்சுடைமை மீண்டும் (பிறத்தற்குக் காரணமான) மயக்கத்தைத் தரும்.

கூசு

து ற வு ஸ்ட - மை

[உம்மை “பெயாத்து” என்பது கூட் டியுரைக்கப்பட்டது. மற்று என்பது அசை. ஆகும் என்பது, சும் என்ஜும் பொருளில் வந்தது.]

இது, பொருளுடைமை பிறப்பிற்கு ஏல்வாய மயக்கத்தை உண்டிப்பன்று மொன்றது.

மற்றும் தொடர்ப்பா டெவன்கோல், பிறப்பறுக்கல் உற்றுக்கு குடம்பு மிகை.

இ - ள் :—பிறப்பு அதுக்கல் உற்றுக்கு உடம்பு மிகை - கிரப் பறுக்கல் உற்றுக்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றும் தொடராப பாடு எவ்வு - மற்றும் சில தொடராப்பாடுகளை உண்டாக்குவது யாத்தினைக் கருதியோ?

[கோல் என்பது அசை. பிறப்பு அதுக்கல் உற்றுக்கு - பிறப் பினே ஒழித்தற்குரிய தவத்தினைச் செய்வாரா. மிகை - மிகுநி. ஷா டாப்பாடு - பற்று.]

இது, தவம் செய்வாக்குப் சீரப்பற்றும் ஆகா பெதன்றது.

பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

இ - ள் —பற்றினா பற்றி விடாதவாக்குப்பொருள்களைப் பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடா-ஞபங்கள் பற்றி விடாதே நிற்கும்.

இது, பொருள்களைத் துறவாக்கால் விளை கெடா பெதன்றது.

யாதனின் யாதனின் நீங்கியான் கோதல்
அதனின் அதனின் இலன்.

இ - ள் :—யாதனின் யாதனின் நீங்கியான் - யாதொன்றினின் ரும் யாதொன்றினின்றும் நீங்கினான், அதனின் அதனின் கோதல் இலன் - அதனளவு அதனளவு தன்பழுதல் இலன்.

இது, பற்றினே விடவிடத் துண்பம் குறையுமென்றது. கூடுது.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப்படும்.

இ - ள் :—பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - (ஒருவன் எல்லாப் பொருள்களோடும் பற்று அற்றபொழுதே (அது) பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அதனை விடாத பொழுது நிலையாமை காணப்படும்.

[நிலைபாமை - நிலையாமையையுடைய யாக்கை. காணப்படும் உண்டாகும்.]

இஃது, எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

வேண்டின் உண்டாகத் துறக்க; துறங்கப்பன்
கண்டியற் பால பல.

(இ) - ள் —உண்டாக வேண்டின் துறக்க - (தன் உயிரைக்கு ஆக்கம்) உண்டாகவேண்டி ள் (ள் உடைமை செய்வாலுற்றதும்) அறக்க; துறங்கபின் ராண்டு இயல் பல பால்-துறங்கபின் இவ்விடத்தே இயலும் பகுதிகள் பல.

இது, துறவினது இம்மைப்பய ள் கூறிற்று.

நூலா.

தலைப்பட்டார் தீரத் துறங்கார்; மயக்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

இ - ள் .—தீர துறங்கா தலைப்பட்டார் - பற்றற்றத் துறங்கவா முத்தியைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயக்கி வலைப்பட்டார் - அல்லாதார மயக்கிப் பிறப்பாகிய வலையிலே அகப்பட்டார்.

[தலைப்படுதல் - பொருந்துதல் - அடைதல். வலைபோலத் துண் பத்தைத் தநுதலின், பிறப்பினை வலையென்று கூறினா.]

கூரை

மெய்யுணர்தல்

இது, துறவினது மறுமைப்பயன் கூறிற்று.

நசுஅ.

யானென தென்னும் செருக்கறுப்பான், வானேர்க் குயர்ந்த உலகம் புகும்.

இ - ள :—யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - யா வென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், வானேர்க்கு உயர்ந்த உலகம் புகும் - தேவர்க்கு மேலாகிய உலகத் தின்கண்ணே செல்லுவன்.

இது, துறவினால் வீடு எப்து மென்ற கு.

நசுக.

பற்றுக பற்றற்றுன் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இ - ள —பற்று அற்றுன் பற்றினை பற்றுக - பற்றினை அறுத் தானது பற்றினைப் பற்றும்; அப்பற்றை பற்று விடற்கு பற்றுக - அதனை(ப்பற்றுவங்கான் டாபன்கருதிப் பற்றுது) பற்று விடுதற்காகப் பற்றுக.

பற்றற்றுன் பற்றுவது, தியான சமாதி.

இது, பொருள்களின் பற்றிரை விடுதற்கு மெய்ப்பொருளைப் பற்றுக என்று. பின் மெய்வொத்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

நடு0.

நகு-வது.—மெய்யுணர்தல்.

மெய்யுணாத லென்பது, ஏக்காலத்தினும் அழியாது எவ்விடத்தினும் நிற்கும் பொருள் இதுவென உணாதல். இது பற்றறத் துறந்தாரது உள்ளங்கழுச்சியாற்றலான், துறவுடைமையின்பின் கூறப்பட்டது.

ஐயுணர் வெப்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவற்கு.

கூட.

து ந வ ற வி ய ல்

இ - ள் :—ஐ உணர்வு எய்தியக்கண்ணும் - மெய் முதலாகிய
பொறிகள் ஓந்தினுலும் அறியப்படுவனவெல்லாம் அறிந்த இடத்
கும், மெய்யுணர்வு இல்லாதவற்கு - உண்மையை அறியும் அறிவு
இல்லாதாற்கு, பயம் இன்று - (அதனுண்) ஒரு பயன் உண்டா
காது. [ஏகாரம் அசை.]

இஃது, எல்லா ஞானங்களையும் அடைந்திருப்பினும் மெய்ஞ்சுரா
னம் இல்லையேல் பயன் இல்லை பென்றது. கூடுக.

பொருளால்ல வற்றைப் (பொருளென் றணரும்
மருளானும் மானுப் பிறப்பு.

இ - ள் :—பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான்-பொருள்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்
கத்தினுலே, மானுபிறப்பு ஆம் - மாட்சிமையில்லாத பிறப்பு உண்
டாகும்.

[அகத்துள் கொள்ளுதலே உணர்தலாகுள், “பொருளென்று
உணரும்” என்பதற்குப் “பொருளாகக் கொள்கின்ற” என்று
உரைத்தனர்.]

இது, மெய்யுளருங்கால் மயக்கம் கான்பானுயின் பிறப்பு உண்
டா மென்றது. கூடும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்
மெய்ப்பொருள் கான்ப தறிவு.

இ - ள் :—எப்பொருள் எத்தன்மைத்தாயினும் - யாதொரு
பொருள் யாதொரு தன்மைத்தாயினும், அப்பொருள் மெய் பொ
ருள் கான்பது அறிவு - அப் பொருளினுடைய ‘உண்மையைத் தான்

உண்மையாகக் காண்பது (யாதொன்று அஃது) அறிவாம்.

மெய்யென்பதாலும் அறிவென்பதாலும் ஒன்று. என்னை? எக் காலத்தும் ஒரு தன்மையாகி அழியாது நிற்றவின் மெய்யாபிற்று; எல்லாப் பொருளையும் காண்டலால் அறிவாயிற்று.

கூடுதல்

மெய்யுணர்தல்

[அப்பொருளினுடைய உண்மையைத்தான் - அப்பொருளினுடைய (நாமருபங்களைவிட்டு) உண்மைத்தன்மையையே. உண்மையாக - மெய்ப்பொருளாக.]

இது, பொருள்களுடைய உண்மையைக் காண்பது அறிவாமென்றது. நடுஞ்.

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது தறிவு.

இ - ள் :—பிறப்பு என்னும் பேதமை நீங்க-பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு - பிறவாமையாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம் பிறவாமை சிறந்ததாதலின் சிறப்பு என்னப்பட்டது.

இது, தான் பிறந்தானுகவும் செத்தானுகவும் கருதுகின்ற அறியாமையைவிட்டுத் தான் சாவில்லாதவனுகவும் பிறப்பில்லாதவனுகவும் சிற்கிற நிலைமையைக் காணவேண்டுமென்றது. நடுஞ்.

ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

இ - ள் :—உள்ளம் உள்ளது ஓர்த்து ஒருதலையாக உணரின் - உள்ளமானது உள்ளபொருளை ஆராய்ந்து ஒருதலையாக உணருமாயின், பேர்த்து பிறப்பு உள்ளவேண்டா - பின்னைப் பிறப்புண் டென்று நினையாதொழிக்.

[ஒருதலையாக - உண்மையாக, ஒருதலையாக என்பது எழு
கெட்டு சின்றது.]

இது, மெய்யனார்த்தவர்கள் பிறப்பு உண்டென்று கிளையா

காட்சி

17

துறவுற வியல்

தொழிக என்றது.

நடுநி.

ஐயத்தின் நீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

இ - ள் - ஐயத்தின் நீங்கி துணிந்தார்க்கு - (மெய்ப்பொ
ருளை) ஐயப்படிதலிலின்று நீங்கித் துணிந்தார்க்கு, வையத
தின் வானம் நணியது உடைத்து - இவ்வுலகத்தைப் போல
மேலுலகம் அணித்தாம்தன்மை யுடைத்து.

துணிந்த அறிவின் கண்ண தெல்லா உலகு மாதலின், அவ்வறி
அடையாக்குள்ளல்லா உலகமும் ஒருங்குதோற்றும். ஆசலால், வை
யத்தின் வானம் அணித்தா மென்றா.

இது, மெய்ப்பொருளை யுணாந்தாரா எவ்விடமும் அறிவு ரென்
றது. நடுநி.

இருணீங்கி இன்பம் பயங்கும், மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

இ - ள் - மருள் நீங்கி மாசு அறு காட்சியவாக்கு - மயக்கத
தினினறு நீங்கிக் குற்றமற்ற அறிவை யுடையாக்கு, இருள் நீங்கி

இன்பம் பயக்கும் - அறியாமையாகிய இருள் சீங்கி முத்தியாகிய
இன்பம் உண்டாகும்.

இது, மெய்யுணாக்தாக்கு விளைவிட்டு முத்தியின்பம் உள்ள
டர்கு மென்றது. நடுள்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படிவர்
முற்றீண்டு வாரா நெறி.

குழு மெய்யுணர்தல்

இ - ள :— ஈண்டு மெய்ப்பொருள் கற்று கண்டார் - இவ்விடத்
தே மெய்ப்பொருளை அறிந்து தெளிந்தாரே, மற்று ஈண்டு வாரா
நெறி தலைப்படுவா - மீண்டு இவ்விடத்து வாராத வழியினை அடைவர்.

[கண்டாரே என்பது ஏகாரம் கெட்டு நின்றது.]

இது, கல்வியால் அறிவை அறியப் பிறப்பு அறு மென்றது.
[அறிவு - மெய்ப்பொருள்.] நடுஞ்

சார்புணர்ந்து சார்பு கெட்டாழுகின், மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

இ - ள :— சார்பு உணர்ந்து சாாடு கெட ஒழுகின் - (தன்னைச்)
சாாவனவற்றை அறிந்து அவற்றின் சார்வ கெட ஒழுகுவன
யின், மற்று அழித்து சாாதரா சார்தரும் நோய் - அவ்வொழுக்கத்
தினை அழித்துச் சாாதலைச் செய்யா சாரக்கடவு துன்பங்கள்.

சார்யு கெட ஒழுகல் - விளைச்சாவு கெட ஒழுகல். அஃதாவது,
காமம் வெகுளி மயக்கம் இன்றி மெய்யுளர்ச்சியான் ஒழுகுதல்.

இஃது, உண்மையைக் கண்ட அக்காட்சியைத் தப்பாமல் முடிய
ஙிற்பஞுயின், சாரக்கடவதாய் நிற்கின்ற யினை சாராதே விட்டுப்
போ மென்றது. நடுக்கு.

காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றின்
நாமம் கெடக்கெடும் நோய்.

காட்டு
துறவுகளியல்

நட-வது.—அவா வறுத்தல்.

அவாவறுத்தலாவது, பொய்ப்பொருள்கள் மேல் செல்லும் ஆசையைத் தவிர்த்தல். முத்திக்குக் காரணம் மெய்யனர்தலே அமையுமாயினும், பின்னும் உடம்போடு நிற்றலின் தான் விட்ட பொருள்கள் மாட்டு ஆசை செல்லின், மீண்டும் பிறப்பிற்குக் காரணமாம். ஆதலான், இதனைத் தவிரவேண்டுமென்று எல்லாவற்றினும் பின் கூறி அற்.

அஞ்சவ தோரும் அறனே ; ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா.

இ - ள் : -ஒருவண் வஞ்சிப்பது அவா - ஒருவண் வஞ்சி ரெய்வது ஆசை; (ஆதலான்), அஞ்சிவது அறண் - (அதனை) அஞ்சிவதே அறம்.

வஞ்சனே செய்தலாவது முன்னே நான்றி செய்வாரைப் போல நின்று பின்பு தீக்கதியுள் உய்த்தல். [ஒரும் என்பன இரண்டும் அசை.]

இல்::து, ஆசையின்மை வேண்டு மென்றது.

五、五

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் ; அஃதுண்டேல் தவாது மேன்மேல் வரும்.

இ - ள :—அவாஇல்லார்க்கு துன்பம் இல்லாகும் - ஆசையில் ஸார்க்குத் துன்பம் இல்லையாகும் ; அஃது உண்டேல் (துன்பம்) தவாது மேல் மேல் வரும் - அது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

இஃது, அவாவால் துன்பம் உண்டாகு மென்றது. நகூ.

கங்கூ **அவாவறுத்தல்**

அவாவென்ப எல்லா உயிர்க்கும் ஏஞ்சான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து.

இ - ள :—எல்லா உயிர்க்கும் எ ஞான்றும் - எல்லா உயிர் களுக்கும் எல்லா காளும், தவா பிறப்பு ஈதும் வித்து - கெடாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது, அவா என்ப - ஆசை யென்ற சொல்லுவர் (கல்லோர்).

இது, அவாவானது துன்பம் தருதலே யன்றிப் பிறப்பைத் தரு மென்றது. நகூ.

அற்றவர் என்பார் அவாஅற்றூர் ; மற்றையார் அற்றூக அற்ற திலர்.

இ - ள :—அற்றவா என்பார் அவா அற்றூர் - (பற்று) அற்றவர் என்பார் ஆசையற்றவரே , மற்றையார் அற்றூக அற்றது இலர் (ஆசையற்றுது) பற்றினே அஹத்தார ஆசையற்றூர் பற்றற்றது பேரைப் பற்றற்றது இலர்.

[அற்றுக - அத்தன்மைத்தாக - ஆசையற்றர் பற்றற்றது போல.]

இஃது, ஆசையுள்ள காளைல்லாம் பற்றற்றவு ராகா ரென்றது.

தூஉப்பை என்ப தவாவின்மை ; மற்றது வாதுப்பை வேண்ட வரும்.

(இ) - ள :—தூப்பை என்பது அவாவின்மை - (ஒருவர்க்கு) அழுக்கறுத்தலாவது ஆசையின்மை ; அது வாப்பை வேண்ட வரும் அவ்வாசையின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். [மற்ற ள் பது அசை.]

காடு.

து ற வ ற வியல்

இது, (பொருள்மேல் ஆசையில்லாதார் பொய்க்கறு ராதலின்,) மெய் சொல்ல அவாவின்மை வருமென்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. நக்கு.

அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை தான் வேண்டும் ஆற்றுன் வரும்.

இ - ள :—அவாவினை ஆற்ற அறுப்பின் - ஆசையை மிகவும் போக்குவானுயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றுன் வரும் - கெடாத. வினை தான் விரும்பும் நெறியாலே வரும்.

[ஆற்ற - மிகவும் - முற்றிலும். கெடாத வினையாவது அறம்.]

இஃது அவாவின்மையால் அறம் கைகூடு மென்றது. நக்கு.

வேண்டாமை அன்றை விழுச்செல்வம் ஈண்டில்லை ; யாண்டும் அதுவொப்ப தில்

இ - ள :—வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - அவாவின்மை போன்ற மிகக் கெல்வம் இவ்விடத்தில் இல்லை ; ஆன்றும் அது ஒப்பது இல் - அவ்விடத்திலும் அதனை ஒப்பது பிறிதில்லை.

[மிகக் கெல்வம் - உயர்ந்த கெல்வம். இவ்விடம் - இவ்விடம். அவ்விடம் - சுவர்க்க ணோகம்.]

இஃது, அவாவின்மையின் மிக்க தோர் பொருள் இல்லை யென் நசுள்.

இன்பம் இடையரு தீண்டும் ; அவாவிவன்றும் துன்பத்துள் துன்பம் கெழன்.

இ - ள :—அவா என்றும் துன்பத்துள் துன்பம் கெழன் - அவா கந்து.

அ வாவ ரு த் தல்

வாகிய துன்பக்களுள் மிக்க துன்பம் கெடுமாயின், இன்பம் இடைய ருது ஈன்டும் - இன்பமானது இடையருமல் (வந்து)மிகும்.

இஃது, அவாவின்மையால் இன்பமும் வரு மென்றது. நசுள்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

இ - ள —வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - (ஒருவன்) விரும்புங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும் ; அது வேண்டாமை வேண்ட வரும் - பிறவாமை (பொருளை) விரும்பாமையை விரும்பத் தானே வரும்.

இஃது, அவாவின்மையால் பிறவாமையும் வரு மென்றது. நசுக். ஆரா இயற்கை அவாநீப்பின் ; அங்கிலையே பேரா இயற்கை தரும்.

இ - ள :—ஆரா இயற்கை அவா நீப்பின் - நிறையா இயல்பினை யுடைய ஆசையை விசிவனுபிள், அங்கிலையே பேரா இயற்கை தரும் - (அது) விட்டபோழுதே அழியாத இயல்பினைத் தரும்.

இயல்பாவது, என்றும் ஒருபடிப்பட்டது.

இது, அவாவின்மையால் உயிர் தனது மெய்யுருவைப் பெறு மென்றது.

கந்தி

ஊழியர்.

ஊழியராவது, ஊழினது இயல்பு. ஊழாவது, முன்புசெய்த விளை பின்புவிளையும் முறை. மேல் கூறிய அறப்பகுதியும், இனிக் கூறுகின்ற பொருட்பகுதியும் இன்பப்பகுதியும் முன்செய்த நல்விளையால் வருதலையும், அவற்றிற்கு மாறுன பாவமும் வறமையும் துன் பழும் தீவிளையால் வருதலையும் அறியாதே பலமக்கள் தமது முயற் சியால் வந்ததென்ப. அஃது அன்ற என்பதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த விளை தனது பயணை வழுவின்றிப் பயத்தல் அறத்தின் ஆகுமாதலான், இஃது அறத்தின் இறதிக்கள் கூறப்பட்டது.

ந. ஏ.வது.—ஊழி.

அஃதாவது, ஊழிலுடைய தன்மையைக் கூறுதல். [ஊழி இன்ன தென்பது மேலே உரைக்கப்பட்டது.]

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் ;
போகூழால் தோன்றும் மாடு.

இ - ள :—கைப்பொருள் ஆகும் ஊழால் அசைவின்மை தோன்றும் - (ஒருவனுக்கு) ஆக்கத்தைக் கொடுக்கின்ற ஊழி தோற்றினால் முயற்சி தோன்றும் ; போகும் ஊழால் மாடு தோன்றும் - (ஆக்கத்தின்) அழிவைக் கெடுக்கின்ற ஊழி தோற்றினால் மாடு தோன்றும்.

இஃது, ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முய
லாமையும் ஊழால் வரு மென்றது. நஎக.

தங்கள்

ஊழி

பேதைப் படுக்கும் இழையும் ; அறிவகற்றும்
ஆகலூழு உற்றக் கடை.

இ - ள :—இழவு ஊழி பேதை படுக்கும் - கெடுக்கும் ஊழி
(தோன்றினால்) அறியாமையை உண்டாக்கும் ; ஆகல் ஊழி உற்றக்
கடை அறிவு அகற்றும் - ஆக்கும் ஊழி தோன்றினால் அறிவை
விரிக்கும்.

இஃது, அறிவும் அறியாமையும் ஊழால் வரு மென்றது. நஎக..

துண்ணிய நால்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்.

இ - ள :—துண்ணிய நால் பல கற்பினும் - (ஒருவன்) துண்ணி
தாக ஆராய்ந்த தால்கள் பலவற்றையும் கற்றினுயினும், மற்றும் தன்
உண்மை யறிவே மிகும் - பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே
மிகுத்துத் தோன்றும்.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழி என்றார். “அஃது எற்றுக்கு,
கல்வியால்றே காரணமாம்?” என்றார்க்குக் கல்வியுண்டாகிறும்
ஊழானுகிய அறிவு வலியுடைத்தென்று இது கூறிற்று. நஎந்.

ஊழிற் பெருவளி யாவுள்? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்.

இ - ள :—ஊழின் பெருவலி யா உள் - ஊழினும் மிக்க வலி முடையன யாவை உளி மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - பிறிது ஒன்றை ஆராயும் காலத்தும் தான் முற்பட (ஆராய்ச்சிக்கு உடன்பட்டு) சிற்கும்.

கஞ்ச
ஊழியல்

இஃது, ஊழே எல்லாவற்றினும் பெரிய வலியை உடைத் தென்றது.
நெச.

நல்லவை யெல்லாம் தீயவாம் ; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

இ - ள :—செல்வம் செயற்கு தீயவும் நல்லவாம்-செல்வத்தை உண்டாக்குதற்கு (முன்பு தனக்குத்) ததாயிருந்தனவும் நன்றாம் ; (செல்வம் அழித்தற்கு) நல்லவை யெல்லாம் தீயவாம் - செல்வத்தை இல்லையாக்குதற்கு (முன்பு தனக்கு) நன்றாயிருந்தன வெல்லாம் தீதாம்.

ஆகூழ் உற்ற காலையில் தீயகருவிகள் நல்லகருவிகளாய்ச் செல்வத்தை ஆக்குமென்றும், போகூழ் உற்றகாலையில் நல்லகருவிகள் தீயகருவிகளாய்ச் செல்வத்தை அழிக்குமென்றும் இது கூறிற்று.

பரியினும் ஆகாவாம் பாலல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தாம.

இ - ள :—பால் அல்ல பரியினும் ஆகாவாம் - (ஊழால்) தம் முடைய பகுதியல்லாதனவற்றை யருங்கிக்காப்பினும் (தமக்கு) ஆகா ; தம உய்த்து சொரியினும் போகா - (ஊழால்) தம்முடைய

பகுதியாயினவற்றைக் கொண்டுசென்று சொரிந்தவிடினும் போகா.

[ஆம் என்பது அசை.]

இது, முன்புள்ள, செல்லும் காலப்படிதலும் களவுபோதலும் ஆழினாலே ஆகுமென்றது. உள்ள.

வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.

கந்-றி

ஊழ்

இ - ள :— வகுத்தான் வகுத்த வகை அல்லால் - விதானம் பண்ணினவன் விதானம்பண்ணின் வகையினால்லது, கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது - கோடிபொருளை ராட்டினவனுக்கும் (அதனால் வரும்) பயன்கூட கோடல் அருமையுடைத்து.

[விதானம் பண்ணினவன் - ஒவ்வொரு உயிரின் விளையின்பயனை அஃத்தங்கு அதுபல்க்கும்படி விதித்தவன், விளைப்பயன்சடமாதலால், தன்னைச்செய்த உயிரை அறிந்து பொருந்தாது. அதனை அறிந்து பொருத்துகோன் கடன் கொண்பது ஆசிரியா கொள்கை. “இரங்கும் உயிர்வாழ்தல் வேண்டிய பரங்கு, கெடுக உலகியற்றி யான்” என்று பிருண்டும் கூறியுள்ளார்.]

இது, பொருள் பெற்றுவும் நுகாதற்கு ஊழ் வேண்டுமென்றது. உள்ள.

இருவே றுவகத் தியற்கை, திருவேறு
தெள்ளிய ராதலுங் வேறு.

இ - ள :— திரு(வினாராதலும்)தெள்ளியா ஆதலும் வேறு வேறு - செல்லுமுடையராதலும் தெள்ளியராதலும் வேறு வேறு(ஊழி

ஞால் வருமாதயான்), இருவேறு உலகத்து இயற்கை - இரண்டு வகை (யாதல்) உலகத்தின் இயல்பு.

[தெள்ளியா - அறிவுடையா. தெள்ளியராதலும் என்றதனால், திருவினராதலும் என்று கொள்ளப்பட்டது.]

இது, செல்வத்தை அளிப்பதும் அறிவை அளிப்பதும் வெவ்வேறு ஊழா மென்றது. நீங்கள்.

துறப்பார்மன் துப்புர வில்லார், உறற்பால ஊட்டா கழியும் எனின்.

கந்தக ஊழி யல்

இ - ள :—துப்புரவு இல்லார் துறப்பார் - நகரும் பொருள் இல்லாதார் துறக்க அமையா, உறல் பால ஊட்டாது கழியும் எனின் - தமக்கு வந்துறும் துங்பப் பகுதியானவை உறுது போ மாயின்.

[மன் என்பது அசை. ஊட்டாது என்பது ஏறு கெட்டுநின்றது. துன்பப்பகுதியானவை - துங்பத்தைக் கொடுக்கும் ஊழைச் சேர்க் கூடியவை.]

இது, துறவறம் ஊழியுட் வரு மென்றது.

நீங்கள்

நன்றாக்கால் நல்லவாக் காண்பவர் அன்றாக்கால் அல்லல் படுவெடுவன்?

இ - ள .—நன்று ஆம் கால் நல்லவாக காண்பவா - நன்மை வரும் காலத்து நன்றாகக் கண்டவர்கள், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன் - நீங்மை வரும் காலத்து அல்லல் படுவது யாதீங்களுக்கு?

அறித்தவாகன் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ள வேண்டுமென்று இது கூறிற்று. நடா.

அறத்துப்பால் முடிந்தது.

கால

எனது யால்களுக்குத்
தேன்னுபிரிக்காவிலிருந்து போருளுதலிய
இந்திய சகோதரர்களின் பெயர்கள் முதலியன.

ப. ஏ. பே			
மகாரா-ா-ஞி			
வி. ரே. நமசியாட முதல்யார், மாயவரம்	...	5	5
ரா. இராமச்சங்கிரா நாயுடு, போட் எவிசபெத்	...	2	2
சி. நாராயணசாமி நாயுடு, கோட்டுப்பாளையம்	...	0	2
வே. த. சுப்பிரமணிய பிள்ளை, பரங்கிப்பேட்டை	...	0	10
நா. கா. ரெங்கசாமி படையாட்சி அன்டு கம்பெனி, கீழ்ப்பெரும்பள்ளம்	...	0	10
வெ. நாராயணசாமி முதலியார், தில்லையாடி	..	0	10
சீனிவாச வரங்கடையார், மேரீஸ்	...	0	2
மு. சுப்பிரமணிய செட்டியார்	...	0	10
க. கரத்தா படையாட்சி, சிதம்பரம் கோயில் பத்து	...	0	3
ஆ. வேநுப்பிள்ளை, போட் எவிசபெத்	..	2	2
க. முத்துப்பத்தர், கள்ளிவளாகம்	...	0	5
ப. ஆஹமுக முதலியார், மேலக்கட்டளை செம்பொனா கோயில்	...	1	1
வே. முத்தைய படையாட்சி, பன்குடி	...	0	5
எ. பொன்னுபாமி பிள்ளை, திருவாரூர்	0	10	6
பொ. மாரிமுத்துப் பிள்ளை, தில்லையாடி	..	0	5
த. முத்துசாமி படையாட்சி, மேலுரை	...	0	5

ரா. கோவிந்தசாமி படையாட்சி, உழையாள்புரம்	...	0	5	0
பெ. இருளப்ப படையாட்சி, நாச்சக்ட்டலீ	...	0	5	0
மா. சிவலிங்க படையாட்சி, மேலூர்	...	0	5	0
ஶா. முத்தைய படையாட்சி, தாண்டாம்பட்டலைம்	...	0	5	0
சு. பக்ஞரி படையாட்சி, குமாரகுடி	...	0	5	0
நா. சுவரிஸாயுடு, ஆக்கூ	..	0	5	0
மு. குப்புசாமியின்ளை, போர்ட் எலிசபெத்	...	0	5	0
டி. இருஷணசாமி பின்ளை ,,,	...	0	2	6
நா. பெருமாள் ஈயுடு, ,,,	...	0	8	0
இருளப்ப செட்டியார், தில்லையாடி	...	0	10	0

2

த. வட்டவேலு பின்ளை, போர்ட் எலிசபெத்	...	0	2	6
ஜெ. ரெட்டி, ,,,	...	0	2	6
எஸ். எம். டேவிட், ,,,	...	0	2	6
வி. எம். பொன்னுசாமி நாயக்கர், ,,,	..	0	5	0
வி. எம். நாராயணசாமி பின்ளை, ,,,	...	0	4	0
அ. சிங்காரவேலு முதலியார், ,,,	...	0	3	6
கா. சா. பக்ஞரி படையாட்சி, கிழைபூர்	...	0	10	0
குமாரசாமி முதலியார், திருச்செம்பொன்பள்ளி	...	0	2	6
என். எஸ். நாகப்ப படையாட்சி, போர்ட் எலிசபெத்	...	0	5	0
ஈ. சபாபதிபின்ளை, தில்லையாடி	...	0	10	6
பொ. கோவிந்தசாமி பின்ளை, ,,,	...	0	5	0
கோ. இராஜாங்க நாயுடு, தில்லையாடி	...	2	2	0
மு. மாணிக்க வாண்டையார், முப்பேத்தங்குடி	...	0	2	6

வை. வீண்முக வாண்டையார், நூப்போர்ட்

சி. அப்பாவு பின்ளை, டி ஆரா

ஆ. நாராயணசாமி படையாட்சி,

நடராஜபின்ளை சாவடி

என். ரங்கசாமி செட்டியா ஃ,
 நாயகு நாயடு, „
 கோ. வீரராகவ நாயடு, „
 த. கோவிந்தசாமி படையாட்சி,
 தாண்டாம்பட்டணம்
 ப. நாராயணசாமி படையாட்சி, „
 ப. கரும்பாயிர படையாட்சி,
 கடாத்தலையன் பாளையம்
 சுப்பராய ஆசாரி, தில்லையாடி
 டி.வி. இலக்ஷ்மண மூப்பன், ஆக்கூர்
 செ. இரத்தினசாமி படையாட்சி,
 செம்பொனூகோயில்
 வே. காத்தபெருமான் படையாட்சி, சேத்தூர்
 தி. நாராயணசாமி படையாட்சி, தில்லையாடி

...	1	1	0
...	5	5	0

...	1	0	0
..	1	0	0
...	0	10	0
...	0	10	0

... 0 10 0
... 0 2 6

0 10 0
... 0 10 0
... 1 0 0

... 5 0 0
... 1 0 0
... 1 1 0

வி. கோவிந்தசாமி படையாட்சி, ஒழுகமங்கலம்
சி. நாகமுத்து படையாட்சி, மேல்லூர்
சி. கோதண்டபாளி நாயுடு, தில்லையாடி

... 1 10 0
... 1 10 0
... 1 1 0

3

த. கந்தசாமி பிள்ளை, சந்திரபாடி	... 1 0 0
சி. ஜெனிவாச படையாட்சி, வைத்திசுவரன்கோயில்	... 1 0 0
வி. சாமிபிள்ளை, கிம்பர்வி	.. 1 0 0
எம். சாமிபிள்ளை	... 1 0 0
வே. வெங்கட்டராம நாயுடு, ,,	... 1 1 0
ஞா. அய்ரவு நாயுடு, தில்லையாடி	... 1 1 3
மாா. வேணுகோபால் நாயுடு, பேத்தூர்	... 0 10 0
பஞ்சா. உருத்திராபதி முதலியார், நாக்கூ	... 0 5 0
வை. இரத்தினசாமி படையாட்சி, தில்லையாடி	.. 0 2 6
நமரி. கண்பத், கிம்பர்வி	... 0 2 6
சி. நடேஷ படையாட்சி	.. 0 1 0

ரா. சுப்பிரமணிய படையாட்சி, கிம்பால்	...	0	10	0
நா. மாரிமுத்துப் பிள்ளை, தில்லையாடி	...	0	2	6
சொ. கோவிஞ்தசாமி படையாட்சி	...	0	2	0
வை. குமாரசாமி படையாட்சி, இராஜாங்கலூர்	...	0	2	0
மா. சுப்பிரமணிய படையாட்சி	...	0	2	0
சொ. நடராஜ படையாட்சி, பாறூர்	...	0	10	0
ரெ. கோவிஞ்தசாமி பிள்ளை	...	0	5	0
ஆ. முனிசாமி பிள்ளை	...	0	2	6
வே. கணபதி படையாட்சி	...	0	2	6
பெ. நடேசபிள்ளை	...	0	2	6
க. பக்ஜிரிசாமி பிள்ளை	...	0	5	0
வி. கணக்ஷபை படையாட்சி, ஏதாடப்பட்டி	...	0	2	6
ஆ. கோவிஞ்தசாமி படையாட்சி, நயனிபுரம்	...	0	5	0
ஆ. ரெங்கசாமி படையாட்சி, காழியப்ப நல்லூர்	...	0	10	0
வ. நடேச ஆசாரி, உத்தரயங்குடி	...	0	5	0
நா. சொக்கலிங்கம் பிள்ளை, நீட்டீர்	...	0	2	6
செ. வைத்தீயலிங்க படையாட்சி, புளியங்குறை	...	0	2	6
ப. ரெங்கசாமி படையாட்சி, திருவெங்காடு	...	0	5	0
முத்துகுமாரசாமி படையாட்சி, சேத்துர்	...	0	10	0
இ. கிருஷ்ணசாமி படையாட்சி, வைத்தீசுவரன் கோபில்	...	0	5	0
என். கோவிஞ்தசாமி நாயுடு, கிம்பர்லி	...	0	10	0
நா. வீராசாமி படையாட்சி, நயனிபுரம்	...	0	7	6
ரா. ஆறுமுக படையாட்சி, மேங்கட்டணை	...	0	5	0

க. பக்கிரி முதலியார், சீர்காழி

ச. வீரப்பிள்ளை, பத்தம்

வீ. சிவக்கொழுஞ்சு படையாட்சி,

அன்னப்பன்பேட்டை

சு. திருவத்னசாமி முதலியார், திருமருகல்

வி. கலிய முதலியார், செபொஞ்சு கோயில்

சு. கோவிந்தசாமி முதலியார், மேலப்பாதி

நா. சொக்கலிங்க முதலியார்,

திருச்சொம்பொன்பள்ளி

ச. சரவண முதலியார், „

ச. கந்தசாமி படையாட்சி, தில்லையாடி

பொன்னுசாமி படையாட்சி, கிம்பர்லி

ச. மாரிமுத்து படையாட்சி, „

க. வைத்தியலிங்க படையாட்சி, மேலைச்சாலை

ம. முத்துசாமி படையாட்சி, கிம்பர்லி

நா. இராமசாமி செட்டியார், தரங்கம்பாடி

மலைப்பெருமாள் பத்தர், தில்லையாடி

சா. ஆதிமூல படையாட்சி, கிம்பர்லி

எச். கே. நாயடு, „

க. வெங்கடாசல் ரா, சா, போகாழி
 க. பக்ஜிரி புடுடயாட்டி,
 ந. பெருமாள்பிள்ளை, வாழ்க்கை
 க. சின்னத்தம்பி பிள்ளை, நஸ்லாடை
 கொ, பக்ஜிரி முதலியார், மேலப்பாதை

... 0 5 0
 ... 0 5 0

... 0 2 6
 ... 0 5 0
 ... 0 5 0
 ... 0 5 0

... 0 3 0
 ... 0 2 6
 ... 0 1 0
 ... 0 2 6
 ... 0 2 6

... 0 11 0
 ... 0 1 0
 ... 0 2 0
 ... 0 2 0
 ... 0 2 0

... 0 2 0
 ... 2 13 4
 ... 0 1 0
 ... 0 1 0
 ... 0 1 0
 ... 0 1 0

எஸ். கே. சொக்கவிங்க பண்டிதன், பிறையார்	...	1	0	0
கே. சுப்பிரமணிய முதலியார்,				
திருமலைராஜன்பட்டனம்		0	10	0
பி. எஸ். செட்டி, சாத்தங்குடி		0	2	6
குமரப்பின்னோ,	"	...	0	5
சி. இரகுநாத பலுடயாச்சி, மாயவரம்	...	1	10	0
த. வேதியப் பின்னோ, தில்லையாடி	...	6	14	0

ஆக மொத்தம் ... ப. 73 14 1

பிரம்பூர், சென்னை. பிங்கள ரெ.

சித்திரை மண 17 ல.